

Ceylon Government Gazette

Published by Authority.

No. 5,840—FRIDAY, APRIL 4, 1902.

PART I.—General: Minutes, Proclamations, Appointments,
and General Government Notifications.

PART II.—Legal and Judicial.

PART III.—Provincial Administration.

PART IV.—Marine and Mercantile.

PART V.—Municipal and Local.

Separate paging is given to each Part in order that it may be filed separately.

Part III. — Provincial Administration.

	PAGE		PAGE
Land Sales :—		Land Acquisition Notices	969
Western Province	937	Land Resumption Notices	—
Central Province	940	Notices under Ordinance No. 1 of 1897	980 & <i>Suppl.</i>
Northern Province	—	Abstracts of Season Reports	—
Southern Province	943	Notices under "The Forest Ordinance"	—
Eastern Province	945	Sales of Arrack, Opium, and Toll Rents	—
North-Western Province	966	Miscellaneous Provincial and District Notices:—	
North-Central Province	—	Sales of Salt and Timber	—
Province of Uva	—	Notifications of Close Season, Infected Areas, &c.	—
Province of Sabaragamuwa	967	Specifications under "The Irrigation Ordinance"	—

LAND SALES IN THE WESTERN PROVINCE.

No. 1,320, W. P.

Colonial Secretary's Office,
Colombo, March 24, 1902.

ON Friday, May 9, 1902, at 12 noon, the Hon. the Government Agent for the Western Province will put up for sale, at his office in Colombo, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

Lot.	Village.	Name of Claimant.	Description.	Extent.			Upset Price per Lot. Rs.
				A.	R.	P.	
10877	Dematagoda	Crown	Grass and cinnamon land	0	3	3-75	3,100
10878	Do.	do.	do.	0	2	11	2,276
10879	Do.	do.	Grass and cinnamon land (road reservation)	0	2	39-12	—
10880	Do.	do.	Grass and cinnamon land	0	1	2-75	1,076
10881	Do.	do.	do.	0	2	10-25	2,264
10882	Do.	do.	do.	0	2	3-25	2,088
10883	Do.	do.	do.	0	2	8-88	2,224
10884	Do.	do.	do.	0	2	1-50	2,052
10885	Do.	do.	do.	0	1	30	1,752
10886	Do.	do.	do.	0	1	4-75	1,128
10887	Do.	do.	Open land	0	2	10-25	2,264
10888	Do.	do.	Low jungle (road reservation)	0	0	32-75	—

Further information respecting these lands may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Hon. the Government Agent, Western Province.

By His Excellency's command,
EVERARD IM THURN,
Colonial Secretary.

No. 1,320, W. P.

වම් 1902 ක්වු මාර්තු මස 24 වෙනි දින කොළඹ
මහසෙනෙකාරීජ්ජනනාන්දේනේ කන්කොරුවේදීය.

වස්තාභිජ්ජිසාමේ වංශාධිපති ආණ්ඩුවේ ඒජන්තජ්ජනනාන්දේනේ විසින් මෙහි පහත සඳහන්වෙන ආණ්ඩුව සත්
යක ඉඩම් ආණ්ඩුවේ නිකෝගවල ප්‍රකාරයට වම් 1902 ක්වු මැයි මස 9 වෙනි දිනකු සිකුරුදු දවස් 120
කොළඹ නව්වේරියේදී වෙන්දේසිකර විකුනවට යෙදෙනවා ඇත.

නො.	ගම.	අයිතිකම කිසිත්තා.	අන්දම.	ඉඩම්කවිවිසේ	
				මහස.	මිල.
				අ. රු. ප.	රු.
10877	දෙවවගොඩ	ආණ්ඩුව	කුරුඳුවත්ත	0 3 3.75	3,100
10878	එම	එම	එම	0 2 11	2,276
10879	එම	එම	එම පාරකට ඉතුරුකර තිබෙන ඉඩම (ගහනම්)	0 2 39.12	—
10880	එම	එම	කුරුඳුවත්ත	0 1 2.75	1,076
10881	එම	එම	එම	0 2 10.25	2,264
10882	එම	එම	එම	0 2 3 25	2,088
10883	එම	එම	එම	0 2 8.88	2,224
10884	එම	එම	එම	0 2 1.50	2,052
10885	එම	එම	එම	0 1 30	1,752
10886	එම	එම	එම	0 1 4.75	1,128
10887	එම	එම	පුඩුබිම	0 2 10.25	2,264
10888	එම	එම	ලදකැලැව (පාරකට ඉතුරුකර තිබෙන ඉඩම, ගහනම්)	0 0 32.57	—

මෙම ඉඩම් ගැණි වැඩිදුර කාරණා සර්වේභර්ජනනාන්දේනේ විසින් මෙහි පහත සඳහන්වෙන ආණ්ඩුව සත්
යක ඉඩම් ආණ්ඩුවේ නිකෝගවල ප්‍රකාරයට වම් 1902 ක්වු මැයි මස 9 වෙනි දිනකු සිකුරුදු දවස් 120
කොළඹ නව්වේරියේදී වෙන්දේසිකර විකුනවට යෙදෙනවා ඇත.

ගරුකර උතුමානවවනන්දේනේ ආඥාවලෙස,
ඉවර්ට්ඩ් ඉම් කර්න්,
මහසෙනෙකාරීජ්ජනනාන්දේනේ.

No. 1,321, W. P.

Colonial Secretary's Office,
Colombo, March 26, 1902.

ON Monday, May 5, 1902, at 12 noon, the Assistant Government Agent for the Kalutara District will put up for
sale or settlement, at his office in Kalutara, the under-mentioned portions of Crown Land, on the terms
authorized by Government.

Forty-two allotments of land situated in the Kalutarabadda of the Kalutara totamune of the Western
Province.

Preliminary plan 2,027. Village—Koholana.

Lot.	Name of Land.	Name of Claimant.	Description.	Upset Price	
				Extent. A. R. P.	per Acre. Rs.
K 568	Pilligodaowita	Crown	Owita and field	0 3 0	15
L 568	Milindagodawat.apaula	Crown and Patirage Siadoris	Owita	0 2 31	10
L 568½	Do.	Patirage Agoris Appu and another	Paddy field	1 0 0	— ^o
L 568½	Do.	Crown	Owita	1 0 39	10
O 568	Bakmigahairawella	Crown and Patirage Siadoris	do.	1 0 0	10
P 568	Murutagahairawella	Crown and Addarage Babu	do.	2 0 0	10
Q 568	Pelawelairawella	do.	do.	1 2 13	10
R 568	Do.	do.	do.	1 2 6	10
6938	Orumagewela	Crown and Ratuwitanage San- diris Appu	do.	0 3 0	10
6938½	Do.	Ratuwitanage Sandiris Appu	Field	0 1 32	20
S 568	Attikkagahairawella	Crown and Vanniarachchige Babu Appu and others	Owita	0 3 32	10
B 569	Bopellaowita	Crown	do.	0 1 33	10
C 569	Do.	Patirage Siadoris Appu and others	Field	0 3 34	— ^o
D 569	Bopellaliadda	Crown	Owita	0 3 3	10
E 569	Do.	do.	do.	0 2 21	10
F 569	Meddewakkadaliadda	Crown and Patirage Siadoris	do.	0 1 30	10
G 569	Wariageliadda	do.	do.	0 1 9	10
H 569	Patawelaowita	Crown	do.	1 0 32	10
I 569	Patawelaowita or Amba- gahairawella	do.	do.	2 2 23	10
J 569	Patawelowita	do.	do.	1 1 31	10
K 569	Orumageowita	Crown and Patirage Siadoris	do.	1 0 36	10
L 569	Kumbalaowita	Crown and Kandemullege Appu Sinno	do.	0 3 18	10
M 569	Orumageowita	do.	do.	0 2 2	10
N 569	Takiniyaowita	Crown and Hidellearachchige Don Nicholas Appu	do.	2 2 0	10
F 570	Paranagodawattaowita	John de Silva, Station Master of Panadure	Field	0 2 37	10
U 570	Muttettuwakumbura	Maddumage Don Hendrick of Hinatiyangala	do.	3 0 0	— ^o

^o Certificate of quiet possession fees.

Lot.	Name of Land.	Name of Claimant.	Description.	Extent. A. R. P.	Upset Price
					per Acre. Rs.
6943	Kandemullekele	Crown	Jungle	2 2 25	20
6944	Kandemullegewatte-tuduwa	G. F. Fonseka and another	Garden	1 0 16	50
S 572	Welimullewelagawa-kattiya	James F. de Fonseka and another	Field	1 1 0	—
T 572	Waduwakumbura	do.	do.	1 2 22	—
U 572	Do.	do.	do.	1 2 4	—
Village—Ukwatta.					
W 573	Mitiwalakumbura	Manatunga-arachchige Don Danis and others	Field	0 1 22	—
C 574	Meddamullekumbura <i>alias</i> Potukolakumbura	Albert Sudasingha and others	do.	1 3 5	—
K 574	Dobendaowita or Welilyadda	Mallika-arachchige Velun and others	Garden	1 1 12	50
V 574	Kudapillagodaowita	Crown	Owita	1 1 36	10
A 575	Embillaketiyawatteowita	Lokuge Baronchi Appu and others	do.	0 1 28	10
D 575	Lintotakumbura	Janage Harmanis Appu and others	Field	3 0 8	—
E 575	Mahajangodamahawala-pnula	Manatunge Sanchi Appu and others	do.	0 1 18	20
H 575	Pilligodaowita	Crown	Owita	5 1 38	10
I 575	Pilligodamahaliadda	do.	do.	2 2 25	10
M 575 ^{1/2}	Pilligodaowita	do.	do.	1 3 0	10
R 575	Delgaspaulaowita	Manatunge Sanchi Appu and another	Field	1 2 38	20

^o Certificate of quiet possession fees.

Further particulars respecting these lands may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Assistant Government Agent, Kalutara.

By His Excellency's command,

EVERARD IM THURN,
Colonial Secretary.

No. 1,321, W. P.

වම් 1902 ක්වු ම ඊතු 26 වෙනි දින කොළඹ
මහසභකාරීස්ථානයේ කන්දෝරුවේදීය.

කමහර දිස්ත්‍රික්කේ ආණ්ඩුවේ උපවිජයනරාජ්‍යයන්ගේ විසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුව සන්ධ්‍යා ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වම් 1902 ක්වු මැයි මස 5 වෙනි දිනවූ සඳුදා දවල් 12ට කමහර කම්මේරියේදී වෙන්දේසිකර විකුණනට තෝ නිවැසිකරනට යෙදෙනවා ඇත.

බස්නාහිර දිසාවේ කමහර යොවුමක් කමහරබද්දේ කොඹාසයේ පිහිටා තිබෙන බිම්කැබෙලි 42.
පිහිටම 2,027. ගම—කොතොලාන.

කො.	ඉඩමේ නම.	අයිතිකම් කියවන.	අත්දම.	අක්කර මහක. යකම්ල.	
				අ. රු. ප.	රු.
K 568	පිල්ලියොඩම්මිව	රජසන්තක	බිම්ම සහ වෙල	0 3 0	15
L 568	එලියදොඩම්මන්තේපා වුල	රජසන්තක සහ පතිරගෙයේ දොරිස්	බිම්ම	0 2 31	10
L 568 ^{1/2}	එම	පතිරගේ අගෝරිස් අප්පු සහ මතුගමකැදලගේ අප්පුසිස්සේ	වෙල	1 0 0	20
L 568 ^{1/2}	එම	රජසන්තක	බිම්ම	1 0 39	10
O 568	බකිතිකඉරවැල්ල	රජසන්තක සහ පතිරගේ සිය දොරිස්	එම	1 0 0	10
P 568	බුරැන්තාසඉරවැල්ල	රජසන්තක සහ ආදරගෙ බබු අප්පු සහ තවත්	එම	2 0 0	10
Q 568	පැවලඉරවැල්ල	එම	එම	1 2 13	10
R 568	එම	එම	එම	1 2 6	10
6938	බරුමාගෙවෙල.	රජසන්තක සහ රතුචිතානගෙ සන්දිස්අප්පු	එම	0 3 0	10
6938 ^{1/2}	එම	රතුචිතානගෙ සන්දිස්අප්පු	වෙල	0 1 32	20
S 568	අත්තික්කඉරවැල්ල	රජසන්තක සහ වත් නිදරම්මිගෙ බබුඅප්පු සහ තවත්	බිම්ම	0 3 32	10
B 569	බෝපැල්ලබිම්ම	රජසන්තක	එම	0 1 33	10
C 569	එම	පතිරගෙ සියදොරිස්අප්පු සහ තවත්	වෙල	0 3 34	20
D 569	බෝපැල්ලලියැද්ද	රජසන්තක	බිම්ම	0 3 3	10
E 569	එම	එම	එම	0 2 21	10
F 569	මැද්දෙවක්කබලියැද්ද	රජසන්තක සහ පතිරගෙ සිය දොරිස්	එම	0 1 30	10
G 569	වරිගගෙලියැද්ද	එම	එම	0 1 9	10
H 569	පාතවලබිම්ම	රජසන්තක	එම	1 0 32	10
I 569	එම කොතොත් අඹගන ඉරවැල්ල	එම	එම	2 2 23	10
J 569	පාතවෙලබිම්ම	එම	එම	1 1 31	10

Lot.	Name of Land.	Name of Applicant.	Description.	Extent. A. R. P.
Preliminary plan 4,947. Village—Harangala.				
13254	Ralwalkoluwawatta	P. Ranhami	Sweet potatoes, cardamoms, and plantain	1 3 0
13255	Kahahena-aswedduma	A. Appuhami Arachchi	Deniya	0 2 10
13256	Do.	R. Punchirala	Paddy field	1 0 18
13257	Do.	do.	Scrub jungle	0 0 10
13258	Do.	P. Ranhami	Paddy field	0 3 26
13259	Kahahena	do.	Chena	0 1 35
13260	Do.	—	Jungle	0 1 0
13261	Do.	P. Ranhami	Cardamom garden	0 0 32
13263	Galwalamulahanawatta	D. Punchirala	do.	1 2 10
13265	Perelhena-aswedduma	Kitulliyadgededara Appu	Paddy field	2 0 36
13266	Perelhenawatta	do.	Cardamom plantation	2 0 5
13268	Perelhena	do.	Patana	0 3 5

Upset price,—Lots 13,263, 13,265, and 13,266, Rs. 75 per acre ; lots 13,254, 13,256, 13,258, and 13,261, Rs. 50 per acre ; lot 13,255, Rs. 40 per acre ; lot 13,260, Rs. 35 per acre ; lots 13,257 and 13,259, Rs. 25 per acre ; lot 13,268, Rs. 20 per acre.

Further information respecting these lands may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Assistant Government Agent, Nuwara Eliya.

By His Excellency's command,

EVERARD IM THURN,
Colonial Secretary.

No. 1,851, C. P.

වම් 1902 ක්වු මාර්තු මස 24 වෙනි දින කොළඹ මහජනකාර්යාලයේදී පවත්වාගෙන යාමට තෝරාගෙන ඇති බවට දන්වනු ලබයි.

මෙම දිනකට නුවරඑළියේ උප ඒජන්තවරයාගේ විසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුව සත්කම ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවලට ප්‍රකාරයට වම් 1902 ක්වු අප්‍රේල් මස 30 වෙනි දිනවු බදාදා දවල් 12ව නුවරඑළියේ කමිටියේදී විකිනීමට නොගොස් බෙරුම්කරුවන්ට වෙන්දේසි කර විකුණන බව යෙදෙන්නා ඇත.

සිතියම 4,968. ගම—පහත්ගමුව. අයිතියම කියන්නා—ආණ්ඩුව.

නො.	ඉඩමේ නම.	ඉල්ලුම්කරයා.	අත්දම.	මහ.
13345	ගපුගහසේන	ගල්පොත්තේගෙදර පුවා සහ සිරිමලා	එක්සල්වත්ත සහ සේ	0 2 20
13346	පුපුගහසේනේඅස්වැද්දම	එම	කුඹුර	0 3 19
13347	පුපුගහසේන	—	මුඩුබිම	0 1 0
13348	ගපුගහසේනේඅස්වැද්දම	—	කුඹුර	0 2 7
13349	ගපුගහසේන	—	එක්සල් වත්ත සහ පැල	1 0 16

නොමිමර 13345, 13348 සහ 13349 දරණ බිම්කම් අක්කරයක් රු. 75 බැගින්ද, 13346, දරණ බිම්කම් අක්කරයක් රු. 50 බැගින්ද, 13347 දරණ බිම්කම් අක්කරයක් රු. 20 බැගින්ද.

සිතියම 4,947. ගම—නරගල.

13254	රත්මල්කොටුවේවත්ත	පී. රත්නාම්	එක්සල් සහ කෙසෙල්	1 3 0
13255	කහසේනේ අස්වැද්දම	ඒ. අල්පුකාම් ආචමි	දෙකිය	0 2 10
13256	එම	ආර්. පුත්තිරුල	කුඹුර	1 0 18
13257	එම	එම	ලවල	0 0 10
13258	එම	පී. රත්නාම්	කුඹුර	0 3 26
13259	කහසේන	එම	සෙන	0 1 35
13260	එම	—	කැලාව	0 1 0
13261	එම	පී. රත්නාම්	එක්සල් වත්ත	0 0 32
13263	ගල්වලමුල්ලේසේන	ඩී. පුත්තිරුල	එම	1 2 10
13265	පැරැල්ලේනේඅස්වැද්දම	කිතුල්ලියද්දේ අල්පු	කුඹුර	2 0 36
13266	පැරැල්ලේනේවත්ත	එම	එක්සල්වත්ත	2 0 5
13268	පැරැල්ලේන	එම	පහන	0 3 5

නොමිමර 13263, 13265 සහ 13266 බිම්කම් අක්කරයක් රුපියල් 75 බැගින්ද ; නොමිමර 13254 13256, 13258 සහ 13261 බිම්කම් අක්කරයක් රුපියල් 50 බැගින්ද ; නොමිමර 13255 අක්කරයක් රුපියල් 40 බැගින්ද ; නොමිමර 13260 අක්කරයක් රුපියල් 35 බැගින්ද ; නොමිමර 13257 සහ 13259 අක්කරයක් රුපියල් 25 බැගින්ද ; නොමිමර 13268 අක්කරයක් රුපියල් 20 බැගින්ද.

මෙම ඉඩම් ගැණ වැඩිදුර කාරණා සර්වේශ්වර්තවලට පවත්වාගෙන යාමට, විකිනීමේ කොන්දේසි ගැණ නුවරඑළියේ උප ඒජන්තවරයාගේ අත්සනින් දුනගහන ගැනීමට.

ගරුඟර උතුමානවත්තේගේ ආඥාවලට,
ඉම්රුර්ඩි ඉම් නර්ත්,
මහජනකාර්යාලයේ මහ.

No. 1,852, C. P.

Colonial Secretary's Office,
Colombo, March 25, 1902.

ON Wednesday, May 14, 1902, at 12 noon, the Assistant Government Agent for the Nuwara Eliya District will put up for sale or settlement, at his office in Nuwara Eliya, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

Five allotments of land situated in the Kotmale division of the Nuwara Eliya District of the Central Province.

Lot.	Name of Land.	Name of Applicant.	Description.	Extent.	
				A.	R. P.
13312	Punkayamedahena	Dewatapedigedara Puncha of Kurampitiya	Chena cleared	0	2 15
13313	Do.	do.	Garden (sweet potatoes)	0	0 20
13314	Do.	—	Patana	0	1 4
13315	Runakayamada	Dewatapedigedara Puncha of Kurampitiya	Paddy field	1	3 27
13316	Panakayamadahena	do.	Garden (sweet potatoes)	0	0 27

Upset price,—Lots 13,312, 13,313, 13,314, and 13,316, Rs. 20 per acre ; lot 13,315, Rs. 50 per acre.

Further information respecting these lands may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Assistant Government Agent, Nuwara Eliya.

By His Excellency's command,
EVERARD IM THURN,
Colonial Secretary.

No. 1,852, C. P.

වම 1902 ක්ව මාර්තු මස 25 වෙනි දින කොළඹ මහසෙනසුනාධිපතිවරයාගේ කන්තෝරුවේදී.

මහසෙනසුනාධිපතිවරයාගේ විසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුව සත්කම ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වම 1902 ක්ව මැයි මස 14 වෙනි දිනවූ බද්ද දවල් 12ට කුමරුපිලියේ කවි වෙරියේදී වෙත්දේසිකර විකුණනව යෙදෙනවා ඇත.

වම ව දිසාවේ කුමරුපිලිය පලාතේ කොත්මලේ කොට්ඨාසයේ පිහිටා තිබෙන බිම්කැබලි. සිතියම 4,957. ගම—කිස්පයේ.

නො.	දිසාවේ නම.	ඉල්ලුම්කරයා.	අන්දම.	මහත.
13312	පුනකොමඩයේන	කුරුමපිලියේදේවතාපේතිංගදරපුව.	ගෙහ	0 2 15
13313	එම	එම	එලවළුමත්ත	0 0 20
13314	එම	එම	පහත	0 1 4
13315	රූහකොමඩ	එම	කුඹුර	1 3 27
13316	පහකොමඩයේන	එම	එලවළුමත්ත	0 0 27

කොමර 13312, 13313, 13314 සහ 13316 අක්කරයක් රූපිල 20 බැගින්ය.

කොමර 13315 අක්කරයක් රූපිල 50 බැගින්ය.

මෙම ඉඩම් ගැණ වැඩිදුර කාරණ සර්වේකර්පනලේ උන්තෝරුවේදී දැනගත හැකිවේ.

ගරුකර උතුමානවකත්සේගේ ආඥාවලස,
ඉවර්ඩ් ඉම් තර්න්,
මහසෙනසුනාධිපතිවරයා.

No. 1,853, C. P.

Colonial Secretary's Office,
Colombo, February 25, 1902.

ON Wednesday, May 28, 1902, at 12 o'clock noon, the Hon. the Government Agent for the Central Province will put up to auction, at his office in Kandy, the under-mentioned portion of Crown Land, on the terms authorized by Government.

An allotment of land situated in the Tumpane division of the Kandy District of the Central Province.

Lot.	Village.	Name of Applicant.	Description.	Extent.	
				A.	R. P.
13406	Kobbegala	Iriyagahamadagedara Kiriwattuwa and Pina	Forest	12	1 0

Upset price,—Rs. 35 per acre.

Further information respecting this land may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Hon. the Government Agent, Central Province, Kandy.

By His Excellency's command,
EVERARD IM THURN,
Colonial Secretary.

No. 1,853, C. P.

වම 1902 ක්ව මාර්තු මස 25 වෙනි දින කොළඹ මහසෙනසුනාධිපතිවරයාගේ කන්තෝරුවේදී.

මහසෙනසුනාධිපතිවරයාගේ විසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුව සත්කම ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වම 1902 ක්ව මැයි මස 28 වෙනි දිනවූ බද්ද දවල් 12ට මහනුවර කවිවෙරියේදී වෙත්දේසිකර විකුණනව යෙදෙනවා ඇත.

වම ව දිසාවේ මහනුවර පලාතේ කුමරුපිලියේ කොට්ඨාසයේ පිහිටා තිබෙන බිම්කැබලි එකක්. සිතියම 5,007. අයිතිකරු කියන්නා—ආණ්ඩුව.

නො.	ගම.	ඉල්ලුම්කරයා.	අන්දම.	මහත.
13406	කොබ්බෑගල	ඊරිගහකමඩයේදර කිරිවත්තුවා සහ පිනා මුකුලාන	මුකුලාන	12 1 0

අක්කරයක් රූපිල 35ගේ කිට්ටු පවත්න. මේ විකුණනව යෙදේ.

මෙම ඉඩම් ගැන වැඩිදුර කාරණ සර්වේකර්පනලේ උන්තෝරුවේදී දැනගත හැකිවේ. මෙම කොන්දේසි ගැණ කොරතුරු වම ව දිසාවේ කොරවනිටුව ආණ්ඩුවේ ඒත්තෝරුවේදී දැනගත හැකිවේ.

ගරුකර උතුමානවකත්සේගේ ආඥාවලස,
ඉවර්ඩ් ඉම් තර්න්,
මහසෙනසුනාධිපතිවරයා.

LAND SALES IN THE SOUTHERN PROVINCE.

Sale of the Lease of Land Elledeniya for Gemming purposes.

THE Government Agent, Galle, will put up for sale by public auction at the Galle Kachcheri on Tuesday, May 13, 1902, at noon, the lease of the right to prospect for gems in the Crown land (lot 3,856 in preliminary plan No. 1,811) known as Elledeniya, situated at Baddegama in Gangaboda pattu, Galle.

Conditions.

1. The term of lease to be for one year.
2. The lessee may, on payment of royalty, cut and appropriate for any purpose connected with the opening or working of the mines any timber growing on the land.
3. The lessee shall maintain the boundaries of the land leased.
4. The lessee shall fill up all pits opened by him when restoring the land to Government.
5. The person whose bid is accepted by the Government Agent, subject to the approval of and confirmation by Government, will be required to pay one-tenth of the amount at once.
The balance nine-tenth shall be paid within seven days from the date of notice intimating the acceptance of the bid.
6. Further information may be obtained from the Galle Kachcheri.
7. The Government Agent is not bound to accept the highest or any bid.

Galle Kachcheri,
March, 25, 1902.

G. F. PLANT,
for H. W. BRODHURST,
Acting Government Agent.

ඇල්ලදෙනියේ යන ඉඩමේ මැනික් ගැරීමේ බද්ද විකිණීම.

ගාල්ලේ ගනබඩපත්තුවෙහි බද්දෙහි නිබන්දන අණවුවට අයිති ඇල්ලදෙනිය (1811 පිටුවේ නෝමර 3,856 දරණ බිම් කැබලිල සහ ඉඩමේ මැනික් ගැරීමේ බද්ද වම් 1902 කවු මැසි මස 13 වෙනි අභ්‍යර්ථන දවල් ගාල්ලේ කම්බේරියේදී එජන්තරාන්තරයෙන් විසින් ප්‍රසිද්ධ වෙන්දේසියේ විකුණනවා ඇත.

කොන්දේසිය.

1. බද්ද දෙන්නේ අවරුද්දකට පමණක.
2. බද්දෙන් අය අණවුවෙහි කොටස දී ඉඩමේ හැදෙන ලීදඩු වලවල් හැරීමට හෝ එසි වැඩට අයිති කැමති දේකට හෝ කපාගන්නට පුළුවන.
3. බද්දෙන් අය ඉඩම මැනිම් රක්ෂාකර තබන්නට ඕනෑය.
4. ඉඩම අණවු වට අපසු දෙනවිට බද්දෙන් අය එහි නිබන්දන සියළුම වලවල් වසාදන්නට ඕනෑය.
5. සම් කෙරෙනකුගේ ඉල්ලීම අණවුවේ එන්තුවැන්මටද සම්කෙරීමටද යටත්ව එජන්තරාන්තරයෙන් විසින් බාර ගන්නට යෙදුණාන් ඉල්ලීමකාරයා විසින් ඒ ගනනයන් 10යෙන් කොටසක් එවලේම ගෙවන්නට ඕනෑය.
ඉතුරු 10යට බෙදා 9 පැයට ඉල්ලීම එන්තුවෙන් බව දැනුණුදු සුමාන අතරතුරේදී ගෙවන්නට ඕනෑය.
6. එජන්තරාන්තරයෙන් වැඩ ඉල්ලීමක්වත් මොනරයම ඉල්ලීමක්වත් එන්තුවෙන් බැඳී නැත.
7. වැඩිදුර කාරණා ගාල්ලේ කම්බේරියේ දැනගන්නට පුළුවන.

වම් 1902 කවු මාර්තු මස 25 වෙනි දින
ගාල්ලේ කම්බේරියේදීය.

ජී. ඇෆ්. ජලාන්ඩ්,
අණවුවේ එජන්තරාන්තරයේ වෙනුවට.

No. 1,216, s. P.

Colonial Secretary's Office,
Colombo, March 22, 1902.

ON Wednesday, May 14, 1902, at 12 noon, the Assistant Government Agent for the Hambantota District will put up for sale or settlement, at his office in Hambantota Kachcheri, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

An allotment of land situated in the Hambantota town of the Magam pattu of the Southern Province.

Preliminary plan—Hambantota town plan.

Lot.	Village.	Name of Applicant.	Name of Claimant.	Description.	Extent. A. R. P.
Z	Hambantota town	The Roman Catholic Bishop of Galle	Crown	Bare land	1 3 4

Upset price,—Rs. 10 per acre.

NOTE.—Any persons considering that they have any claims to this land are hereby noticed to produce evidence of their title before the Assistant Government Agent on the day of sale.

Further information respecting this land may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Assistant Government Agent, Hambantota.

By His Excellency's command,

EVERARD IM THURN,
Colonial Secretary.

No. 1,216, S. P.

විෂ් 1902 ක්වු ම.ර්තු මස 22 වෙනි දින කොළඹ මහසෙනාරිප්පුන්තාන්සේනෙ කන්කෝරුවේදීය.

දකුණුදිසාවේ ගම්බන්තොට පලාතේ උපඵ්පත්තලක්කාන්සේ විසින් ලෙහි පහත අදහස්වෙත ආණ්ඩුව සහ ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට විෂ් 1902 ක්වු මැයි මස 14 වෙනි දිනවූ බදද දවල් 120 ගම් බන්තොට කම්බේප්පේදී වෙන්දේසිකර විකුණනව කෝ බිඳුම්කරුවාට යෙදෙනවා ඇත.

දකුණු දිසාවේ ම:ගම්පත්තුව පලාතේ ගම්බන්තොටදිවුර කො:ආ:සයේ පිහිටා තිබෙන බිම්කැබේල්ලක්. මුල්සිතියම —. ගම්බන්තොටනුදරේ සිතියම. මහත. සාමාන්‍ය වටිනා මත. කම අත්කරගත් ඇ. රු. ප. රු.

කො.	ගම.	ඉල්ඵම්කාරයා	අන්දම.	මහත.	කම අත්කරගත්
Z	ගම්බන්තොට	සාල්ලේ රෝමාන් කන්දේවික බි:ස:ප්පුන්තාන්සේ	මුඩුබිම	1 3 4	10

දැන්වීමයි.—3ම් ඉඩම්වලට රේසිසි අයිතියක් ඇතැයි කල්පනාකරණ සම්කිසි කෙතෙකුට මෙයින් දකුණුදෙත්තොත් විකිනිව දවසේදී උපඵ්පත්තලක්කාන්සේ ඉදිරිපිට මවුන්ගේ අයිතිවාසිකමෙල ස සිටි පෙන්වා සිටින ලෙසයි.

මෙම ඉඩම් ගැණ වැඩිදුර කාරණා සර්වේශර් ජනරාල්පුන්තාන්සේගෙන්ද, ඉඩම් විකිනීමේ කොන්දේසි ගැණ වැඩිදුර කාරණා ගම්බන්තොට පලාතේ උපඵ්පත්තලක්කාන්සේගෙන්ද දැනගත හැකිවේ.

ගරුකර උතුමානත්වකන්සේගේ ආඥාව ලෙස,
ඉපිරුර්ඞි ඉම් හර්න්,
මහසෙනාරිප්පුන්තාන්සේ.

No. 1,217, S. P.

Colonial Secretary's Office,
Colombo, March 27, 1902.

ON Tuesday, May 13, 1902, at 12 noon, the Government Agent for the Southern Province will put up to auction, at his office in Galle, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

Nineteen allotments of land situated in the Four Gravets, Talpe and Gangaboda pattu divisions of the Galle District of the Southern Province.

Lot.	Village.	Name of Land.	Description.	Extent.	Upset Price
				A. R. P.	per Acre. Rs.
13301	Ihalagoda	Weweliyadda	Mud land	0 2 18	20
Preliminary plan 6,004.—Four Gravets. Applicant—Balekankanange Seadoris of Niyagama.					
15232	Niyagama	Hakuruaudamulagoda	Chena	1 0 32	10
Preliminary plan 5,976.—Four Gravets. Applicant—M. Vitanage Suaris.					
15149	Niyagama	Mullenagodakanda	Chena	1 3 36	10
J 540	Do.	Mullenagodaowita	Paddy land	0 1 14	50
K 540	Do.	Galagawakumbura	do.	0 2 2	50
Preliminary plan 5,504.—Four Gravets. Applicant—F. A. Gunasekera.					
12872	Akminana	Heenwelawatta	Paddy land	0 1 23	50
Preliminary plan 1,220.—Talpe pattu. Applicant—Nil.					
9644½	Habaragala	Annasigala, or Arambewatta	Garden	0 0 37	10
9644	Do.	do.	Jungle	3 2 16	10
Preliminary plan 2,539.—Talpe pattu. Applicant—Don Andris de Silva Samarawickrama.					
4487	Hirimburawa	Manamunawattabedda	Jungle	1 1 20	10
Preliminary plan 2,440.—Talpe pattu. Applicant—Nil.					
3929	Pilana	Talagahawattekele	Jungle	0 1 20	10
Preliminary plan 1,145.—Talpe pattu. Applicant—Nil.					
V 507	Karagoda	Eswatakumbura	Field	1 2 29	50
9033	Do.	Polgaswatta	Garden	0 3 28	10
9044	Do.	Modaraendudeniyaokanda	Jungle	0 3 31	10
K 508	Yatamalagala	Pitiyagedarawatta	Garden	3 0 5	10
N 508	Do.	Gedarawatta	do.	1 1 25	10
9054	Karagoda	Paragahadeniya	Partly field, partly deniya	2 0 7	20
9054½	Do.	do.	Owita	0 0 39	10
9055	Do.	Ratuwiledeniya	Owita and high land	5 0 6	10
Preliminary plan 1,660.—Gangaboda pattu. Applicant—D. A. de Silva Gurusinha.					
2134	Diviture	Ulwattuhena	Garden	0 2 32	15

Any persons considering that they have any claims to these lands are hereby noticed to produce evidence of their title before the Government Agent on the day of sale.

Further information respecting these lands may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Government Agent, Galle.

By His Excellency's command,
EVERARD IM THURN,
Colonial Secretary.

No. 1,217, S. P.

වර්ෂ 1902 ක්වු මාර්තු මස 27 වෙනි දින කොළඹ

මහසෙනසුනායකවරයාගේ කාර්යාලයේදී.

දකුණු දිසාවේ මහජනතලක්කානේ විසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුව සන්තක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරව වර්ෂ 1902 ක්වු මැයි මස 13 වෙනි දිනවූ අගනරුවාද දවල් 12ට කාල්ලේ සවිවේරියේදී වෙන්දේසිකර එකතුවට යෙදෙනවා ඇත.

දකුණු දිසාවේ කළු පලාතේ කඩවත්සකර, තල්පෙ සහ ගඟබඩපත්තු කොට්ඨාසයේ පිහිටා තිබෙන බිම්කැබලි 20ක්.

නො.	ඉඩමේ නම.	ඉල්ලුම්කාරයා.	අන්දම.	මහත. අ. රු. ප.	අක්කරයක කක්සේරු මුදල.
13301	වැව්ලීද්ද	—	වෙල	0 2 18	20
15232	ගකුරුඳුමුල්ලගොඩ	සිතියම 6,004. ගම—නියගම. බාලකන්කානේ සිංහදොරස් සිතියම 5,976.	සේන	1 0 32	10
15149	බුලනගොඩකන්ද	ඇම්. එකානේ සුචාරිස්	එම	1 3 36	10
J 540	එම බිම්	එම	කුඹුර	0 1 14	50
K 540	ගලනාවකුඹුර	එම	එම	0 2 2	50
12872	හික්වෙලවත්ත	සිතියම 5,504. ගම—අක්මිමග. ඇප්. ගුණසේකර	එම	0 1 23	50
9644½	අත්තාසිංහල නොහොත් අරණිවත්ත	සිතියම 1,220. තල්පෙපත්තුව. ගම—ගඟරල.	වත්ත	0 0 37	10
9644	එම	—	කැලේ	3 2 16	10
4487	මානවුනවත්තබාද්ද	සිතියම 2,539. ගම—නිරිඳුමුල්ල. දොන් අන්දර්ස් හි. සිල්වාසමරපිටුම.	එම	1 1 20	10
3929	තලනාවත්තකැලේ	සිතියම 2,440. ගම—පිලාන.	කැලේ	0 1 20	10
V 507	එස්ට් කුඹුර	සිතියම 1,145. ගම—කරයොද.	කුඹුර	1 2 29	50
9033	පොල්ගස්වත්ත	—	වත්ත	0 3 28	10
9044	මොදරඑන්ද්‍රදෙනිය බිසන්ද	—	කැලේ	0 3 31	10
K 508	පිටියගෙදරවත්ත	—	වත්ත	3 0 5	10
N 508	ගෙදරවත්ත	—	එම	1 1 25	10
9054	පරගහදෙනිය	—	කුඹුර සහ දෙනිය	2 0 7	20
9054½	එම	—	බිම්	0 0 39	10
9055	රතුපිලදෙනිය	—	බිම් සහ ගොඩ ඉඩම	5 0 6	10
2134	උල්කපුගේන	සිතියම 1,660. ගම—දිවුර. හි. ඒ. හි. සිල්වා ගුරු සහ	වත්ත	0 2 32	15

මෙම ඉඩම් කැබලිවලට අයිතිවාසිකම් කියා තිබෙන සම්පූර්ණ ඇත්තම් බහු විසින් මෙම එකතුවේ දිනෙදී ඊට අයිතිවාසිකම් කියා තිබෙන බජප්‍ර උපාදාය දකුණු පලාතේ මහජනතලක්කානේ පෙන්වා සිටින බිම්කැර.

මෙම ඉඩම් ගැණ වැසිදුර කාරනා සර්වේඥජනරාජ්‍යනායකයන්ගේද, විකිනිමේ කොන්දේසි ගැණ වැසිදුර කාරණ දකුණු පලාතේ ආණ්ඩුවේ ඒජන්තලක්කානේගෙන්ද දුගඟත්ව දුළුවන.

ගරුකර උතුමානවත්තයන්ගේ ආඥාවලස,
ඉමර්ට් බ් ඉම් හර්ස්,
මහසෙනසුනායකවරයාගේ දූත.

LAND SALES IN THE EASTERN PROVINCE.

No. 872, E. P.

Colonial Secretary's Office,
Colombo, March 22, 1902.

ON Tuesday and Wednesday, May 6 and 7, 1902, at 12 noon, the Assistant Government Agent for the Trincomalee District will put up to auction, at the Mutur Resthouse, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

Two hundred and sixty-two allotments of land situated in the Koddiyar division of the Trincomalee District of the Eastern Province.

Lot.	Name of Applicant.	Name of Land.	Extent.	Upset Price per Acre.	
				A. R. P.	Rs. c.
87549	M. Sinnakkutti	Seenanvelivayal	8 2 10	10	0
1820	H. M. Sinnemarikar and others	Kuvaddikadu	28 1 24	17	50

Lot.	Name of Applicant.	Name of Land.	Extent.		Upset Price per Acre.	
			A. R. P.	Rs. c.	Rs. c.	
		Preliminary plan 982. Village—Toppur.				
40	Katirittampi	Penegadyvayal	2 0 3		20 0	
42	Kalentharr Kuppaittampi	do.	2 1 12		20 0	
43	—	do.	2 2 18		20 0	
		Preliminary plan 2,947. Village—Muttur.				
87538	Occupied by M. Meiytin	Vavaltangi	3 3 16		30 0	
		Preliminary plan 1,127. Village—Muttur.				
1631	M. Viruttasala Pandersini	Kolanachehenakadu	10 3 22		10 0	
1632	Do.	do.	2 3 4		10 0	
		Preliminary plan 1,092. Village—Muttur.				
1332	Kattuvava Meerasaib	Mukattuarattupumi	7 0 6		10 0	
1333	Do.	do.	15 1 36		10 0	
		Preliminary plan 977. Village—Muttur.				
A	A. M. Tampivappu	Garden	1 0 11		15 0	
B	P. M. Meideen Bawa	do.	0 3 22		15 0	
C	Do.	do.	0 2 2		15 0	
D	P. M. Mammatuttampi	do.	0 2 22		15 0	
F	K. Mukammadumatar	do.	0 2 16		15 0	
G	P. M. Ibrahim Hamid	do.	1 0 3		15 0	
H	V. K. M. Aptul Katar	do.	0 3 22		15 0	
I	M. Katarsa and one	do.	1 0 28		15 0	
		Preliminary plan 1,060. Village—Champur.				
957	Sittampalam Marimuttu	Wilancaduvachena	6 0 6		10 0	
		Preliminary plan 986. Village—Champur.				
67	Arumkam Kanakkappillai	Palamunai	14 2 28		12 50	
		Preliminary plan 983. Village—Champur.				
48	Vaikali Kandappen	Sampukkuli	4 0 9		10 0	
49	Do.	do.	1 0 12		10 0	
A 3	Do.	do.	4 2 18		10 0	
B 3	Do.	Sinnatampukkuli	1 0 36		10 0	
		Preliminary plan 981. Village—Champur.				
10	P. H. Kalimuttu	Vetativukadu	20 2 33		15 0	
11	Do.	do.	23 2 0		15 0	
12	W. Murugesan	do.	55 2 38		15 0	
13	K. N. Mudaliyar Appachchippillai	do.	49 3 0		15 0	
14	Do.	do.	22 0 10		15 0	
15	Kunder Kurunather	do.	6 3 30		15 0	
16	M. Mathar Rasakka	do.	17 3 35		15 0	
17	Akammatu Assenalevvai	do.	19 2 18		15 0	
18	—	do.	1 0 0		15 0	
		Preliminary plan 980. Village—Champur.				
4	W. Murukisen	Champurkadu	3 0 18		10 0	
5	S. Suppen	do.	2 0 7		10 0	
6	M. Konamalai	do.	0 3 38		10 0	
7	Kaliyappan Vyramuttu	do.	0 2 23		10 0	
8	W. Murukesan	do.	3 1 12		10 0	
J	Kali Velanthan	do.	0 2 37		15 0	
K	K. Marimuthu and one	do.	0 0 38		15 0	
L	Sinnappodian Sittiran	do.	0 2 5		15 0	
M	S. Kaliyappen	do.	0 2 16		15 0	
N	Murukan Mappani	do.	0 2 11		15 0	
O	Murukan Kuttian	do.	0 1 31		15 0	
R	K. Marimuttu	do.	0 2 26		15 0	
S	M. Kaliyappen	do.	0 2 4		15 0	
T	Kateravelu Sittan	do.	0 3 0		15 0	
U	S. Sittiran	do.	0 1 26		15 0	
W	K. Kalimuttu	do.	0 0 23		15 0	
A 1	K. Marimuttu	do.	0 0 27		15 0	
B 1	T. Odiyar Kaliyappen	do.	0 1 30		15 0	
C 1	K. Arulampalam	do.	0 1 13		15 0	
D 1	Do.	do.	0 1 0		15 0	
E 1	Do.	do.	0 2 28		15 0	
M 1	M. Vyramuttu	do.	0 1 3		15 0	
P 1	K. Vyramuttu	do.	0 1 27		15 0	
S 1	M. Kattamuttu	do.	0 1 9		15 0	
T 1	M. Konamalai	do.	0 0 37		5 0	
W 1	Pillaiyar temple	do.	0 0 25		15 0	
Y 1	Patter Kuppaiyan	do.	0 0 19		15 0	
Z 1	Mukammatu Matar Marikar	do.	0 0 28		15 0	
B 2	Udayar Marimuttu	do.	0 2 12		15 0	
		Preliminary plan 979.				
		Village—Champur.				
3	Konapparr Kanavati	Sayakaravittai	3 1 38		10 0	

Lot.	Name of Applicant.	Name of Land.	Extent. A. R. P.	Upset Price per Acre. Rs. c.
Preliminary plan 1,142. Village—Ichchilampattai.				
S 11	Temple land	Garden	0 0 17.	15 0
T 11	S. Katiran	do.	0 0 17	15 0
U 11	Sinnar Vyramuttu	do.	0 0 13	15 0
V 11	K. K. Palattai	do.	0 0 16	15 0
W 11	W. Paythen	do.	0 0 24	15 0
X 11	C. Ariyan	do.	0 0 23	15 0
Y 11	Madarpanikkan Karli	do.	0 0 12	15 0
Z 11	Kanderadappen Semben	do.	0 0 11	15 0
A 12	J. Condan	do.	0 0 9	15 0
B 12	M. Sempen	do.	0 0 7	15 0
C 12	S. K. Sinnepillai	do.	0 0 14	15 0
D 12	K. Marian	do.	0 0 12	15 0
E 12	S. Virapodi	do.	0 0 15	15 0
F 12	Kanavati Muniandy	do.	0 0 20	15 0
G 12	P. Katiran	do.	0 0 21	15 0
H 12	Konamalai Patten	do.	0 0 18	15 0
I 12	P. Karli	do.	0 0 20	15 0
K 12	K. Sempen	do.	0 0 14	15 0
L 12	P. Tevia	do.	0 0 16	15 0
M 12	P. Neelan	do.	0 0 19	15 0
N 12	Velauthar Rengen	do.	0 0 23	15 0
O 12	Nallatampi Arumugam	do.	0 0 22	15 0
P 12	N. Pattaicooty	do.	0 0 19	15 0
Q 12	Alvan Sithan	do.	0 0 16	15 0
S 12	B. Umaiattai	do.	0 0 16	15 0
T 12	C. Sinnatampi	do.	0 0 18	15 0
U 12	Katiravelu Sempem	do.	0 0 19	15 0
V 12	N. Pikiri	do.	0 0 13	15 0
W 12	P. V. Monthappillai	do.	0 0 23	15 0
Y 12	V. Sinnattampi	do.	0 0 10	15 0
Z 12	V. V. Ramanathapillai	do.	0 0 14	15 0
A 13	N. Sempen Coottu	do.	0 0 28	15 0
B 13	P. Katar Akammatu	do.	0 0 39	15 0
C 13	M. Kanavati	do.	0 0 18	15 0
1815	U. M. Pakkirttampi	do.	9 1 12	15 0
Preliminary plan 1,140. Village—Ichchilampattai.				
1813	Kantan Neelan	Mavittavayal	15 2 21	10 0
Preliminary plan 1,100. Village—Pallikkudiyiruppu.				
1389	Neelappar Vairamuttu	Nayayanduwa Kudakadu	2 0 27	10 0
Preliminary plan 2,920. Village—Toppur.				
O 83	S. Meiyatin Pichchai	Pottavalavu	0 0 12	50 0
P 83	Abdulla Meidin Bawa	do.	0 0 8	25 0
Q 83	A. Vappu and three	Panaadyvalavu	0 0 18	50 0
R 83	Packeer Kuppai	Potavalavu	0 0 10	50 0
S 83	A. Meiydin Pichchai and one	Pota-angavalavu	0 0 14	50 0
T 83	K. M. Meera Lebbe	do.	0 0 8	50 0
U 83	A. Kuppaittampi	do.	0 0 24	50 0
87436	—	Potatidal	0 1 34	50 0
87437	Heirs of Sekumadar Meiydin	Vattawanvayal	0 0 6	20 0
87438	—	Potatidal	0 0 10	25 0
Default Lands.—For non-payment of stamp and deed fees.				
Preliminary plan 618. Village—Kankuveli.				
	Name of Purchaser.	Description.		
I 209	P. Konamalai	Paddy land	1 0 28	20 0
R 209	M. V. Ilamsinkam	do.	2 3 24	20 0
S 209	M. M. Mathar	do.	15 2 31	20 0
Preliminary plan 168. Village—Toppur.				
O 54	M. Aptulkatar	Paddy land	4 2 4	20 0
O 54 A	C. Ismail Lebbe Marikar	do.	2 1 6	20 0
O 54 B	Do.	do.	1 3 0	20 0
Y 54	M. Akammatu Levvai	do.	4 1 24	20 0
Q 54	M. Oleganathan	do.	1 2 29	20 0
P 54	Sinnar Ramoe	do.	1 3 26	20 0
Preliminary plan 170. Village—Toppur.				
E 55	C. W. V. Kantappar	Paddy land	5 0 7	20 0
Preliminary plan 171. Village—Toppur.				
B 56	A. Mammatu Cassim	Paddy land	1 2 1	20 0
Preliminary plan 160. Village—Kunitivu.				
1233½	C. Konamalai and P. Sampunathan	Paddy land	4 1 16	20 0
Preliminary plan 157. Village—Champur.				
F 50	S. Veluppillai	Paddy land	0 1 28	20 0
D 50	C. Velanathan	do.	0 3 13	20 0
U 49	S. Conamalai	do.	0 1 34	20 0
V 49	Do.	do.	0 1 19	20 0
H 50	K. Kandappan	do.	0 2 30	20 0
W 49	Do.	do.	2 0 14	20 0

Lot.	Name of Purchaser.	Description.	Extent.			Upset Price per Acre.	
			A.	R.	P.	Rs.	c.
		Preliminary plan 151. Village—Champur.					
W 48	K. Kandappan and C. Mürugappan	Paddy land	9	2	3	20	0
Y 48	Do.	do.	2	3	35	20	0
Z 48	Do.	do.	2	0	26	20	0
A 49	Do.	do.	3	1	19	20	0
B 49	Do.	do.	2	1	27	20	0
C 49	Do.	do.	1	0	15	20	0
D 49	Do.	do.	2	2	31	20	0
E 49	Do.	do.	9	1	38	20	0
F 49	Do.	do.	6	1	11	20	0
G 49	Do.	do.	1	1	8	20	0
H 49	Do.	do.	2	3	2	20	0
I 49	Do.	do.	1	1	22	20	0
J 49	Do.	do.	1	1	9	20	0
K 49	Do.	do.	7	3	13	20	0
		Preliminary plan 153. Village—Champur.					
Q 49	K. Kandappan	Paddy land	3	2	29	20	0
		Preliminary plan 158. Village—Champur.					
P 50	S. Sampunathan	Paddy land	1	0	4	20	0
X 50	N. Caliyappan	do.	0	3	7	20	0
V 50	Do.	do.	0	3	2	20	0
Y 50	S. Konamalai	do.	0	3	24	20	0
I 50	K. Sinnakkutti	do.	0	1	9	20	0
		Preliminary plan 159. Village—Champur.					
E 51	K. Kandappan and C. Mürugappan	Paddy land	2	1	38	20	0
G 51	Do.	do.	8	1	15	20	0
I 51	Do.	do.	6	0	32	20	0
A 51	V. Vyrarnuttu	do.	5	1	8	20	0
		Preliminary plan 161. Village—Champur.					
J 51	S. Marimuttu and C. Sinnattampi	Paddy land	10	2	8	20	0
K 51	Do.	do.	1	3	24	20	0
		Preliminary plan 148. Village—Champur.					
T 48	K. Kanapatippillai	Paddy land	6	2	21	20	0
R 48	K. Aiyaraiyaturaiyiar	do.	4	3	2	20	0
		Preliminary plan 149. Village—Champur.					
1230	S. Konamalai	Paddy land	3	0	11	20	0
1231	K. Kandappan	do.	3	2	34	20	0
		Preliminary plan 164. Village—Pallikudiyiruppu.					
N 52	S. A. Magadu Meera	Paddy land	2	1	25	20	0
1236	Do.	do.	0	3	0	20	0
G 52	Ponnachchai, widow of C. Konamalai	do.	2	2	36	20	0
1235	Do.	do.	0	1	0	20	0
M 52	C. Katiravelu	do.	0	3	38	20	0
L 52	V. Sinnattampi	do.	2	0	9	20	0
I 52	M. M. Mammatu Matar	do.	0	3	39	20	0
H 52	P. Akammatu Malimpillai	do.	1	1	37	20	0
Z 51	M. M. Vappu Marikar	do.	3	3	5	20	0
1238	Do.	do.	1	0	3	20	0
		Preliminary plan 169. Village—Pallikudiyiruppu					
B 55	W. V. Caliyappan	Paddy land	13	2	0	20	0
		Preliminary plan 168. Village—Pallikudiyiruppu					
Z 54	M. M. Vappu Marikar	Paddy land	3	2	21	20	0
J 54	Do.	do.	1	0	6	20	0
		Preliminary plan 158. Village—Pallikudiyiruppu					
Q 50	Ponnachchi, widow of Konamalai	Paddy land	2	3	1	20	0
		Preliminary plan 166. Village—Pallikudiyiruppu					
M 53	M. M. Mammatu Matar	Paddy land	3	3	14	20	0
N 53	M. M. Vappu Marikar	do.	11	2	11	20	0
		Preliminary plan 165. Village—Pallikudiyiruppu					
H 53	K. Kandappan	Paddy land	1	2	29	20	0
S 52	A. Mammatu Cassim	do.	1	1	36	20	0
R 52	Do.	do.	2	1	33	20	0
V 52	M. M. Mammatu Matar	do.	2	0	2	20	0
O 53	K. Caliyappan	do.	2	1	31	20	0
D 53	M. M. Mammatu Matar	do.	0	0	31	20	0
T 52	Do.	do.	0	1	31	20	0
U 52	Do.	do.	4	1	32	20	0
		Preliminary plan 162. Village—Pallikudiyiruppu					
U 51	C. Konamalai	Paddy land	0	2	22	20	0
Q 51	C. V. Kandappan	do.	4	3	32	20	0
O 51	P. Sinnattampi	do.	1	0	0	20	0
N 51	S. Meiytin Bawa	do.	6	0	16	20	0
S 51	S. Sinnattampi	do.	9	3	12	20	0
1234	Do.	do.	0	1	15	20	0
T 51	M. Mammatu Matar	do.	2	3	9	20	0
W 51	Do.	do.	2	2	38	20	0
Z 51	Do.	do.	1	3	24	20	0

Lot.	Name of Purchaser.	Description.	Extent.			Upset Price
			A.	R.	P.	per Acre. Rs. c.
C 54	K. Kandappan	Preliminary plan 167. Village—Pallikudiyiruppu	2	3	18	20 0
		Paddy land				
M 56	K. Monthappillai	Preliminary plan 172. Village—Pallikudiyiruppu.	2	3	23	20 0
		Paddy land				
N 56	Do.	do.	9	3	2	20 0
J 56	S. Kandappan	do.	4	2	0	20 0
H 56	M. Meiytin Bawa	do.	3	2	16	20 0
I 56	M. M. Mammatu Matar	do.	3	2	6	20 0
G 56	Do.	do.	1	3	10	20 0
F 56	P. H. Vyrarnuttu	do.	1	0	29	20 0
E 56	N. Caliyappan and one	do.	3	2	27	20 0
1249	Do.	do.	1	1	8	20 0
W 59	A. Malimpillai	Preliminary plan 180. Village—Mallikaitivu.	1	2	26	20 0
		Paddy land				
C 60	M. M. Vappu Marikar	do.	3	0	13	20 0
Z 59	M. M. Mammatu Matar	do.	3	1	37	20 0
Y 59	A. Caliyappan	do.	2	3	1	20 0
X 59	V. Sinnavan	do.	1	2	31	20 0
F 60	M. Meiytin Bawa	do.	5	0	33	20 0
3						
I 60	C. Kathiraman	do.	5	1	30	20 0
H 60	Do.	do.	6	2	27	20 0
V 59	Do.	do.	9	1	30	20 0
A 60	A. Caliyappan	do.	3	0	35	20 0
D 60	P. Segu Matar	do.	1	3	12	20 0
F 60	Do.	do.	20	2	33	20 0
1						
B 60	K. Meerasaib	do.	2	1	3	20 0
G 60	P. Konan	do.	8	1	24	20 0
N 59	K. Meerasaib	Preliminary plan 179. Village—Mallikaitivu.	16	3	19	20 0
		Paddy land				
M 59	A. Meerasaib	do.	3	2	8	20 0
T 59	A. M. Kassim	do.	4	2	29	20 0
1252 & P 59	P. Segu Matar	do.	21	2	32	20 0
S 61	S. Ariyan	Preliminary plan 187. Village—Mallikaitivu.	14	3	11	20 0
		Paddy land				
R 61	Do.	do.	3	0	33	20 0
1255 & Q 61	M. M. Vappu Marikar	Preliminary plan 186. Village—Mallikaitivu.	20	3	24	20 0
		Paddy land				
B 61, C ¹ , C ² , C ³ , C ⁴	M. M. Vappu Marikkar	Preliminary plan 183. Village—Mallikaitivu.	50	2	25	20 0
		Paddy land				
6371	S. M. Pichchai	Preliminary plan 586. Village—Muttur.	4	2	1	20 0
		Paddy land				
6369	Do.	do.	1	3	15	20 0
6370	Do.	do.	2	0	25	20 0
6368	A. M. Ussanbawa Alim	do.	1	3	30	20 0
6389	C. Umerugatta	do.	3	3	37	20 0
6386	A. S. Mukammattutampi	do.	2	1	0	20 0
6385	S. Seenittampi	do.	2	1	34	20 0
6384	M. Naida K. Marikar	do.	1	3	0	20 0
6375	U. Sekunatar	do.	9	0	30	20 0
6366	A. Assanalevvai	do.	0	2	36	20 0
6367	S. Veluppillai	do.	1	1	14	20 0
6373	A. Umeruttampi	do.	2	2	37	20 0
4064	Akammatu Meerasaib	Preliminary plan 442. Village—Muttur.	1	0	21	20 0
		Paddy land				
4065	P. M. Aptul Katar	do.	1	2	10	20 0
4079	P. M. Chinnattampi	do.	3	3	11	20 0
4075	M. M. Vappu Marikar	do.	2	1	9	20 0
4060	Pichchai Meiytinbawa	do.	3	2	21	20 0
4059	Akkamatu Levvai Mammatur Casim	do.	0	3	5	20 0
4070	P. Ebraimtampi	do.	3	1	6	20 0
4063	S. Allapichchai	do.	1	0	37	20 0
4062	P. M. Umerukandu Marikar	do.	1	2	37	20 0
4090	M. M. Vappu Marikar	Preliminary plan 490. Village—Muttur.	7	3	32	20 0
		Paddy land				
6413	P. Vidhan Muttu	Preliminary plan 591. Village—Muttur.	9	0	0	20 0
		Paddy land				
6411	A. M. Meiyatin Levvai	Preliminary plan 589. Village—Muttur.	2	0	7	20 0
		Paddy land				
R 49	Casim Bawa	Preliminary plan 154. Village—Muttur.	4	2	11	20 0
		Paddy land				
C 51	K. Pattan	Preliminary plan 159. Village—Muttur.	2	3	39	20 0
		Paddy land				
H 51	K. Kantappan	do.	4	2	32	20 0
E 51	Do.	do.	1	3	24	20 0
B 51	Pattar Virapattiran	do.	3	2	0	20 0

Lot.	Name of Purchaser.	Description.	Extent. A. R. P.	Upset Price per Acre. Rs. c.
		Preliminary plan 443. Village—Muttur.		
4084	P. V. Mukammatu Levvai	Paddy land	2 2 10	20 0
4085	S. Sinnattampi	do.	4 3 16	20 0
4082	V. Sinnattampi	do.	4 1 35	20 0
4086	M. M. Camy Marikar	do.	4 2 36	20 0
		Preliminary plan 587. Village—Muttur.		
6394	A. M. Tampi and Seku Ibrahim	Paddy land	7 0 23	20 0
6392	Akammatu Levvai Seeni	do.	6 3 12	20 0
		Preliminary plan 431.—Village—Muttur.		
3912	Akammatu Malimpillai and one	Paddy land	11 0 0	20 0
		Preliminary plan 150. Village—Marutadichenai.		
V 48	S. Kandappan and others-	Paddy land	7 2 6	20 0
U 48	Do.	do.	11 1 14	20 0

Further information respecting these lands may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Assistant Government Agent, Trincomalee.

By His Excellency's command,

EVERARD IM THURN,
Colonial Secretary.

No. 872, B. P.

தொலோனியல் சக்கிரத்தார் ஆய்சில்,
கொழும்பு, 1902 ம் ஆண்டு பக்ருனிஸ் 22 ந் உ.

1902 ம் ஆண்டு வைகாசிமாதம் 6 ம் 7 ம் திகதிகளாகிய செவ்வாய் புதன்கிழமைகளில் முனர்வாடி வீட்டில் திரிகோணமலை உதவி கவற்ணமேந்தது ஏசுநவரர்களால் இதனடியிற் சொல்லப்படக்கூற முடிக்கூரி. காணித்தண்டுகளை, அரசா-சியாரால் உத்தரவுபண்ணப்பட்டிருக்கும் பொருத்தப்பிரகாரம் ஏலத்திற்குறிவி ர்கப்படும.

262 காணித்தண்டுகள், கீழ் மாகாணத்து திரிகோணமலை டிஸ்திரிக்கின் கொட்டியாபுரப் பகுதியிலிருக் கின்றது.

இல.	குறிச்சி.	கேள்விக்காரனின் பெயர்.	காணியின் பெயர்.	அ. ரு. ப.	ரூ. ச.
		பிரதமபடம் 2,950.			
87549	தொப்பூர்	எம். சின்னக்குட்டி	சின்ன வெளிவடல்	8 2 10	10 0
820	றெ	பிரதமபடம் 1,145. எச். எம். சின்னமரக்காயரும் மறுபேரும்	சுவாட்டிக்காடு	28 1 24	17 50
40	றெ	பிரதமபடம் 982. கதிரித்தம்பி	பனிக்கட்டியவயல்	2 0 3	20 0
42	றெ	கலந்தர் குப்பைத்தம்பி	றெ	2 1 12	20 0
43	றெ	—	றெ	2 2 18	20 0
		பிரதமபடம் 2,947.			
87538	முனார்	எம். மெய்தீன குடியிருப்பது	வெளவாற்றங்கி	3 3 16	30 0
1631	றெ	பிரதமபடம் 1,127. எம். விருத்தாசல பண்டர்சீனி	கோலநாச்சியா சே ணக்காடு	10 3 22	10 0
1632	றெ	றெ	றெ	2 3 4	10 0
		பிரதமபடம் 1,092.			
1332	முனார்	காட்டுவாவா மீராசாய்பு	முகத்துவாரத்தட்டூமி	0 6	10 0
1333	றெ	றெ	றெ	15 1 36	10 0
		பிரதமபடம் 977.			
A	றெ	ஏ. எம். தம்பிவாப்பு	தோட்டத்தரை	1 0 11	15 0
B	றெ	பீ. எம். மெய்தீன்வாவா	றெ	0 3 22	15 0
C	றெ	றெ	றெ	0 2 2	15 0
D	றெ	பீ. எம். மம்மதுத்தம்பி	றெ	0 2 22	15 0
F	றெ	கே. முகம்மது மதார்	றெ	0 2 16	15 0
G	றெ	பீ. எம். இயுருகீம் ஹமீத்	றெ	1 0 3	15 0
H	றெ	ஈ. கே. எம். அப்துல்காதர்	றெ	0 3 22	15 0
I	றெ	எம். கரதர்சாடவும் மறு	றெ	1 0 28	15 0
		பிரதமபடம் 1,060.			
957	றெ	சிற்றம்பலம் மாரிமுத்து	வேளண்டுவாசேணை	6 0 6	10 0
		பிரதமபடம் 986.			
67	றெ	ஆறுமுகம் கணக்கப்பிணை	மம்பபால	14 2 28	12 50
		பிரதமபடம் 983.			
48	றெ	வைகாணி கந்தப்பன்	சம்புக்குளி	4 0 9	10 0
49	றெ	றெ	றெ	1 0 12	10 0
A 3	றெ	றெ	றெ	4 2 18	10 0
B 3	றெ	றெ	சின்னச்சம்புக்குளி	1 0 36	10 0

இல.	குறிச்சி.	கேள்விக்காரனின் பெயர்.	காணியின் பெயர்.	விரதமபடம்.		ஏக்கர் ஒன்றிற்கு தரிப்பு விலை.	
				ரூ.	ப.	ரூ.	ப.
பிரதமபடம் 981.							
10	முனார்	பீ. எச். காளிமுத்து	வெட்டைதிவுக்காடு	20	2 33	15	0
11	றெ	றெ	றெ	23	2 0	15	0
12	றெ	டபினியு. முருகேசு	றெ	55	2 38	15	0
13	றெ	க. மு. அப்பாச்சிப்பிள்ளை	றெ	49	3 0	15	0
14	றெ	றெ	றெ	22	0 10	15	0
15	றெ	சந்தர் குருநாதர்	றெ	6	3 30	15	0
16	றெ	எம். மதார் நசக்கா	றெ	17	3 35	15	0
17	றெ	அகமது அசனூலெவ்வை	றெ	19	2 18	15	0
18	றெ	—	றெ	1	0 0	15	0
பிரதமபடம் 980.							
4	றெ	டபினியு. முருகேசன்	சம்பூர்க்காடு	3	0 18	10	0
5	றெ	எஸ். சுப்பன்	றெ	2	0 7	10	0
6	றெ	எம். கோணுமலை	றெ	0	3 28	10	0
7	றெ	காளியப்பன் வயிரமுத்து	றெ	0	2 23	10	0
8	றெ	டபினியு. முருகேசன்	றெ	3	1 12	10	0
J	றெ	காளி வேலையுதன்	றெ	0	2 37	15	0
K	றெ	கே. மாரிமுத்துவும் மறு	றெ	0	0 38	15	0
L	றெ	சின்னப்பொடியன் சித்திரன்	றெ	0	2 5	15	0
M	றெ	எஸ். காளியப்பன்	றெ	0	2 16	15	0
N	றெ	முருகன் மாப்பாண்	றெ	0	2 11	15	0
O	றெ	முருகன் குட்டையன்	றெ	0	1 31	15	0
R	றெ	கே. மாரிமுத்து	றெ	0	2 26	15	0
S	றெ	எம். காளியப்பன்	றெ	0	2 4	15	0
T	றெ	கதிரவேலு சித்தன்	றெ	0	3 0	15	0
U	றெ	எஸ். சித்திரன்	றெ	0	1 26	15	0
W	றெ	கே. கான்முத்து	றெ	0	0 23	15	0
A 1	றெ	கே. மாரிமுத்து	றெ	0	0 27	15	0
B 1	றெ	பீ. உடையார் காளியப்பன்	றெ	0	1 30	15	0
C 1	றெ	கே. அருளமபலம்	றெ	0	1 13	15	0
D 1	றெ	றெ	றெ	0	1 0	15	0
E 1	றெ	றெ	றெ	0	2 28	15	0
M 1	றெ	எம். வயிரமுத்து	றெ	0	1 3	15	0
P 1	றெ	கே. வயிரமுத்து	றெ	0	1 27	15	0
S 1	றெ	எம். காத்தமுத்து	றெ	0	1 9	15	0
T 1	றெ	எம். கோணுமலை	றெ	0	0 37	15	0
W 1	றெ	பின்னையார்கோவில்	றெ	0	0 25	15	0
Y 1	றெ	பத்தர் ருப்பையன்	றெ	0	0 19	15	0
Z 1	றெ	முசுபமதுமதார் மரக்காயர்	றெ	0	0 28	15	0
B 2	றெ	எஸ். உடையார் மாரிமுத்து	றெ	0	2 12	15	0
பிரதமபடம் 979.							
3	றெ	கோணப்பர் கணபதி	சாயக்காரவெட்டை	3	1 38	10	0
பிரதமபடம் 1,142.							
S 11	ஈச்சிலம்பத்தை	கோவிற்றரை	தோட்டத்தரை	0	0 17	15	0
T 11	றெ	எஸ். சித்திரன்	றெ	0	0 17	15	0
U 11	றெ	சின்னார் வயிரமுத்து	றெ	0	0 13	15	0
V 11	றெ	கே. கே. பாலாத்தை	றெ	0	0 16	15	0
W 11	றெ	டபினியு. பெதன்	றெ	0	0 24	15	0
X 11	றெ	சீ. ஆரிடன்	றெ	0	0 23	15	0
Y 11	றெ	மதார் பனிக் காளி	றெ	0	0 12	15	0
Z 11	றெ	சந்தரடப்பன் செம்பன்	றெ	0	0 11	15	0
A 12	றெ	ஜே. கொண்டான்	றெ	0	0 9	15	0
B 12	றெ	எம். செம்பன்	றெ	0	0 7	15	0
C 12	றெ	எஸ். கே. சின்னப்பிள்ளை	றெ	0	0 14	15	0
D 12	றெ	கே. மரியான்	றெ	0	0 12	15	0
E 12	றெ	எஸ். வீரப்போடி	றெ	0	0 15	15	0
F 12	றெ	கணபதி முணியாண்டி	றெ	0	0 20	15	0
G 12	றெ	பீ. கதிரன்	றெ	0	0 21	15	0
H 12	றெ	கோணுமலை பத்தன்	றெ	0	0 18	15	0
I 12	றெ	பீ. காளி	றெ	0	0 20	15	0
K 12	றெ	கே. செம்பன்	றெ	0	0 14	15	0
L 12	றெ	பீ. தேவியா	றெ	0	0 16	15	0

இல.	குறிச்சி.	கேள்விக்காரனின் பெயர்.	காணியின் பெயர்.	விசாலம்.	எக்ஸ்டன்ஷன் தரிப்பு நிலை
				ஏ. ஹ. ப.	ரூ. ச.
M 12	ஈச்சிலம்பத்தை	பீ. நீலன்	தோட்டத்தரை	0 0 19	15 0
N 12	றெ	வேலாயுதர் ரெங்கன்	றெ	0 0 23	15 0
O 12	றெ	நல்லத்தம்பி ஆறுமுகம்	றெ	0 0 22	15 0
P 12	றெ	என். பத்தையசுட்டி	றெ	0 0 19	15 0
Q 12	றெ	ஆள்வான் சித்தன்	றெ	0 0 16	15 0
S 12	றெ	பீ. உமையாத்தை	றெ	0 0 16	15 0
T 12	றெ	சீ. சின்னத்தம்பி	றெ	0 0 18	15 0
U 12	றெ	கதிரே. ஹ. செ. பன்	தோட்டக்காரணி	0 0 19	15 0
V 12	றெ	என். பிக்கிரி	றெ	0 0 13	15 0
W 12	றெ	பீ. வீ. மொந்தைப்பிள்ளை	றெ	0 0 23	15 0
Y 12	றெ	வீ. சின்னத்தம்பி	றெ	0 0 10	15 0
Z 12	றெ	வீ. வீ. இராமநாதபிள்ளை	றெ	0 0 14	15 0
A 13	றெ	என். செம்பன்சுத்தி	றெ	0 0 28	15 0
B 13	றெ	பீ. காதர் அகம்மது	றெ	0 0 39	15 0
C 13	றெ	எம். கணபதி	றெ	0 0 18	15 0
1815	றெ	பூ. எம். பைக்கீர்த்தம்பி	றெ	9 1 12	15 0
		பிரதமபடம் 1,140.			
1813	றெ	கந்தன் நீலன்	மாவிட்டவயல்	15 2 21	10 0
		பிரதமபடம் 1,100.			
1389	பள்ளிக்கூடியிருப்பு	நீலப்பர் வயிரமுத்து	நாயயன்லோ கூடக்காடு	2 0 27	10 0
		பிரதமபடம் 2,920			
O 83	தோப்பூர்	என். மெய்யதின்பிச்சை	பொத்தவளவு	0 0 12	50 0
P 83	றெ	அப்துல்லா மெட்டின்பாவா	றெ	0 0 8	25 0
Q 83	றெ	ஏ. வாப்புவும் மூன்றுபேரும்	பசையடி களவு	0 0 18	50 0
R 83	றெ	பைக்கீர்தம்பி	பொத்தவளவு	0 0 10	50 0
S 83	றெ	ஏ. மெய்யதின்பிச்சையும் மறு	பொத்தவளவு	0 0 14	50 0
T 83	றெ	கே. எம். மீராஸெவ்வை	றெ	0 0 8	50 0
U 83	றெ	ஏ. சூப்பைத்தம்பி	றெ	0 0 24	50 0
87436	றெ	—	பொத்தத்திடல்	0 1 34	50 0
87437	றெ	சேருமதார்மெட்டிணி ஸ்ரீமதம்	வட்டவான்வயல்	0 0 6	20 0
87438	றெ	—	பொத்தத்திடல்	0 0 10	25 0
		முத்திரை உறிதிச்செலவுகள் இறுபடாத காணிகள்.			
		பிரதமபடம் 618			
		வாங்கட்காரன்.	விவரம்.		
P 209	கங்குவேலி	பீ. கோணமலை	நெற்சாரணி	1 0 28	20 0
R 209	றெ	எம். வீ. இளம்சங்கம்	றெ	2 3 24	20 0
S 209	றெ	எம். எம். மதார்	றெ	15 2 31	20 0
		பிரதமபடம் 168.			
O 54	தோப்பூர்	எம். அப்துல்காதர்	றெ	4 2 24	20 0
O 54A	றெ	சீ. இஸ்மால்லெவ்வை மரக்காயர்	றெ	2 1 6	20 0
O 54B	றெ	றெ	றெ	1 3 0	20 0
Y 54	றெ	எம். அகமதுலெவ்வை	றெ	4 1 24	20 0
Q 54	றெ	எம். உலகநாதன்	றெ	1 2 29	20 0
P 54	றெ	சின்னார் இராமு	றெ	1 3 26	20 0
		பிரதமபடம் 169.			
E 55	றெ	சீ. டப்ளியூ. வீ. கந்தப்பர்	றெ	5 0 7	20 0
		பிரதமபடம் 171.			
B 56	றெ	ஏ. மம்மதுக்காசும்	றெ	1 2 1	20 0
		பிரதமபடம் 160.			
1233½	கூனித்தீவு	சீ. கோணமலையும் பீ. சம்பு	றெ	4 1 16	20 0
		நாதலும்			
		பிரதமபடம் 157.			
F 50	சம்பூர்	எஸ். வேலுப்பிள்ளை	றெ	0 1 28	20 0
D 50	றெ	சீ. வேலாயுதன்	றெ	0 3 13	20 0
U 49	றெ	என். கோணமலை	றெ	0 1 34	20 0
V 49	றெ	றெ	றெ	0 1 19	20 0
H 50	றெ	எஸ். கந்தப்பன்	றெ	0 2 30	20 0
W 49	றெ	றெ	றெ	2 0 14	20 0
W 48	றெ	எஸ். கந்தப்பனும் சீ. முருகப்பனும்	றெ	9 2 3	20 0
Y 48	றெ	றெ	றெ	2 3 35	20 0
Z 48	றெ	றெ	றெ	2 0 26	20 0

இல.	குறிச்சி.	பொள்ளுவகாரனின் பெயர்.	விவரம்.	ஏக்கர் ஒன்றுக்குத் தரிப்பு விலை	
				விசாலம் வ. ஞா. பெ	விசை ரூ. ச.
A 49	சம்பூர்	எஸ். கந்தப்பனும் சீ. முருகப்பனும்	நெர்க்காணி	3 1 19	20 0
B 49	நெடி	நெடி	நெடி	2 1 27	20 0
C 49	நெடி	நெடி	நெடி	1 0 15	20 0
D 49	நெடி	நெடி	நெடி	2 2 31	20 0
E 49	நெடி	நெடி	நெடி	9 1 38	20 0
F 49	நெடி	நெடி	நெடி	6 1 11	20 0
G 49	நெடி	கொள்வனவுவாரன். சே. கந்தப்பனும் சீ. முருகப்ப னும்	நெடி	1 1 8	20 0
H 49	நெடி	நெடி	நெடி	2 3 2	20 0
J 49	நெடி	நெடி	நெடி	1 1 22	20 0
K 49	நெடி	நெடி	நெடி	1 1 9	20 0
Q 49	நெடி	சே. கந்தப்பன்	நெடி	7 3 13	20 0
P 50	நெடி	பிரதமபடம் 158. எஸ். சம்பனான்	நெடி	3 2 29	20 0
X 50	நெடி	எஸ். காளியப்பன்	நெடி	1 0 4	20 0
V 50	நெடி	நெடி	நெடி	0 3 7	20 0
Y 50	நெடி	எஸ். கோணுமை	நெடி	0 3 2	20 0
50	நெடி	சே. சின்னக்குட்டி	நெடி	0 3 24	20 0
E 51	நெடி	பிரதமபடம் 159. சே. கந்தப்பனும் சீ. முருகப்ப னும்	நெடி	0 1 9	20 0
G 51	நெடி	நெடி	நெடி	2 1 38	20 0
I 51	நெடி	நெடி	நெடி	8 1 15	20 0
A 51	நெடி	வீ. வயிரமுத்த	நெடி	6 0 32	20 0
J 51	நெடி	பிரதமபடம் 161. எஸ். மாரிமுத்தவும் சீ. சின்ன த்தம்பியும்	நெடி	5 1 8	20 0
K 51	நெடி	நெடி	நெடி	10 2 8	20 0
T 48	நெடி	பிரதமபடம் 148. சே. கணபதிப்பிள்ளை	நெடி	1 3 24	20 0
R 48	நெடி	சே. ஐயர் ஐயாத்தரை ஐயர்	நெடி	6 2 21	20 0
1230	நெடி	பிரதமபடம் 149. எஸ். கோணுமை	நெடி	4 3 2	20 0
1231	நெடி	சே. கந்தப்பன்	நெடி	3 0 11	20 0
N 52	பள்ளிக்குடிவிரும்பு	பிரதமபடம் 164. எஸ். ஏ. மாராத்தமீரா	நெடி	3 2 34	20 0
1236	நெடி	நெடி	நெடி	2 1 25	20 0
G 52	நெடி	சீ. கோணுமை கைம்பெண் பொ ன்னாச்சி	நெடி	0 3 0	20 0
1235	நெடி	நெடி	நெடி	2 2 36	20 0
M 52	நெடி	சீ. கதிரவேலு	நெடி	0 1 0	20 0
I 52	நெடி	வீ. சின்னத்தம்பி	நெடி	0 3 38	20 0
I 52	நெடி	எம். எம். மம்மதுமகார்	நெடி	2 0 9	20 0
H 52	நெடி	பீ. அகம்மது மாலீப்பிள்ளை	நெடி	0 3 39	20 0
Z 51	பள்ளிக்குடிவிரும்பு	எம். எம். வாப்புமரிக்காயர்	நெடி	1 1 37	20 0
1238	நெடி	நெடி	நெடி	3 3 5	20 0
B 55	நெடி	பிரதமபடம் 169. டபிள்யூ. வீ. காளியப்பன்	நெடி	1 0 3	20 0
Z 54	நெடி	பிரதமபடம் 168. எம். எம். வாப்புமரிக்காயர்	நெடி	13 2 0	20 0
J 54	நெடி	நெடி	நெடி	3 2 21	20 0
Q 50	நெடி	பிரதமபடம் 158. கோணுமை கைம்பெண் பொ ன்னாச்சி	நெடி	1 0 6	20 0
M 53	நெடி	பிரதமபடம் 166. எம். எம். மம்மதுமகார்	நெடி	2 3 1	20 0
N 53	நெடி	எம். எம். வாப்புமரிக்காயர்	நெடி	3 3 14	20 0
H 53	பள்ளிக்குடிவிரும்பு	பிரதமபடம் 165. சே. கந்தப்பன்	நெடி	11 2 11	20 0
S 52	நெடி	எ. மம்மதுக்காசீம்	நெடி	1 2 29	20 0
R 52	நெடி	நெடி	நெடி	1 1 36	20 0
		நெடி	நெடி	2 1 33	20 0

இல.	குறிச்சி.	கொள்வனவுகாரனின் பெயர்.	விபரம்.	ஏக்கர் ஒன்றுக்குத் தரிப்பு விலை.	
				விசாலம் ஏ. து. ப.	ரூ. ச.
V 52	பள்ளிக்குடியிருப்பு	எம். எம். மம்மதமதார்	நெற்காணி	2 0 2	20 0
C 53	றெ	கே. காளியப்பன்	றெ	2 1 31	20 0
D 53	றெ	எம். எம். மம்மதமதார்	றெ	0 0 31	20 0
T 52	றெ	றெ	றெ	0 1 31	20 0
U 52	றெ	றெ	றெ	4 1 32	20 0
பிரதமபடம் 162.					
U 51	றெ	சீ. கோனாமலை	றெ	0 2 22	20 0
Q 51	றெ	சீ. கீ. கந்தப்பன்	றெ	4 3 32	20 0
O 51	றெ	பி. சின்னத்தம்பி	றெ	1 0 0	20 0
N 51	றெ	எஸ். மெய்தின்வாவா	றெ	6 0 16	20 0
51	றெ	எஸ். சின்னத்தம்பி	றெ	9 3 12	20 0
1234	றெ	றெ	றெ	0 1 15	20 0
T 51	றெ	எம். மம்மதமதார்	றெ	2 3 9	20 0
W 51	றெ	றெ	றெ	2 2 38	20 0
Z 51	றெ	றெ	றெ	1 3 24	20 0
பிரதமபடம் 167.					
C 54	றெ	கே. கந்தப்பன்	றெ	2 3 18	20 0
பிரதமபடம் 172.					
M 56	றெ	சே. மொந்தப்பிள்ளை	றெ	2 3 23	20 0
N 56	றெ	றெ	றெ	9 3 2	20 0
J 56	றெ	எஸ். கந்தப்பன்	றெ	4 2 0	20 0
H 56	றெ	எம். மெய்தின்வாவா	றெ	3 2 16	20 0
I 56	றெ	எம். எம். மம்மதமதார்	றெ	3 2 6	20 0
G 56	றெ	றெ	றெ	1 3 10	20 0
F 56	றெ	பி. எச். வயிரமுத்து	றெ	1 0 29	20 0
E 56	றெ	என். காளியப்பனும் மறு	றெ	3 2 27	20 0
1249	றெ	றெ	றெ	1 1 8	20 0
பிரதமபடம் 180.					
W 59	மல்லிகைத்தீவு	எ. மாலீப்பிள்ளை	றெ	1 2 26	20 0
C 60	றெ	எம். எம். வாப்புமரக்காயர்	றெ	3 0 13	20 0
Z 59	றெ	எம். எம். மம்மதமதார்	றெ	3 1 37	20 0
Y 59	றெ	எ. காளியப்பன்	றெ	2 3 1	20 0
X 59	றெ	கீ. சின்னவன்	றெ	1 2 31	20 0
F 60/3	றெ	எம். மெய்தின்வாவா	றெ	5 0 33	20 0
I 60	றெ	சீ. கதிராமன்	றெ	5 1 30	20 0
H 60	றெ	றெ	றெ	6 2 27	20 0
V 59	றெ	றெ	றெ	9 1 30	20 0
A 60	றெ	எ. காளியப்பன்	றெ	3 0 35	20 0
D 60	றெ	பி. சேகுமதார்	றெ	1 3 12	20 0
F 60/1	றெ	றெ	றெ	20 2 33	20 0
B 60	றெ	கே. மீராசாய்பு	றெ	2 1 3	20 0
G 60	றெ	பி. கோணன்	றெ	8 1 24	20 0
பிரதமபடம் 179.					
N 59	றெ	கே. மீராசாய்பு	றெ	16 3 19	20 0
M 59	றெ	எ. மீராசாய்பு	றெ	3 2 8	20 0
T 59	றெ	எ. எம். சாசீம்	றெ	4 2 29	20 0
1252 ம் P 59	றெ	பி. சேகுமதார்	றெ	21 2 32	20 0
பிரதமபடம் 187.					
S 61	மல்லிகைத்தீவு	என். அரியன்	றெ	14 3 11	20 0
R 61	றெ	றெ	றெ	3 0 33	20 0
பிரதமபடம் 186.					
1255 ம் Q 61	றெ	எம். எம். வாப்புமரக்காயர்	றெ	20 3 24	20 0
B 61, C ₁ , C ₂ , C ₃ , C ₄	றெ	எம். எம். வாப்புமரக்காயர்	றெ	50 2 25	20 0
பிரதமபடம் 586.					
6371	மூசார்	என். எம். பிச்சை	றெ	4 2 1	20 0
6369	றெ	றெ	றெ	1 3 15	20 0
6370	றெ	றெ	றெ	2 0 25	20 0
6368	றெ	எ. எம். உசன்பாவா ஆலீம்	றெ	1 3 30	20 0
6389	றெ	சீ. உமறுகத்தா	றெ	3 3 37	20 0
6386	றெ	எ. என். முகம்மதுத்தம்பி	றெ	2 1 0	20 0
6385	றெ	என். சீனித்தம்பி	றெ	2 1 34	20 0
6384	றெ	எம். நைடா, கே. மரச்சாயர்	றெ	1 3 0	20 0
6375	றெ	கீ. சேகுமதார்	றெ	9 0 30	20 0

இல.	குறிச்சி.	பொள்வனவுகாரனின் பெயர்.	விவரம்.	வக்கொன் றுக்கு தரி ப்பு வகை.	
				விசாலம். வ. ரூ. செ.	ரூ. ச.
6366	முனார்	எ. அசனுவலவ்வை	நெற்காணி	0 2 36	20 0
6367	றெ	எஸ். வேலுப்பிள்ளை	றெ	1 1 14	20 0
6373	றெ	எ. உமமதம்பி பிரதமபடம் 442.	றெ	2 2 37	20 0
4064	றெ	அகம்மது மீராசாய்பு	றெ	1 0 21	20 0
4065	றெ	பீ. எம். அப்துல் ராதர்	றெ	1 2 10	20 0
4079	றெ	பீ. எம். சின்னத்தம்பி	றெ	3 3 11	20 0
4075	றெ	எம். எம். வாப்புமரசு காயர்	றெ	2 1 9	20 0
4060	றெ	பிச்சுசுமெடதீன்வாவா	றெ	3 2 21	20 0
4059	றெ	அகம்மது லெவ்வை மம்மதுசாசீம்	றெ	0 3 5	20 0
4070	றெ	பீ. துப்புரூகீம் த பி	றெ	3 1 6	20 0
4 63	றெ	எஸ். அல்லாப்பிச்சை	றெ	1 0 37	20 0
4062	றெ	பீ. எம். உமமது கண்டுமரக்காயர் பிரதமபடம் 115.	றெ	1 2 37	20 0
4090	றெ	எம். எம். வாப்புமரசு காயர் பிரதமபடம் 591.	றெ	7 3 32	20 0
6413	றெ	பீ. விழாண் முத்த பிரதமபடம் 589.	றெ	9 0 0	20 0
6411	றெ	எ. எம். மெட்டீன் லெவ்வை பிரதமபடம் 154.	றெ	2 0 7	20 0
R 49	றெ	காசீம்பாவா பிரதமபடம் 159.	றெ	4 2 11	20 0
C 51	றெ	கே. பத்தன்	றெ	2 3 39	20 0
H 51	றெ	கே. காதப்பன்	றெ	4 2 32	20 0
E 51	றெ	றெ	றெ	1 3 24	20 0
B 51	றெ	பத்தர் வீரபத்திரன் பிரதமபடம் 443.	றெ	3 2 0	20 0
4084	றெ	பீ. வீ. முசும்மது லெவ்வை	றெ	2 2 10	20 0
4085	றெ	எஸ். சின்னத்தம்பி	றெ	3 16	20 0
4082	றெ	கீ. சின்னத்தம்பி	றெ	4 1 35	20 0
4086	றெ	எம். எம். காயிமரக்காயர் பிரதமபடம் 587.	றெ	4 2 36	20 0
6394	றெ	எம். எம். தாயியும் சேகு இபுரூகீ முமறெ	றெ	7 0 23	20 0
6392	றெ	அகமது லெவ்வைசீனி பிரதமபடம் 431.	றெ	6 3 12	20 0
3912	றெ	அகமது மாலேபின்னாயம் மறு பிரதமபடம் 150.	றெ	11 0 0	20 0
V 48	மருதகச்சேனை	எஸ். கந்தப்பனம் மறு	றெ	7 2 6	20 0
U 48	றெ	றெ	றெ	11 1 14	20 0

இக்காணிகளைப்பற்றிய மேலதனமான விபரங்களை சேர்வயர் ஜெனரல்துரை யவர்களிடத்திலும் விர்ப
எவின் கொந்திசைபற்றி தருக்கோணதமலை 4 ஸ்திரிக்கு உதவி வசனறுத்தரை யவர்களிடத்திலும் கேட்டறி
ந்துக்கொள்ளலாம்.

மகோத்தமர் அவர்களினத கட்டளையின்படி,
இவ்ரூட்டிலும் சேர்ன்,
இராசாங்க ல்கொ.

No. 873, E. P.

Colonial Secretary's Office,
Colombo, March 25, 1902.

ON Tuesday, May 13, 1902, at 12 noon, the Assistant Government Agent for the Trincomalee District will
put up to auction, at the Tampalakamam Resthouse, the under-mentioned portions of Crown Land, on the terms
authorized by Government.

One hundred and forty-two allotments of land situated in the Tampalakamam division of the Trincomalee
District of the Eastern Province.

Lot.	Name of Applicant.	Name of Claimant.	Name of Land.	Extent. A. R. P.	Upset Price
					per Acre. Rs. c.
Preliminary plan 2,949. Village—Tirukkaikuda.					
87545	Occupied by Kadijaumma	Crown	Tirukkaikudakadu	0 0 38	17 50
87546	Do. E. Assana Lebbe	do.	do.	0 1 12	60 0
87547	Do. M. Kadertampi	do.	do.	0 1 35	40 0
87548	Do. O. Packeer	do.	do.	0 0 28	60 0
Preliminary plan 2,948. Village--Periyakinniyay.					
87539	Ismail Kamarudin	Crown	Kurinchakeni	1 1 0	11 0
87540	V. Mukammatu Meytin	do.	Akandikeni	1 1 5	10 0
87541	M. Tampikkanni	do.	Kawaradikadu	0 3 0	10 0
87542	Ahamat Haniffa	do.	Kurinchakeni	15 2 12	11 0
87543	Abubakker Attambawa	do.	Akandikeni	0 2 26	11 0
87544	Do.	do.	do.	0 2 8	11 0

Lot.	Name of Applicant.	Name of Claimant.	Name of Land.	Extent.		Upset Price
				A.	R.	per Acre.
						Rs. c.
87558	M. Mammatu Ussan	Preliminary plan 2,954. Village—Periyakinniyay. Crown	Thinankenikadu	4	0 19	10 0
87560	Encroachment by Miskinpillai Tajore	Preliminary plan 2,957. Village—Periyakinniyay. Crown	Kacchaikudithiru	6	1 33	12 50
87562	Do.	do.	do.	2	1 34	12 50
87563	Do.	do.	do.	1	2 28	12 50
87564	Miskinpillai Tajore	do.	do.	1	1 17	10 0
87569	K. Chakkaria	Preliminary plan 2,960. Village—Periyakinniyay. Crown	Thukkakenitidal	2	1 0	11 0
87570	R. Aptul Katar	do.	Vellankenitivu	2	1 33	11 0
87574	Pakkir Aliartampi	Preliminary plan 2,962. Village—Periyakinniyay. Crown	Vellantaki	7	2 19	10 0
87575	Atambawa Cassim	do.	do.	5	0 35	10 0
87576	Kuppattampi Kassim	do.	do.	4	2 22	10 0
87577	Encroachment by S. Assen	do.	Velantankivayal	8	3 0	20 0
87578	K. Victor Suppiramaniam	Preliminary plan 2,963. Village—Periyakinniyay. Crown	Kandaladitivuvettai	29	3 28	10 0
87579	Do.	do.	Kandaladitivukadu	15	0 36	10 0
1320	Herbert H. Master	Preliminary plan 1,087. Village—P. Kinniyay. Crown	Chemdankadu	30	2 30	50 0
10604	—	Preliminary plan 881. Village—Kinniyay. Crown	Adaikali	16	0 33	10 0
10605	Pakkirpillai Allapichchai	do.	do.	8	1 10	10 0
10606	—	do.	Pirappavuthu	25	2 30	10 0
10607	—	do.	do.	14	1 23	10 0
10611	Encroachment by C. Pakkirtampi	do.	do.	4	1 5	15 0
10618	Sattu Packeer	do.	do.	5	1 36	10 0
10620	—	do.	Vellanpallam	8	3 27	10 0
10623	—	do.	Vellankulam	13	0 29	10 0
10630	Pichchai Madarsaibu	do.	Alankulam	4	2 3	10 0
10631	M. Pakkirtampi	do.	Vallantanki	9	2 35	10 0
10635	Mukammatu Pakkirtampi	do.	Navatkulam	4	0 34	10 0
10636	Encroachment by M. Mahat	do.	do.	2	3 29	10 0
10640	—	do.	Vellantanki	4	2 4	10 0
10641	Doda Parsa	do.	Navatkulam	1	2 12	10 0
10642	Madarpillai Ramlan	do.	do.	1	0 28	10 0
10643	Kunis Jarman	do.	do.	1	0 0	10 0
10644	Miskinpillai Salusa	do.	do.	7	3 17	10 0
10645	Chinnappillai Kaddaittampi	do.	do.	6	1 12	10 0
10646	—	do.	do.	13	1 0	10 0
6026	Kalikutti Kannappan	Preliminary plan 568. Village—Kinniyay. Crown	Ichantivu	2	2 30	10 0
6027	Pootar Tampan	do.	do.	2	0 30	10 0
6028	K. Chinnattampi	do.	do.	0	3 6	10 0
6029	Raman Wramy	do.	do.	1	1 20	10 0
6030	Nakamani Pattiniyan	do.	do.	0	1 26	10 0
6031	Ramar Murukesar	do.	do.	1	3 32	10 0
6048	Katerlevvai Katarali	do.	Tamaravillukadu	18	1 18	10 0
6049	Pakkir Chinnattampi	do.	do.	2	3 17	10 0
6050	A. Levvai Atambawa	do.	do.	2	1 30	10 0
6051	P. Allapichchai	do.	do.	2	2 11	10 0
6052	Assanar Kaddaittampi	do.	do.	1	2 5	10 0
6053	Pakkir Allapichchai	do.	do.	4	2 13	10 0
6054	Chinnattampi Marakkayar	do.	do.	2	3 7	10 0
6055	Assanar Cheenivappu	do.	do.	3	3 0	10 0
1821	Seyatu Akammatu	Preliminary plan 1,146. Village—Karimalainttu. Crown	Kirimondalkadu	3	3 21	10 0
7305	S. Suppiramaniam	Preliminary plan 2,187. Village—Kavaddikuda. Crown	Kurissimunaikadu	3	3 39	10 0
87568	S. Tamotaram	Preliminary plan 2,959. Village—Tampalakamam. Crown	Kandaladitivuvettai	5	3 15	10 0
87580	M. P. Kaliyappan	Preliminary plan 2,964. Village—Tampalakamam. Crown	Kannakattualavarai	0	1 30	12 50
87581	Do.	do.	Kannattakuthu	0	0 27	12 50
87582	Do.	do.	Tambataparamkuthu	0	0 35	12 50
87583	Do.	do.	Melakarankuthu	0	1 0	12 50
87584	K. Kanapatipillai	do.	Kannakaddu	14	2 15	12 50
87585	Do.	do.	do.	1	0 13	12 50
87586	Encroachment by V. Suppandniyar	do.	Peevayal	0	3 10	12 50
87587	Do.	S. Allegacoon	Tillaiadivayal	0	0 12	12 50
87588	Do.	K. Periyatampi	Kottenvayal	0	2 30	12 50
87589	Do.	M. Kanakasapai	do.	0	3 0	12 50
87590	Do.	do.	do.	0	3 0	12 50
87591	M. P. Kaliyappan	do.	Samarakuthuvayal	0	3 19	12 50
87592	M. Kaliyappan	do.	Punrasadikuthu	3	0 38	12 50
		do.	Kattakadu	6	0 29	12 50

Lot.	Name of Applicant.	Name of Claimant.	Name of Land.	Extent. A. R. P.	Upset Price
					per Acre. Rs. c.
1816	—	Preliminary plan 1,143. Village—Tampalakamam. Crown	Sinnakulattukanivayal	5 0 27	10 0
6666	Meerasaib Vappu	Preliminary plan 606. Village—Tampalakamam. Crown	Udunkarachchi	16 0 23	10 0
6669	Mathar Kanthar	do.	do.	2 0 20	10 0
8602	—	Preliminary plan 698. Village—Tampalakamam. Crown	Kengradapanantidal	0 2 9	10 0
8603	—	do.	do.	2 0 31	10 0
8605	—	do.	Kovilkudiyiruppu	0 1 10	10 0
8607	—	do.	do.	0 1 25	10 0
8608	—	do.	do.	0 1 8	10 0
8609	—	do.	Pandariyatidal	0 0 34	10 0
8610	—	do.	do.	1 2 3	10 0
8611	—	do.	Vannartidal	0 0 35	10 0
8613	—	do.	do.	0 2 38	10 0
8614	—	do.	do.	2 1 22	10 0
8615	Chinnappillai Chellappillai	do.	Alankarachchi	8 3 20	10 0
8616	Kaliyappen Katiravelu	do.	Alankarachchi	2 2 11	10 0
8617	Kaliyappan Murukappen	do.	do.	6 0 4	10 0
8618	Kaliyappan Kantappan	do.	do.	2 1 11	10 0
8619	—	do.	Garden	0 3 30	10 0
8621	—	do.	do.	4 1 4	10 0
8622	—	do.	do.	0 2 8	10 0
87481	D. H. Mukammatu	Preliminary plan 2,937. Village—Kandalkadu. Crown	Santhapanikkankadu	10 0 5	12 50
87482	P. Kuppaittampi	do.	do.	8 0 8	12 50
87483	Encroachment by P. Mukayatin Bawa	do.	Santhapanikkanvayal	0 0 22	12 50
87484	—	do.	Santhapanikkankadu	9 1 11	12 50
Defaults Lands.—For non-payment of deed and stamp fees, &c.					
6827	Name of Purchaser. S. Assanalevvai	Preliminary plan 622. Village—Tikilittu.	Garden land	0 1 20	20 0
I 208	P. L. Maricar Tampi	Preliminary plan 615. Village—Kinniyay.	Paddy land	3 0 32	20 0
J 208	Do.	—	do.	2 3 33	20 0
6824	Mohideen Bawa Maricar	—	do.	5 1 6	20 0
H 208	Do.	—	do.	5 3 34	20 0
G 203	P. L. Maricar Tampi	—	do.	4 0 19	20 0
W 208	Do.	—	do.	5 0 0	20 0
H 203	V. Suppaiyah, P. V.	Preliminary plan 603. Village—Kinniyay.	Pandy land	2 3 20	20 0
I 203	Do.	—	do.	2 0 27	20 0
J 203	Do.	—	do.	1 0 22	20 0
K 203	Do.	—	do.	3 0 39	20 0
L 203	Do.	—	do.	3 2 20	20 0
M 203	Do.	—	do.	2 1 24	20 0
O 203	Do.	—	do.	1 3 29	20 0
R 203	Do.	—	do.	2 1 36	20 0
S 203	Do.	—	do.	0 3 16	20 0
U 203	Do.	—	do.	4 3 34	20 0
V 203	Do.	—	do.	2 0 0	20 0
5154	P. Tampimuttu	Preliminary plan 542. Village—Kinniyay.	Garden land	1 1 26	20 0
5155	Do.	—	do.	2 2 24	20 0
5156	Do.	—	do.	1 2 12	20 0
5157	K. Kuppaiyan	—	do.	2 1 11	20 0
5162	P. Tampimuttu	—	do.	1 2 16	20 0
5169	P. Cannappan	—	do.	2 1 27	20 0
5183	A. S. Aptulkatar	—	do.	2 2 33	20 0
5153	P. Tampimuttu	—	do.	1 0 20	20 0
5237	Sinnattampi Mohideen Bawa	Preliminary plan 545. Village—Kinniyay.	Garden land	0 1 19	20 0
5236	Do.	—	do.	1 1 36	20 0
5297	Do.	—	do.	0 2 0	20 0
5298	Do.	—	do.	0 1 11	20 0
5301	S. Kattaittampi	—	do.	0 1 27	20 0
5319	A. L. Aptulkatar	—	do.	0 0 26	20 0
5320	Do.	—	do.	0 0 24	20 0
5254	S. Mohideen Bawa	—	do.	0 2 20	20 0
5317	Do.	—	do.	0 1 21	20 0
5257	K. M. Sinnattampi	—	do.	1 0 32	20 0
5296	S. Kattaittampi	—	do.	0 3 10	20 0
5282	S. Mohideen Bawa	—	do.	1 0 34	20 0
5266	Do.	—	do.	0 1 29	20 0
5260	M. T. S. Aptulkatar	—	do.	2 1 18	20 0
5247	A. Kattaittampi	—	do.	0 2 32	20 0
6815	Akammatu Jalaldeen	Preliminary plan 615. Village—Kinniyay.	Garden land	3 1 22	20 0

Lot.	Name of Purchaser.	Name of Claimant.	Name of Land.	Extent.		Upset Price per Acre. Rs. c.
				A.	R. P.	
Preliminary plan 2,078. Village—Tampalakamam.						
6868	Miskinpillai Mahat	—	Garden land	4	0 0	20 0
6869	Do.	—	do.	9	0 0	20 0
6870	Do.	—	do.	0	0 35	20 0

Further information respecting these lands may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Assistant Government Agent, Trincomalee.

By His Excellency's command,

EVERARD IM THURN,
Colonial Secretary.

No. 573, E. P.

கொலோனியல் சக்கிரத்தாரா ஆபீசில்,
கொழும்பு, 1902 ம் ஆண்டு டிசம்பர் 25 ந் உ.

1902 ம ஆண்டு வைகாசிமாதம் 13 ந் திகதி செவ்வாய்க்கிழமை பகல 12 மணிக்கு தம்பலகமம் வாடி வீட்டில் கீழ் மாகாணத்து திரிகோணமலை உதவி கவர்ணமேந்து ஏசுநறவாகனால் இதனடியிற் சொல்லப்பட்ட மருக்கிற முடிக்குரிய காணித் துண்டுகளை, அரசாட்சியாரால் உத்தரவுபண்ணப்பட்டிருக்கும் பொருத்தப்பிரகாரம் ஏலத்திற்குறி விற்கப்படும்.

142 காணித்துண்டுகள், கீழ் மாகாணத்து திரிகோணமலை டிஸ்கிரிமினே தம்பலகமம் பகுதியிலிருக்கின்றன.

பிள்ளை இலக்கம் 2,949.

உரித்தாளியின்பெயர்—முடி.

தரிப்புவிசை
ஏக்கரொள்

இல.	சூழிச்சி.	கேள்விக்காரனின் பெயர்.	காணியின்பெயர்.	விசாலம். ஏ. ஆ. பெ.	மு. ச.
87545	திருக்கைகூடா	கதியா உமமா சூழியிருப்பது	திருக்கைகூடாக காடு	0 0 38	17 50
87546	ஓடி	இ. அசனாலெவவை சூழியிருப்பது	ஓடி	0 1 12	60 0
87547	ஓடி	எம். காத்தம்பி சூழியிருப்பது	ஓடி	0 1 35	40 0
87548	ஓடி	ஓ. பகலா	ஓடி	0 0 28	60 0
பிள்ளை இலக்கம் 2,948.					
87539	பெரியகிணியா	இஸ்மையில் கமறுதீன	சூழிஞ்சாககேணி	1 1 0	11 0
87540	ஓடி	வி. முகமதுமெய்தீன	அகண்டகேணி	1 1 5	10 0
87541	ஓடி	எம். தம்பிக்கண்ணி	கவுறடிக்காடு	0 3 0	10 0
87542	ஓடி	அகமாத்தகண்பா	சூழிஞ்சாககேணி	15 2 12	10 0
87543	ஓடி	அப்புக்கா ஆதம்பாவா	அகண்டகேணி	0 2 26	11 0
87544	ஓடி	ஓடி	ஓடி	0 2 8	11 0
பிள்ளை இலக்கம் 2,954.					
87558	பெரியகிணியா	எம். ரமது உசன	தீனானகேணிகாடு	4 0 19	10 0
பிள்ளை இலக்கம் 2,957.					
87560	பெரியகிணியா	மிஸகினை பிள்ளை ரசூரென்பவரால் கூட்டியடைக்கப்பட்டது	கச்சைசூழித்தீவு	6 1 33	12 50
87562	ஓடி	ஓடி	ஓடி	2 1 34	12 50
87563	ஓடி	ஓடி	ஓடி	1 2 28	12 50
87564	ஓடி	மிஸகினை பிள்ளை ரசூர்	ஓடி	1 1 17	10 0
பிள்ளை இலக்கம் 2,960.					
87569	பெரியகிணியா	கே. சககரியா	துக்ககேணித்திடல	2 1 0	11 0
87570	ஓடி	ந. அப்துலகாதா	வெல்லனகேணித்தீவு	2 1 33	11 0
பிள்ளை இலக்கம் 2,962.					
87574	பெரியகிணியா	பகலா அவியராதம்பி	வெல்லந்தங்கி	7 2 19	10 0
87575	ஓடி	ஆதம்பாவா காசீம்	ஓடி	5 0 35	10 0
87576	ஓடி	சூப்பைத்தம்பி காசீம்	ஓடி	4 2 22	10 0
87577	ஓடி	ச. ஆசன் கூட்டியடைத்தது	வெல்லந்தங்கிவயல்	8 3 0	20 0
பிள்ளை இலக்கம் 2,963.					
87578	பெரியகிணியா	கே. விகநர் சுப்பிரமணியம்	கண்டலடித்தீவுவெட்டை	29 3 28	10 0
87579	ஓடி	ஓடி	கண்டலடித்தீவுக்காடு	15 0 36	10 0
பிள்ளை இலக்கம் 1,087.					
1320	கிணியா	எச். எச். மால்லர்	கண்டங்காடு	30 2 30	50 0
பிள்ளை இலக்கம் 881.					
10604	கிணியா	—	அடைகளி	16 0 33	10 0
10605	ஓடி	பகலா பிள்ளை அலலாப்பிச்சை	ஓடி	8 1 10	10 0
10606	கிணியா	—	பிரப்பலுத்து	25 2 30	10 0
10607	ஓடி	—	ஓடி	14 1 23	10 0
10611	ஓடி	சி. பகலாத்தம்பி கூட்டியடைத்தது	ஓடி	4 1 5	10 0
10618	ஓடி	சத்தப்பக்கா	ஓடி	5 1 36	10 0
10620	ஓடி	—	விளப்பள்ளம்	8 3 27	10 0
10623	ஓடி	—	விளவஞ்சுளம்	13 0 29	10 0

இல.	குறிச்சி.	கேள்விக்காரன் பெயர்.	காணியின் பெயர்.	ஏக்க ரொன் றுக்கு தரி	
				விசாலம்	புக்கலை
				ஏ. மு. பெ.	ரூ. ச.
10630	கிணியாய்	பிச்சைமதரா சாய்பு	ஆலங்குளம்	4 2 3	10 0
10631	ஓடி	எம். பக்கிராமபி	—	9 2 35	10 0
10635	ஓடி	முசுமமது பக்கிராமபி	நாவற்குளம்	4 0 34	10 0
10636	ஓடி	எம். மாகாத கட்டியடைத்தது	ஓடி	2 3 29	10 0
10640	ஓடி	—	—	4 2 4	10 0
10641	ஓடி	தொடபாரசா	நாவற்குளம்	1 2 12	10 0
10642	ஓடி	மதராபிள்ளை நமளான்	ஓடி	1 0 28	10 0
10643	ஓடி	சூமிஸ்சாரமான	ஓடி	1 0 0	10 0
10644	ஓடி	மிஸகின்பிள்ளை சலூசா	ஓடி	7 3 17	10 0
10645	ஓடி	கிணைப்பிள்ளை கட்டைத்தமபி	ஓடி	6 1 12	10 0
10646	ஓடி	—	ஓடி	13 1 0	10 0
பிளான இலக்கம் 565.					
6026	ஓடி	காளிகுட்டி கண்ணப்பன்	ஈச்சந்தீவு	2 2 30	10 0
6027	ஓடி	பூதா தம்பன்	ஓடி	2 0 30	10 0
6028	ஓடி	கே. கிணைத்தமபி	ஓடி	0 3 6	10 0
6029	ஓடி	ராமனன்	ஓடி	1 1 20	10 0
6030	ஓடி	நாகமணியத்தினியன்	ஓடி	0 1 26	10 0
6031	ஓடி	ராமாமூடுகேசா	ஓடி	1 3 32	10 0
6048	ஓடி	காதாலெவ்வை காதாவி	தாமரைவிலகுகாடு	18 1 18	10 0
6049	ஓடி	பக்கிராம கிணைத்தமபி	ஓடி	2 3 17	10 0
6050	ஓடி	ஏ. வெவ்வை ஆதம்பாவா	ஓடி	2 1 30	10 0
6051	ஓடி	பி. அல்லாப்பிச்சை	ஓடி	2 2 11	10 0
6052	ஓடி	அசனூ கட்டைத்தமபி	ஓடி	1 2 5	10 0
6053	ஓடி	பக்கிராம அல்லாப்பிச்சை	ஓடி	4 2 13	10 0
6054	ஓடி	கிணைத்தமபி மரகதாயா	ஓடி	2 3 7	10 0
6055	ஓடி	அசனூ சீனிவாப்பு	ஓடி	3 3 0	10 0
பிளான இலக்கம் 1,146.					
1821	கரிமலைபுற்று	செய்யது அகமமது	கரிமண்டலகாடு	3 3 21	10 0
பிளான இலக்கம் 2,187.					
7305	கவாட்டிகுடா	ச. சுப்பிரமணியம்	சூரிசிமுனைக்காடு	3 3 39	10 0
பிளான இலக்கம் 2,959.					
87568	தழபலசுடம்	ச. தாமோதரம்	கண்டலடிந்தீவு வெட்டை	5 3 15	10 0
பிளான இலக்கம் 2,964.					
87580	ஓடி	எம். பி. காளியப்பன்	கணகாட்டுஅல வரை	0 1 30	10 0
87581	ஓடி	ஓடி	கணகாட்டுகீத்து	0 0 27	10 0
87582	ஓடி	ஓடி	தம்பதாபரமகீத்து	0 0 35	10 0
87583	ஓடி	ஓடி	மேளகாரணகீத்து	0 1 0	10 0
87584	ஓடி	கே. கணபதிப்பிள்ளை	கணகாட்டு	14 2 15	10 0
87585	ஓடி	ஓடி	ஓடி	1 0 13	10 0
87586	ஓடி	வி. சுப்ப உடையாரால சோத் தடைக்கப்பட்டது	பீவயல்	0 3 10	10 0
87587	ஓடி	எஸ். அழகைக்கோனூரால் சோத்தடைக்கப்பட்டது	திலையடிவயல்	0 0 12	10 0
87588	ஓடி	கே. பெரியத்தம்பியால சோத் தடைக்கப்பட்டது	கொத்தனவயல்	0 2 30	10 0
87589	ஓடி	எம். கணகசபையால சோத் தடைக்கப்பட்டது	ஓடி	0 3 0	10 0
87590	ஓடி	ஓடி	சமடியாகிதனுவயல்	0 3 19	10 0
87591	ஓடி	எம். பி. காளியப்பன்	பூஅசமிகீத்து	3 0 38	10 0
87592	ஓடி	எம். காளியப்பன்	கட்டைக்காடு	6 0 29	10 0
பிளான இலக்கம் 1,143.					
1816	ஓடி	—	கிணைக்கூறுத்துக் காணி வயல்	5 0 27	10 0
பிளான இலக்கம் 606.					
6666	ஓடி	பீராசாய்பு வரப்பு	நெடுங்கரச்சி	16 0 23	10 0
6669	ஓடி	மதாக்காந்தார	ஓடி	2 0 20	10 0
பிளான இலக்கம் 698.					
8602	ஓடி	—	குஞ்சியடப்பன் திடல்	0 2 9	10 0
8603	ஓடி	—	ஓடி	2 0 31	10 0
8605	ஓடி	—	கோவில் குடியிருப்பு	0 1 10	10 0
8607	ஓடி	—	ஓடி	0 1 25	10 0
8608	ஓடி	—	ஓடி	0 1 8	10 0
8609	ஓடி	—	ஓடி	0 0 34	10 0
8610	ஓடி	—	பண்டரரியா திடல்	1 2 3	10 0
8611	ஓடி	—	ஓடி	0 0 35	10 0

				தரிப்புவிசை ஏக்கரொன்	
இல.	குறிச்சி.	கேள்விக்காரன் பெயர்	காணியின் பெயர்.	விசாலம். ஏ. மு. பெ.	முக்கு ரூ ச.
8613	தம்பலகமம்	—	வணணார்திடல்	0 2 38	10 0
8614	—	—	—	2 1 22	10 0
8615	—	சினனப்பிள்ளை செல்லப்பிள்ளை	ஆலங்காச்சி	8 3 20	10 0
8616	—	காளியப்ப கஜாவேலு	—	2 2 10	10 0
8617	—	காளியப்பன் முருகப்பன்	ஆலங்காச்சி	6 0 4	10 0
8618	—	காளியப்பன் கந்தப்பன்	—	2 1 11	10 0
8619	—	—	தோட்டம்	0 3 30	10 0
8621	—	—	—	4 1 4	10 0
8622	—	—	—	0 2 8	10 0
பிள்ளை இலக்கம் 2,937.					
87481	கண்டல்காடு	ம. எச். முகமது	சாந்தபணிககணகாடு	10 0 5	12 50
87482	—	பி. குப்பைத்தம்பி	—	8 0 8	12 50
87483	—	பி. முகையதீனவாவா கூட டியதரை	—	0 0 22	12 50
87484	—	—	சாந்தபணிககணவயல சாந்தபணிககணகாடு	9 1 11	12 50
உறுதிச்சலார் முத்திரைச்சலாரா இறுபடாத காணிகள். பிள்ளை இலக்கம் 622.					
6827	தெகிளந்து	கொள்விலகாரனின் பெயர், எஸ். அசனூலையவை	தோட்டம்	0 1 20	20 0
பிள்ளை இலக்கம் 615.					
I 208	கிணியாய	பி. எஸ். மரக்காயாதம்பி	நெற்காணி	3 0 32	20 0
J 208	—	—	—	2 3 33	20 0
6804	—	முகையதீனவாவா மரக்காயா	—	5 1 6	20 0
H 208	—	—	—	5 3 34	20 0
G 208	—	பி. எஸ். மரக்காயாதம்பி	—	4 0 19	20 0
N 208	—	—	—	5 0 0	20 0
பிள்ளை இலக்கம் 603.					
H 203	—	பொ. வி. வி. சுப்பையா	—	2 3 20	20 0
I 203	—	—	—	2 0 27	20 0
J 203	—	—	—	1 0 22	20 0
K 203	—	—	—	3 0 39	20 0
L 203	—	—	—	3 2 20	20 0
M 203	—	—	—	2 1 24	20 0
O 203	—	—	—	1 3 29	20 0
R 203	—	—	—	2 1 36	20 0
S 203	—	—	—	0 3 16	20 0
U 203	—	—	—	4 3 34	20 0
V 203	—	—	—	2 0 0	20 0
பிள்ளை இலக்கம் 542.					
5154	—	பி. தம்பிமுத்தூ	தோட்டக்காணி	1 1 26	20 0
5155	—	—	—	2 2 24	20 0
5156	—	—	—	1 2 12	20 0
5157	—	கே. குப்பையன்	—	2 1 11	20 0
5162	—	பி. தம்பிமுத்தூ	—	1 2 16	20 0
5169	—	பி. கண்ணப்பன்	—	2 1 27	20 0
5183	—	ஏ. எஸ். அப்துலகாதா	—	2 2 33	20 0
5153	—	பி. தம்பிமுத்தூ	—	1 0 20	20 0
பிள்ளை இலக்கம் 545.					
5237	—	சினனத்தம்பி முகைதீனவாவா	—	0 1 19	20 0
5236	—	—	—	1 1 36	20 0
5297	—	—	—	0 2 0	20 0
5298	—	—	—	0 1 11	20 0
5301	—	எஸ். கட்டைத்தம்பி	—	0 1 27	20 0
5319	—	ஏ. எஸ். அப்துலகாதா	—	0 0 26	20 0
5320	—	—	—	0 0 24	20 0
5254	—	எஸ். முகைதீனவாவா	—	0 2 20	20 0
5317	—	—	—	0 1 21	20 0
5257	—	கே. எம். சினனத்தம்பி	—	1 0 32	20 0
5296	—	எஸ். கட்டைத்தம்பி	—	0 3 10	20 0
5282	—	எஸ். முகைதீனவாவா	—	1 0 34	20 0
5266	—	—	—	0 1 29	20 0
5260	—	எம். டி. எஸ். அப்துலகாதா	—	2 1 18	20 0
5247	—	ஏ. கட்டைத்தம்பி	—	0 2 32	20 0
பிள்ளை இலக்கம் 615.					
6815	—	அகமதுஜலாலதீன்	—	3 1 22	20 0

இல.	குறிச்சு.	கொள்வீலை காரணின பெயர்.	காண்யின பெயர்.	தரிப்பு விலை ஏக்கரொடு	
				விசால்ம.	றுசுரு.
பிளான இலக்கம் 2,078.				அ. மு. ப.	ரூ. ச.
6868	தம்பலகமம	மிஸ்கினபிள்ளை மாகாத	தோட்டக்காணி	4 0 0	20 0
6869	செடி	செடி	செடி	9 0 0	20 0
6870	செடி	செடி	செடி	0 0 35	20 0

இக்காணிகளைப் பற்றிய மேலதிக விடரங்கள் அளவைத்தலைவரிடத்திலும் விற்பனைக் கொந்தீசுகளைப் பற்றித் திரிக்கோணத்தமலை உதவி ஏசனரிடத்திலும் மறிந்துகொள்ளலாம்.

மகோத்தமரவர்களினது கட்டளையின்படி,
இயற்றும் இம் தேர்ன்,
இராசாங்க விசிகர்.

No. 874, E. P.

Colonial Secretary's Office,
Colombo, March 22, 1902.

ON Friday, May 16, 1902, at 12 noon, the Assistant Government Agent for the Trincomalee District will put up to auction, at his office in Trincomalee, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

One hundred and twenty allotments of land situated in the Town and Kaddukulam divisions of the Trincomalee District of the Eastern Province.

Town division—General sale.

Preliminary plan 689. Claimant—Crown.

Lot.	Village.	Name of Applicant.	Description.	Extent.		Upset Price per Acre.	
				A.	R. P.	Rs.	c.
8550	Champaltivu	—	Andankulattukadu	17	1 10	12	50
8551	Do.	—	do.	11	0 27	12	50
8553	Do.	—	do.	13	2 30	12	50
8554	Do.	—	do.	13	1 37	12	50
8559	Do.	—	do.	13	1 6	12	50
8560	Do.	—	do.	14	2 13	12	50
8561	Do.	—	do.	26	0 0	12	50
8562	Do.	—	do.	17	0 0	12	50
8563	Do.	—	do.	19	0 30	12	50
8564	Do.	—	do.	7	1 35	12	50
8565	Do.	—	do.	22	1 16	12	50
8566	Do.	—	do.	22	0 31	12	50
8567	Do.	—	do.	20	1 4	12	50
8569	Do.	—	do.	10	1 0	12	50
8570	Do.	—	do.	14	1 36	12	50
8571	Do.	—	do.	13	2 8	12	50
8572	Do.	—	do.	13	0 30	12	50
8576	Do.	—	do.	1	2 34	12	50
8579	Do.	—	do.	16	2 31	12	50

Kaddukulam pattu east—General sale.

9775	Nilaveli	K. Sinnappodi	Paddy land	7	2 35	10	0
Y 323	Tennamarawadi	Murukapper Kathiravelu	Garden	0	0 27	12	50
9571	Do.	Sinnattampi Santirasekeram	do.	0	0 22	12	50
9572	Do.	Kathan Kasi	do.	0	0 16	12	50
9572½	Do.	—	do.	0	3 34	12	50
9572½	Do.	—	do.	9	1 29	12	50
Z 321	Do.	Pillaiyar temple	Parayanvelivayal	50	0 12	12	50
A 322	Do.	V. V. Velappar Vinaitittar	Pollakulam	10	0 7	12	50
N 322	Do.	K. Sapapati, &c.	Paddy land	0	0 7	12	50
9559	Do.	—	do.	0	1 12	12	50
9555	Tennamarawadi	V. V. Vinaitvithan	Kattadivayal	4	2 27	12	50
T 321	Tennamarawadi	V. V. Vinaitvithan	Kollanvayal	1	2 36	12	50
D 321	Pulmoddai	S. M. Mirankandu	Madanaurkulam	11	2 36	12	50
E 321	Do.	E. Mammattutampi	do.	4	1 30	12	50
F 321	Do.	Udumanvappu	do.	7	2 36	12	50
A 321	Pulmoddai	A. Ayneappillai Levvai	Putuwelikulam	7	1 11	12	50
B 321	Do.	A Kandumira	do.	6	1 34	12	50
Z 320	Pulmoddai	Aiyinappillai Karudumira	Putuwelivayal	3	0 16	12	50
9543	Do.	do.	Kandalvayal	1	1 32	12	50

Lot.	Village.	Name of Applicant.	Description.	Extent.		Upset Price per Acre.	
				A.	R. P.	Rs.	c.
Preliminary plan 770. Claimant—Crown.							
Z 317	Pulmoddai	—	Andankulam Allapattai	5	1 35	12	50
A 318	Do.	Sleyman's wife Beebee	Andankulam	1	2 26	12	50
B 318	Do.	Karudumira Mirasaibu	do.	1	3 18	12	50
C 318	Do.	Mirakandu Kathiyar	do.	1	3 6	12	50
D 318	Do.	Assanar Abubakkar and one	do.	1	2 38	12	50
E 318	Do.	Sulamy's wife Meiyadinkandu	do.	1	3 37	12	50
F 318	Do.	Meiydin, wife of Abubakkar	do.	1	3 12	12	50
G 318	Do.	Miramammatu Pakkir	do.	1	2 27	12	50
H 318	Do.	Aiympiappillai Karudumira	do.	1	2 37	12	50
I 318	Do.	Chinnappillai, widow of Pakkir	do.	1	2 14	12	50
J 318	Do.	Miralevvai Chinnappillai	do.	1	2 23	12	50
K 318	Do.	A. Aiympiappillailevvai	do.	3	1 4	12	50
L 318	Do.	K. Miraneyna Marikar	do.	3	0 20	12	50
M 318	Do.	Miraneyna K. Marikar	do.	1	2 16	12	50
N 318	Do.	Assanar Mammatu Cassim	Allappattai	1	2 25	12	50
O 318	Do.	—	do.	5	0 21	12	50
9536	Pulmoddai	—	Garden land	0	2 11	12	50
Default Lands—Town Division.							
For non-payment of deed and stamp fees, &c.							
Preliminary plan 544.							
Name of Purchaser.							
5209	Champaltivu	T. Kathan	Paddy land	2	0 0	20	0
F 172 ¹ / ₂	Do.	Mathar Kanthappan	do.	2	1 29	20	0
U 173	Do.	S. Meerasaib	Garden land	4	2 36	20	0
5215	Do.	T. Vyramuttu	do.	0	1 21	20	0
5210	Do.	T. Kathan	do.	1	0 32	20	0
5220	Do.	do.	do.	1	3 33	20	0
A 173	Do.	K. Tillarampalam	do.	0	2 6	20	0
5222	Do.	V. Sinnattampi	do.	1	0 26	20	0
5211	Do.	K. Ismail Levvai Marikar	do.	1	0 4	20	0
5213	Do.	Yakko Phillippu	do.	3	3 11	20	0
5218	Do.	T. Venasittampi	do.	0	2 31	20	0
5216	Do.	do.	do.	0	3 14	20	0
5217	Do.	S. Velanthen	do.	2	2 11	20	0
5230	Do.	Sinnappillai, widow of Velanthen	do.	0	1 35	20	0
5232	Do.	M. Kantappan	do.	2	1 10	20	0
X 172	Do.	K. Ismail Levvai	do.	0	1 32	20	0
Y 172	Do.	do.	do.	0	1 22	20	0
J 172 ¹ / ₂	Do.	K. Veluppillai	do.	0	2 38	20	0
H 172 ¹ / ₂	Do.	T. Kattan	do.	1	2 28	20	0
I 172 ¹ / ₂	Do.	A. Sangarappillai	do.	1	2 14	20	0
M 172	Do.	M. Konamalai	do.	0	2 14	20	0
Preliminary plan 518.							
4933	Champaltivu	S. Veluppillai	Garden land	17	1 13	20	0
4994	Do.	K. Katirisan	do.	1	1 34	20	0
4980	Do.	M. M. Mathar	do.	3	2 19	20	0
4989	Do.	K. Murukappan	do.	6	2 15	20	0
4987	Do.	V. Kanavati	do.	1	1 16	20	0
Preliminary plan 616.							
6819	Champaltivu	P. Velu	Garden land	3	1 10	20	0
Preliminary plan 505.							
4913	Chempianar	K. Sanmugam	Paddy land	18	0 30	20	0
Default Lands—Kaddukkulam east.							
For non-payment of deed and stamp fees.							
Preliminary plan 520.							
Name of Purchaser.							
5004	Nilaveli	S. Mathan	Paddy land	10	2 9	20	0
Preliminary plan 438.							
4000	Nilaveli	S. Vyramuttu	Paddy land	11	3 34	20	0
4010	Do.	K. Velappen	do.	0	1 39	20	0
4011	Do.	Teivanai, wife of Arumukam and one	do.	0	1 0	20	0
4016	Do.	S. Segu Maloom	do.	1	0 0	20	0
4006	Do.	Andi Vyrin	do.	2	2 14	20	0
4012	Do.	Katiran Velan	do.	7	1 25	20	0
4007	Do.	V. Velan	do.	3	0 8	20	0
3987	Do.	V. Velappan	do.	3	1 4	20	0
3984	Do.	do.	do.	4	3 28	20	0
3991	Do.	S. V. Kanakasapai and one	do.	11	1 21	20	0
3992	Do.	do.	do.	5	1 4	20	0
3993	Do.	S. Varittampi	do.	8	2 4	20	0
3999	Do.	K. Verakutti	do.	12	2 32	20	0
Z 156	Do.	M. O. Konamalai	do.	9	3 24	20	0
L 158	Do.	Tankavinayaka Pillaiyar temple	do.	7	2 9	20	0
N 158	Do.	V. Sinnavy	do.	7	1 0	20	0
3985	Do.	M. Kanthan	do.	10	0 0	20	0
J 156	Do.	K. Kanthappan and one	do.	7	2 33	20	0

இல.	குறிச்சி.	கேள்விகாரான பெயர்.	வீபரம்.	அங்கியான முக்குதரிப்		
				வீசாலம், அ. நூ. டி.	பு வீலை, ரூ. ச.	
பிளான இலக்கம் 792.						
Z 321	தென்னமரவடி	பிள்ளையாரகோவில	பரையன வெளிவயல	50	0 12	12 50
A 322	ஓடி	வ. வீ. வேலப்பா வினை				
N 322	ஓடி	தீத்தார	போட்டாக்குளம்	10	0 7	12 50
9559	ஓடி	கே. சபாபதியுமறு	நெற்காணி	0	0 7	12 50
			ஓடி	0	1 12	12 50
பிளான இலக்கம் 791.						
9555	தென்னமரவடி	வ. வி. வினை தீத்தான	கட்டடிவயல	4	2 27	12 50
பிளான இலக்கம் 790.						
T 321	தென்னமரவடி	வ. வீ. வினை தீத்தான	கொல்லன வயல	1	2 36	12 50
பிளான இலக்கம் 785.						
D 321	புலமோட்டை	எஸ். எம். மீராங்கண்டு	மதனாக்குளம்	11	2 36	12 50
E 321	ஓடி	இ. முகமதுசத்தமபி	ஓடி	4	1 30	12 50
F 321	ஓடி	உதுமானவாபபு	ஓடி	7	2 36	12 50
பிளான இலக்கம் 780.						
A 321	புலமோட்டை	ஏ. அயனியப்பிள்ளை வெ	புதுவெளிகுளம்	7	1 11	12 50
B 321	ஓடி	ஏ. கணாமீரா	ஓடி	6	1 34	12 50
பிளான இலக்கம் 779.						
Z 320	புலமோட்டை	அயனியப்பிள்ளை காதா மீரா	புதுவெளிவயல	3	0 16	12 50
9543	ஓடி	ஓடி	கண்டலவயல	1	1 32	12 50
பிளான இலக்கம் 770.						
Z 317	புலமோட்டை	—	ஆண்டாக்குளம் அல			
			பபத்தி	5	1 35	12 50
A 318	ஓடி	சிலைமானபெண வீ வீ	ஆண்டாக்குளம்	1	2 26	12 50
B 318	ஓடி	கதிருமீரா மீராசாய்பு	ஓடி	1	3 18	12 50
C 318	ஓடி	மீராங்கண்டு காதியார	ஓடி	1	3 06	12 50
D 318	ஓடி	அரனா ஆபுபக்கரும மறு	ஓடி			
		பேரும	ஓடி	1	2 38	12 50
E 318	ஓடி	செய்வாணிபெண மெய்ய				
		தின்கண்டு	ஓடி	1	3 37	12 50
F 318	ஓடி	ஆபுபக்காபெண மெய்யதின	ஓடி	1	3 12	12 50
G 318	ஓடி	மீரா முகமதுபக்கி	ஓடி	1	2 27	12 50
H 318	ஓடி	அயனியப்பிள்ளை கதிருமீரா	ஓடி	1	2 37	12 50
I 318	ஓடி	பைக்கிரைகம்பெண சினன				
		பிள்ளை	ஓடி	1	2 14	12 50
J 318	ஓடி	மீராவெவ்வை சினனப்பிள்ளை	ஓடி	1	2 23	12 50
K 318	ஓடி	ஏ. அயனியப்பிள்ளை வெவ்வை	ஓடி	3	1 4	12 50
L 318	ஓடி	கே. மீரா நெயினாமாக்காரா	ஓடி	3	0 20	12 50
M 318	ஓடி	மீரா நெயினாமாக்காரா	ஓடி	1	2 16	12 50
N 318	ஓடி	அசனாமுகம்மதுக்காசிம	அல்லப்பத்தை	1	2 25	12 50
O 318	ஓடி	—	ஓடி	5	0 21	12 50
பிளான இலக்கம் 776.						
9536	புலமோட்டை	—	தோட்டக்காணி	0	2 11	12 50
பட்டணப்பகுதி. உறுதிச்சலார முதலிரைச்சலார இறுபடாத காணிகள்.						
பிளான இலக்கம் 544.						
கொள்விலைகாரான பெயர்.						
5209	சாம்பல் தீவு	ரீ. காதான	நெற்காணி	2	0 0	20 0
F 172	ஓடி	மாதா கந்தப்பன	ஓடி	2	1 29	20 0
U 173	ஓடி	எஸ். மீராசாய்பு	தோட்டத்தரை	4	2 36	20 0
5215	ஓடி	ரீ. கபிரமுதன்	ஓடி	0	1 21	20 0
5210	ஓடி	ரீ. காதான	ஓடி	1	0 32	20 0
5220	ஓடி	ஓடி	ஓடி	1	3 33	20 0
A 173	ஓடி	கே. திலையமயலம்	ஓடி	0	2 6	20 0
5222	ஓடி	வீ. சினன ததமபி	ஓடி	1	0 26	20 0
5211	ஓடி	ச. இசுமாயிலெவ்வை மரக்				
		காரர்	ஓடி	1	0 4	20 0
5213	ஓடி	யக்கோபிலிப்பு	ஓடி	3	3 11	20 0
5218	ஓடி	ரீ. வினாசித்தமபி	ஓடி	0	2 31	20 0
5216	ஓடி	ஓடி	ஓடி			
5217	ஓடி	எஸ். வேலாபுதன	ஓடி	0	3 14	20 0
5230	ஓடி	வேலாபுதன கைம்பெண	ஓடி	2	2 11	20 0
		சினனப்பிள்ளை	ஓடி	0	1 35	20 0
5232	ஓடி	எம். சந்தப்பன	ஓடி	2	1 10	20 0
X 172	ஓடி	ச. இசுமாயிலெவ்வை	ஓடி	0	1 32	20 0
Y 172	ஓடி	ஓடி	ஓடி	0	1 22	20 0

இல.	குறிச்சி.	கொள்வினாக்காரனின் பெயர்.	விபரம்.	தீட்டப்பட்ட வக்கரொன்	
				விசாலம்.	றுக்கு
				அ. ரூ. பெ.	ரூ. ச.
J 172 ¹ / ₂	சாமபலதீவு	கே. வேலுப்பிள்ளை	தோட்டத்தரை	0 2 38	20 0
H 172 ¹ / ₂	செடி	ரீ. காத்தான	செடி	1 2 28	20 0
I 172 ¹ / ₂	செடி	ஏ. சங்காப்பிள்ளை	செடி	1 2 14	20 0
M 172	செடி	எம். கோணமலை	செடி	0 2 14	20 0
பிளான இலக்கம் 518.					
4983	சாமபலதீவு	எஸ். வேலுப்பிள்ளை	செடி	17 1 13	20 0
4994	செடி	சே. கதிரேசன்	செடி	1 1 34	20 0
4980	செடி	எம். எம். மதரா	செடி	3 2 19	20 0
4989	செடி	சே. முற்கப்பா	செடி	6 2 15	20 0
4987	செடி	வி. சண்பதி	செடி	1 1 16	20 0
பிளான இலக்கம் 616.					
6819	சாமபலதீவு	பி. வேலு	செடி	3 1 10	20 0
பிளான இலக்கம் 505.					
4913	செம்பியன் ஆறு	சே. சண்முகம்	நெற்காணி	18 0 30	20 0
கட்டுமானம் கிழக்குப்பகுதியில். உறுதிச்சலரா முககிரைச்சலரா இறுபடாத காணிகள்.					
பிளான இலக்கம் 520.					
5004	நிலாவெளி	எஸ். மாதன்	செடி	10 2 9	20 0
பிளான இலக்கம் 438.					
4000	நிலாவெளி	எஸ். வயாமுதலு	நெற்காணி	11 3 34	20 0
4010	செடி	கே. வேலப்பன்	செடி	0 1 39	20 0
4011	செடி	ஆறுமுகம் சைம்பெண்	செடி	0 1 0	20 0
		தெய்வானையம் மறுபேரும்	செடி	0 1 0	20 0
4016	செடி	எஸ். சே. சமைலு	செடி	1 0 0	20 0
4006	செடி	ஆண்டிவைரன்	செடி	2 2 14	20 0
4012	செடி	கதிரைவேலன்	செடி	7 1 25	20 0
4007	செடி	வி. வேலன்	செடி	3 0 8	20 0
3987	செடி	வி. வேலப்பன்	செடி	3 1 4	20 0
3984	செடி	செடி	செடி	4 3 28	20 0
3991	செடி	எஸ். வி. கனகசபையம் மறுபேரும்	செடி	11 1 21	20 0
3992	செடி	செடி	செடி	5 1 4	20 0
3993	செடி	எஸ். வாரித்தம்பி	செடி	8 2 4	20 0
3999	செடி	சே. வீரகருடடி	செடி	12 2 32	20 0
Z 156	செடி	எம். ஊ. கோணமலை	செடி	9 3 24	20 0
L 158	செடி	தங்கவநாயக பிள்ளையார்கோவில்	செடி	7 2 9	20 0
N 158	செடி	வி. சினைன்	செடி	7 1 0	20 0
3985	செடி	எம். கந்தன்	செடி	10 0 0	20 0
J 156	செடி	கே. கந்தப்பனும் மறுபேரும்	செடி	7 2 33	20 0
I 156	செடி	வி. வேலன்	செடி	4 0 26	20 0
3996	செடி	உ. செ. அண்ணாலைச்செடி	செடி	9 1 0	20 0
C 157	செடி	பி. காதாத்தம்பி	செடி	8 0 8	20 0
3995	செடி	வி. கதிராமத்தம்பி	செடி	7 2 25	20 0
3990	செடி	சே. கந்தன்	செடி	0 3 37	20 0
A 157	செடி	எம். ஊ. கோணமலை	செடி	3 3 0	20 0
3994	செடி	சு. எரம்பு	செடி	13 1 18	20 0
பிளான இலக்கம் 528.					
5099	செடி	எம். தம்பிமுத்து	செடி	0 2 20	20 0
பிளான இலக்கம் 508.					
4925	செடி	சே. கந்தன்	செடி	4 1 37	20 0
4926	செடி	செடி	செடி	2 0 39	20 0
4927	செடி	செடி	செடி	1 3 31	20 0
பிளான இலக்கம் 509.					
4931	செடி	எஸ். சினைன் தம்பி	செடி	4 2 31	20 0
பிளான இலக்கம் 510.					
4934	செடி	பைக்கோகாதா	செடி	2 3 31	20 0
பிளான இலக்கம் 526.					
5060	செடி	வி. அவியார	தோட்டத்தரை	0 1 30	20 0
5064	செடி	சே. சிணியம் மறுபேரும்	செடி	3 3 0	20 0
பிளான இலக்கம் 527.					
5082	செடி	எஸ். கதிராமன்	செடி	1 0 12	20 0
5084	செடி	கே. கந்தப்பனும் மறுபேரும்	செடி	1 2 26	20 0

இக்காணிக்கையப்பற்றிய மேலதிக விபரங்கள் அளவைசத்தலைவரிடத்திலும், விற்பனைகளை வார்த்தகர்களிடத்திலும் சீர்திருத்தணமலை உயர் சபையுடனும் அலுவலகங்களிடத்திலும் அறிந்துகொள்ளலாம்.

உதேவச்சலர் அலுவலகத்திலும், திருவள்ளூர் அலுவலகத்திலும், சுவாமிநாதர் அலுவலகத்திலும், இராசாவகலித்தூர்.

LAND SALES IN THE NORTH-WESTERN PROVINCE.

No. 1,574, N.W. P.

Colonial Secretary's Office,
Colombo, March 20, 1902.

ON Thursday, May 29, 1902, at 1 o'clock P.M., the Government Agent for the North-Western Province will put up to auction, at his office in Kurunegala, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

Four allotments of land situated in the Katugampola hatpattu division of the Kurunegala District of the North-Western Province.

Lot.	Name of Land.	Name of Claimant.	Description.	Extent.		Upset Price
				A.	R.	per Acre.
11560	Godayaya	Abraham Peiris of Moratuwa	Garden	9	0 0	150
Preliminary plan 2,528. Village—Embowa.						
11509	Pahalakumbukgahakumbura	Crown	Paddy field	1	3 14	25
Preliminary plan 2,514. Village—Kewitiya.						
11518	Hiruwila	Crown	Owita land	3	1 25	10
Preliminary plan 2,520. Village—Pahalarambepitiya.						
11519	Hiruwila	Crown	Owita land	3	1 20	10
Village—Labuyaya.						

Further information respecting these lands may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Government Agent, North-Western Province.

By His Excellency's command,
EVERARD IM THURN,
Colonial Secretary.

No. 1,574, N.W. P.

එළු 1902 සඳු මාර්තු මස 20 වෙනි දින කොළඹ මහසෙනෙවිවරයාගේ කමන්දෝරුවේදී.

ඉහත දිනවලදී ආණ්ඩුවේ ඒජන්තවරයාගේ විසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුව සහකාර ඉඩම් ආණ්ඩුවේ නිලධාරීවරුන්ගේ ප්‍රකාරයට වසි 1902 සඳු මැයි මස 29 වෙනි දිනවලදී මුහුණපත්වනු ලබන 10 කුරුමාල කම්බේරියේදී වෙන්දේසිකර එකතුවට සෙදෙනවා ඇත.

වැඩි දිනවල කුරුමාල පලාතේ කටුගම්පොල හත්පත්තුවේ කොට්ඨාසයේ පිහිටා තිබෙන බිම් කැබලි 4යි.

සිතියම 2,528. අයිතියකරු කියන්නා—මොරටුවේ අමුතම් පිරිස්. නිලධාරීන්ගේ ලද මුදල අක්කරයක්

නො.	නම.	ඉඩමේ නම.	අන්දම.	මහත.	අක්කරයක්
11560	ඇඹව	කොට්ඨාස	වත්ත	9 0 0	150
11509	කෙම්පිය	පහලකුඹුක්ගහකුඹුර	අඹුර	1 3 14	25
11518	පහලරම්බේපිටිය	හිරුමල	බිම්	3 1 25	10
11519	ලබුතාන	එම	එම	3 1 20	10

මෙම ඉඩම් කැණ වැඩිදුර ආරණ හර්වේර්ස්කරුන්ගේ සේවයේදී, විකිනීමේ කොන්දේසි ගැන ආරණ වසම් දිනවලදී ආණ්ඩුවේ ඒජන්තවරයාගේ සේවයේදී දැනගන්නට පුළුවන.

මාරුකර ලබාගන්නා සේවයේදී ආණ්ඩුවේ,
ඉතිරිවී ඉම් කරන,
මහසෙනෙවිවරයා විසින්.

No. 1,575, N.W. P.

Colonial Secretary's Office,
Colombo, March 25, 1902.

ON Monday, May 26, 1902, at 1 o'clock P.M., the Government Agent for the North-Western Province will put up to auction, at his office in Kurunegala, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

Four allotments of land situated in the Dambadeni hatpattu division of the Kurunegala District of the North-Western Province.

Preliminary plan 1,365. Village—Potupitiya.

Lot.	Name of Land.	Name of Claimant.	Description.	Extent.		Upset Price
				A.	R.	per Acre.
7174	Wagollemukalana	The Crown	Forest	77	0 25	50
7175	Do.	do.	do.	11	2 35	50
F 634	Pansalwatta	Gunaratana Unnanse	do.	16	0 24	50
G 634	Mullehena	Appuhamy	do.	1	3 25	20

Further information respecting these lands may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Government Agent, North-Western Province.

By His Excellency's command,
EVERARD IM THURN,
Colonial Secretary.

No. 403, P. OF S.

Colonial Secretary's Office,
Colombo, April 2, 1902.

ON Tuesday, May 6, 1902, at 1 P.M., the Government Agent for the Province of Sabaragamuwa will put up to auction, at his office in Ratnapura, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

Fourteen allotments of land situated in the Nawadun korale division of the Ratnapura District of the Province of Sabaragamuwa.

Preliminary plan 625. Village—Kattange.

Lot.	Name of Land.	Name of Claimant.	Description.	Extent.		Upset Price per Acre. Rs.
				A	R. P.	
J 77	Miyanokolatenna or Miyanakolateniyaya	Silinduhami and others	Chena	187	0 0	10
1884	Miyanakolatennahena	Crown	Jungle	13	2 37	15
1885	Katukitulehenamukalana	do.	Forest	7	1 12	20
1887	Khelkotuwemukalana	do.	do.	0	0 36	15
1888	Mudugommanamukalana	Crown (Silinduhami and others claim)	Young forest	7	2 0	15
1889	Olagantennahena	do.	do.	2	0 8	10
1890	Miyanakolatennadeniya	Silinduhami and others	Deniya	0	0 32	10
K 77	Rukgabayaya	do.	Chena	66	3 25	12
L 77	Manannalayekandewatta	Udumalebbe Markar and others	Garden	1	3 38	200
M 77	Mahagedarawatta	M. Rattranhami and others	do.	1	3 28	150
N 77	Bogoda-arambewatta	Silinduhami and others	do.	6	2 0	150
O 77	Gulanewatta	U. Munasiriya and others	do.	6	2 34	150
P 77	Mulmendiyaewatta	B. Kirihami and others	Garden	0	1 3	150
1893	Kapuhenamukalana	Crown (Silinduhami and others claim)	Young forest	0	3 21	15

Further information respecting these lands may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Government Agent, Province of Sabaragamuwa.

By His Excellency's command,

EVERARD IM THURN,
Colonial Secretary.

No. 406, P. OF S.

වම් 1902 ක්වු අප්‍රේ මස 2 වෙනි දින කොළඹ මහසෙනෙවිවරයාගේ කමන්ඩෝරියෙහිදී.

සරසවු දිසාවේ ඒජන්තවරයාගේ විසින් ලෙසි පහත සඳහන්වන ආණ්ඩුව සහකරු ඉඩම් ආණ්ඩුවේ කිසිදු ප්‍රකාරයට වම් 1902 ක්වු මැයි මස 6 වෙනි දිනවු අඟහරුවාදු පස්වරු 1ව රත්නපුර කම් මවරයෙහි වෙන්දේසිකර විකුණනව යෙදෙනවා ඇත.

සරසවු දිසාවේ රත්නපුර පලාතේ නවවුක්කෝරලේ කොට්ඨාසයේ පිහිටා තිබෙන බිම්කැබලි.

සිහිතම 625. ගම—උව්වතොග.

නො.	ඉඩමේ නම,	අයිතිකරු කිසිවකො.	අන්දම.	මහත.		අක්කර සහ මිල ගණන්.
				අ. රු. ප.	රු.	
J 77	මහකොලොතැන්න කොහොත්	සිලිදුහාමි සහ තම	හේන	187	0 0	10
1884	මහකොලොතැන්නේ හේන	රජසන්ධක	ලුණු කැලේ	13	2 37	15
1885	සවුකිතුලේහේනේ මුළුතැන	එම	කැලේ	7	1 12	20
1887	කොලේකොටුම් මුළුතැන	එම	එම	0	0 36	15
1888	වුදුගමිහ මුළුතැන	රජසන්ධක (සිලිදුහාමි සහ තම)	ලන්ද	7	2 0	15
1889	මලගත්තැන්නහේන	එම	එම	2	0 8	10
1890	මහකොලොතැන්නේ දෙහිත	සිලිදුහාමි සහ තම	දෙහිත	0	0 32	10
K 77	රුක්කොතොග	එම	හේන	66	3 25	12
L 77	මහත්තලායේකන්දෙවත්ත	උදුමාලෙහිබෙ සහ තම	වත්ත	1	3 38	200
M 77	මහකොලොත්ත	ඇම්. ජන්ත්‍රාහාමි සහ තම	එම	1	3 28	150
N 77	බෝනාඩපුරෙහිවත්ත	සිලිදුහාමි සහ තම	එම	6	2 0	150
O 77	ගුලුකන්ද	සු. මුගසිරිස සහ තම	එම	6	2 34	150
P 77	මුල් පිහිටුවත්ත	බී. කිරිහාමි සහ තම	එම	0	1 3	150
1893	සපුරුහේනමුළුතැන	රජසන්ධක (සිලිදුහාමි සහ තම)	ලන්ද	0	3 21	15

මේ ඉඩම් සම්බන්ධ වැඩිදුර කාරණ මිසිස්ට්‍රා දෙපාර්තමේන්තුවේ ප්‍රධානතුමාගෙන්ද, කොන්දේසි සම්බන්ධ කාරණ සබරගමු පලාතේ ඒජන්තවරයාගේද දැනගත්ව පුළුවන.

ගරුභර උතුමාගත්වහන්සේගේ ආඥාව ලෙස,
ඉම්රුර්හි ඉදි කැත්,
මහසෙනෙවිවරයාගේ වම්හ.

LAND ACQUISITION NOTICES.

HAVING been duly directed by the Governor, with the advice of the Executive Council, acting under the provisions of "The Land Acquisition Ordinance of 1876," section 6, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for improving the Ulapane Railway Station, to wit:—

Preliminary plan 5,091. Village—Ulapane.

Lot.	Name of Land.	Description.	Name of Claimant.	Extent.	
				A.	R. P.
J 850	Uda Imboolakumbura	Paddy field	G. Ukku Menika	0	0 6
K 850	Do.	do.	B. Hendrick Appu	0	0 4

I hereby give public notice, as required by section 7, that the Government proposes to take possession of the lands.

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Kandy Kachcheri on April 19, 1902, at 2 o'clock P.M., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

Kandy Kachcheri,
March 13, 1902.

H. WACE,
Government Agent.

1876 ක්වු අඩුරුද්දේ කොමර 3 වේ ආඥාවලින් ගවේනි වගන්තියේ ප්‍රකාරයට, ආණ්ඩුවේ කටයුතු කටයුතු, ඒකම:—උලපානේ දුම්රිය නවක නවක සාකච්ඡා වැඩිදියුණු කෙරීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස "වං 1876 දේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාවලින්" ගවේනි කාණ්ඩයේ කරනිවෙත පාර්ශ්වල ප්‍රකාරයට කාරක මන්ත්‍රණය මන්ත්‍රණය ඇතුළු උතුරාගන්වනවගන්තියේගෙන් නිසිආකාර මව අණලැබී තිබේ, ඒ ඉඩම්නම:—

නො.	ඉඩමේ නම.	සිතියම 5,091. ගම—උලපානේ.		වගන.	
		අන්දම.	අයිතිකම් කියන්නා.	අ.	රු. ප.
J 850	උඩඉමුලේ කුමුර	කුමුර	ඒ. උක්කුමානිකා	0	0 6
K 850	එම	එම	බී. හෙන්ඩ්‍රික් අප්පු	0	0 4

එබැවින් ඉඩම් අයිතිකර ගැනීමට ආණ්ඩුවේ කල්පනාව තිබෙන බව පොදුජනතාව දැනගැනීම සඳහා ගවේනි වගන්තියේ බිහිකර තිබෙන හැටියට මෙයින් දැනුම්දෙමි.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්නම් සෑමදෙනම හමුවීම නොහොත් හමුවීම වෙනුවට ක්‍රියාකරණ අංශ වං 1902 ක්වු අලෙවි මස 19 වෙනි දින පස්වරු දෙකේ කනිසමට මහනුවර කවිවේරිදීම, ඉදිරිපිට පැමිණ ඒ කොසිඅන්දමේ අයිතිවාසිකම්ද කියා කියාසිටිනව බිහිවූ සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලාසිටින මුදල් ගණනක් ඊට ඇත්නම් හමුවීමේ අයිතිකමේ තොරතුරු කියාසිටිනව බිහිවීම මෙයින් දැනගත යුතුයි.

වං 1902 ක්වු මාර්තු මස 13 වෙනි දින මහනුවර කවිවේරියේදී.

එච්. චේස්.
ආණ්ඩුවේ ඒජන්ත මමිත.

1876 ම් බ්‍රහ්-තනු 3 ම් ඉලකකස්සඳ්දතනු 7 ම් පිරිවින ප්‍රකාරයට දෙවන වගන්තියේ ප්‍රකාරයට, ආණ්ඩුවේ කටයුතු කටයුතු, ඒකම:—උලපානේ දුම්රිය නවක නවක සාකච්ඡා වැඩිදියුණු කෙරීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස "වං 1876 දේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාවලින්" ගවේනි කාණ්ඩයේ කරනිවෙත පාර්ශ්වල ප්‍රකාරයට කාරක මන්ත්‍රණය මන්ත්‍රණය ඇතුළු උතුරාගන්වනවගන්තියේගෙන් නිසිආකාර මව අණලැබී තිබේ, ඒ ඉඩම්නම:—

නම.	කාණියනු පෙරා.	ප්‍රථමපදනු ඉලකක 5,091. උමුරිසි—දෙවන වගන්තිය.		විචාරය.	
		ඒ ව. ම.	උමුරිසි පෙරා.	අ.	රු. ප.
J 850	දෙවන වගන්තියේ ප්‍රකාරයට	දෙවන වගන්තියේ ප්‍රකාරයට	ඒ. උක්කුමානිකා	0	0 6
K 850	එම	එම	බී. හෙන්ඩ්‍රික් අප්පු	0	0 4

මෙහි දැනගැනීම සඳහා ගවේනි වගන්තියේ බිහිකර තිබෙන හැටියට මෙයින් දැනුම්දෙමි. ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්නම් සෑමදෙනම හමුවීම නොහොත් හමුවීම වෙනුවට ක්‍රියාකරණ අංශ වං 1902 ක්වු අලෙවි මස 19 වෙනි දින පස්වරු දෙකේ කනිසමට මහනුවර කවිවේරිදීම, ඉදිරිපිට පැමිණ ඒ කොසිඅන්දමේ අයිතිවාසිකම්ද කියා කියාසිටිනව බිහිවූ සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලාසිටින මුදල් ගණනක් ඊට ඇත්නම් හමුවීමේ අයිතිකමේ තොරතුරු කියාසිටිනව බිහිවීම මෙයින් දැනගත යුතුයි.

1902 ම් බ්‍රහ් පබ්ලිකේෂන් 13 ම් ද.

ඒ. චේස්,
ආණ්ඩුවේ ඒජන්ත මමිත.

HAVING been duly directed by the Governor, with the advice of the Executive Council, acting under the provisions of "The Land Acquisition Ordinance of 1876," section 6, to take order for the acquisition of the following allotments of land, required for a public purpose, namely, for the Northern Railway, to wit :—

Preliminary plan 2,118. Situation—Nuwarawewa in Kende korale.

Lot.	Name of Land.	Description.	Name of Claimant.	Extent. A. R. P.
I 135	Akkarabimawelakamata	Threshing floor	Dullewa Adigar	0 0 2-50
J 135	Nuwarawewa Akkarabimawela	Paddy field	do.	0 0 35-75
K 135	Do.	do.	do.	0 0 35
L 135	Nuwarawewa Akkarabima	Chena	do.	0 0 1-25
M 135	Nuwarawewa	do.	do.	0 1 1
N 135	Akkarabima	do.	do.	0 0 4
O 135	Do.	Chena and portion of hut	do.	0 0 10-50
P 135	Do.	do.	do.	0 0 1-25
Q 135	Toluwila Akkarabima	Chena	Bulankulama Ratemahatmaya	0 0 14-25
R 135	Do.	do.	do.	0 0 4-50
S 135	Do.	do.	do.	0 0 3
T 135	Do.	do.	do.	0 0 3
U 135	Toluwelakumbura	Paddy field	do.	0 0 2-75
V 135	Toluwelaowita	Owita	do.	0 1 0
W 135	Do.	do.	do.	0 0 28
X 135	Toluwelakumbura	Paddy field	do.	0 1 29-50
Y 135	Do.	do.	do.	0 1 1
Z 135	Toluwelawatta	Garden	do.	0 0 1
A 136	Do.	Garden and portion of hut	do.	0 0 35
B 136	Do.	Garden	do.	0 0 30
6338	Toluwelamukalana	Forest	Crown and proprietor of T. P. 128,038	0 0 12
6339	Do.	do.	Crown	0 1 27
6340	Do.	do.	Crown and proprietor of T. P. 155,350	0 0 2
6341	Do.	do.	Crown	0 3 3
6342	Nuwarawewamukalana	do.	do.	0 3 24
C 136	Hatareswela	Paddy field	Nuwarawewa Basnayaka Nilame	0 0 0-50
6343	Nuwarawewamukalana	Forest	Crown	1 1 38
D 136	Do.	do.	Crown and Bulankulama Ratemahatmaya	0 3 13

I hereby give public notice, as required by section 7, that the Government proposes to take possession of the lands.

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Anuradhapura Kachcheri on April 29, 1902, at 1 o'clock P.M., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

Anuradhapura Kachcheri,
March 19, 1902.

T. B. RUSSELL,
for Government Agent.

විෂය 1876 නව අලුතින් දෙන ලද නොමිල රජයේ ආඥාවලින් හත්වෙනි වගන්තියේ ප්‍රකාරයට ආණ්ඩුවේ කර සුද්ධ කට, ඒ නම්:—රජයට කපක රේල්පාරට මෙහි පහත සඳහන්වන ඉඩම් කැබ්ලි ලබාගැනීමේ සඳහා ක්‍රියාකරණ පිණිස "විෂය 1876 දේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාවලින්" හවෙති කැබ්ලියේ කර තිබෙන පාරේ වල ප්‍රකාරයට කාරක වන්තීසභාවේ මන්ත්‍රණය ඇතුළු උතුරු වගන්තියේ යෙදී තිබෙන නිසි ආකාර මට අනුලැබී තිබේ, ඒ ඉඩම් නම්:—

සිතියම 2,118. නුවරඑළු සැදැකෝරලේ.

නො.	ඉඩමේ නම.	අන්දම.	අයිතියක් කියන්නා.	මහත. අ. ර. ප.
I 135	අක්කරකිම්බෙලකමක	කමක	දුල්වැවේ අභිකාර්	0 0 2-50
J 135	නුවරඑළු අක්කරකිම්බෙල	කුඹුර	එම	0 0 37-75
K 135	එම	එම	එම	0 0 35
L 135	නුවරඑළු අක්කරකිම්බ.	ගේන	එම	0 0 1-25
M 135	නුවරඑළු	එම	එම	0 1 1
N 135	අක්කරකිම්බ	එම	එම	0 0 4
O 135	එම	එම සහ පලේ කොටසක්	එම	0 0 10-50
P 135	එම	එම	එම	0 0 1-25
Q 135	කොළඹිල අක්කරකිම්බ	ගේන	මුලාස්කුලමේ රටෙහිගන්නා	0 0 14-25
R 135	එම	එම	එම	0 0 4-50
S 135	එම	එම	එම	0 0 3
T 135	එම	එම	එම	0 0 3
U 135	කොළඹිලකුඹුර	කුඹුර	එම	0 0 2-75
V 135	කොළඹිලකිම්බ	කිම්බ	එම	0 1 0
W 135	එම	එම	එම	0 0 28
X 135	කොළඹිලකුඹුර	කුඹුර	එම	0 1 29-50
Y 135	එම	එම	එම	0 1 1

නො.	ඉඩමේ නම.	අන්දම.	අයිතිකම් නිසන්තා.	මහත.
				අ. රු. ප.
Z 135	කොළඹලවත්ත	වත්ත	බුලන්කුලමේ රචේමකන්මසා	0 0 1
A 136	එම	එම සහ පැලේ කොටසක්	එම	0 0 35
B 136	එම	වත්ත	එම	0 0 30
6338	කොළඹලවුකලාන	බුකලාන	අණ්ඩුව සහ T. P. 128,038 එකලමනාකාරයා	0 0 12
6339	එම	එම	අණ්ඩුව	0 1 27
6340	එම	එම	අණ්ඩුව සහ T. P. 155,350 කලමනාකාරයා	0 0 2
6341	එම	එම	අණ්ඩුව	0 3 3
6342	නුවරවැව් බුකලාන	එම	එම	0 3 24
C 136	කහරුස්වෙල	කුඹුර	නුවරවැවේ ඛස්නායකනිලමේ	0 0 0.50
6343	නුවරවැව් බුකලාන	බුකලාන	අණ්ඩුව	1 1 38
D 136	එම	එම	අණ්ඩුව සහ බුලන්කුලමේ රචේමකන්මසා	0 3 13

එබැවින් ඉඩම් අයිතිකර ගැනීමට අණ්ඩුවේ කල්පනාව නිවහන බව පොදුජනතාව දැනගැනීම සඳහා කන්වෙනි වගන්තියේ ඕනෑකර නිවහන හැටියට මෙයින් දැනුම්දෙමි.

ඉහතකී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනම තමන්ට නොහොත් තමුන් වෙනුවට ක්‍රියාකරණ අංක 1902 ක්වූ අප්‍රේල් මස 29 වෙනි දින සවස 1 ට කනිසවට අනුරධිපුර කම්බේරියේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොසිඅන්දමේ අයිතිවාසිකම්ද කියා කියාසිටිනට ඕනෑවා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලාසිටින මුදල් ගණි කන් ඒට ඇත්තාවූ තමුන්ගේ අයිතිකමේ කොරතුරුත් කියාසිටිනට ඕනෑවට මෙයින් දැනගත යුතුයි.

වම් 1902 ක්වූ මාර්තු මස 19 වෙනි දින අනුරධිපුරේ කම්බේරියේදී. වි. සී. රසල්,
උතුරුමැදිසාවේ අණ්ඩුවේ ඒජන්තලන්තාන්සේ වෙනුවට.

1876 ම (බු) - ක්වූ 3 ම මුලදරුස්සඳුකිනු 7.2 පිරිස්වන පිරිකාරයා වැඩලාකාණ මෙහිල්වෙසු ඉනු මා පිරිසිසු මතෙසෙසු වෙලාදියානු පිනු මුරු සොලසට්ටුමි කාණුකින, අර්තොවුත් :-

නො(අ).	පිරිසිසු මුලදරුස්සඳුකිනු 7.2 පිරිස්වන පිරිකාරයා වැඩලාකාණ මෙහිල්වෙසු ඉනු මා පිරිසිසු මතෙසෙසු වෙලාදියානු පිනු මුරු සොලසට්ටුමි කාණුකින, අර්තොවුත් :-	විසාලය.
	පිරිසිසු මුලදරුස්සඳුකිනු 7.2 පිරිස්වන පිරිකාරයා වැඩලාකාණ මෙහිල්වෙසු ඉනු මා පිරිසිසු මතෙසෙසු වෙලාදියානු පිනු මුරු සොලසට්ටුමි කාණුකින, අර්තොවුත් :-	අ. රු. ප.
I 135	අක්කරාපිමා වෙලාකඳාත්තා	0 0 2.50
J 135	නුවාවෙසු අකරාපිමාවෙසු	0 0 35.75
K 135	රෙදි	0 0 35
L 135	නුවාවෙසු අකරාපිමා	0 0 1.25
M 135	නුවාවෙසු	0 1 1
N 135	අකරාපිමා	0 0 4
O 135	අකරාපිමා	0 0 10.50
P 135	රෙදි	0 0 1.25
Q 135	තොණුවේ අකරාපිමා	0 0 14.25
R 135	රෙදි	0 0 4.50
S 135	රෙදි	0 0 3
T 135	රෙදි	0 0 3
U 135	තොණුවේ ලොවුත්	0 0 2.75
V 135	තොණුවේ ලොවුත්	0 1 0
W 135	රෙදි	0 0 28
X 135	තොණුවේ ලොවුත්	0 1 29.50
Y 135	රෙදි	0 1 1
Z 135	තොණුවේ ලොවුත්	0 0 1
A 136	රෙදි	0 0 35
B 136	රෙදි	0 0 30
6338	තොණුවේ ලොවුත්	0 0 12
6339	රෙදි	0 1 27
6340	රෙදි	0 0 2
6341	රෙදි	0 3 3
6342	නුවාවෙසු අකරාපිමාවෙසු	0 3 24

குணம்.	காணியினது பெயர்.	உரித்தாளியின் பெயர்.	வீச்சு அளவு ஏ. ரூ. ப.
C 136	அதர்ஸவேள	விவாட.—வயற்காணி. நுவரவெவ பஸநாயக நிலைமை	0 0 0:50
6343	நுவறவேவமூலகலான	விவாட.—காமம். முடி கருரியது	1 1 38
D 136		முடிக்கூரிய தூம புளாங்குளம் றட்டமகாதமயாவகருரிய தூம	0 3 13

எடுத்துக்கொள்வதற்கான ஏதர்ஸவேளவயற்காணி 1876 ம ஆண்டு செப்டம்பர் 1876 ம ஆண்டு காணியினது கொள்வதைப்பற்றிய சட்டத்தின் திட்டம் பிரிவினை ஏற்பாடுகளை பிரகாரம் மந்திராலோசனைச் சபையினது ஆலோசனையுடன் தேசாதிபதியவர்கள் எனக்குக் கறப்பனை செய்திருப்பதனால், அக்காணிகளை ஆட்சிப்புகுகொள்ள அரசாட்சியாள் எண்ணியிருக்கிறார் என்பதை 7 ம பிரிவினையடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக் கொண்டு பிரசுரித்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்கூறியதற்காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமதம் அல்லது தவறானபடியாக காணியகாரர் மூலமாய் 1902 ம ஆண்டு சித்திரைமாதம் 29 ந்தேதியன்று 1 மணிக்கு அநுராஜபுரம் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படும் தந்தமக்கு அக்காணிகளிலுள்ள உட்கரைகளை தனபையையும் அவ்வடங்கைகளுக்கெய்த் தாமசாங்குளம் உரித்துகளைத் தொகையையும் விவரங்கொளும் சொல்லு உட்படி இதனால் அவர்களிடத்திற்கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

அநுராஜபுரம் கச்சேரி,
1902 ம ஆண்டு பங்குனி மீ 19 ந்து.

பி. பி. ரசல,
அரசாட்சி ஏசுண்ககாக.

HAVING been duly directed by the Governor, with the advice of the Executive Council, acting under the provisions of "The Land Acquisition Ordinance of 1876," section 6, to take order for the acquisition of the following allotments of land, required for a public purpose, namely, for the conservancy of the Vessagiriya caves and ruins near Anuradhapura, to wit :—

Preliminary plan 2,177.—Vessagiriya and Anuradhapura.

Lot.	Name of Land.	Description of Land.	Claimant.	Extent. A. R. P.
6574	Vessagiriya	High land.	Crown and Mastan Mohidin Pichehe	0 0 7
M 139	Do.	do.	Sena Kawanna Mastan Mohidin Pichehe of Anuradhapura	0 0 14
N 139	Do.	do.	do.	0 0 14
O 139	Do.	do.	do.	2 2 32
P 139	Vessagiriya kumbura	Paddy field	Ossamda Achchi	0 1 34
Q 139	Timbirikaduwela	Chena	Kawanna Abdul Rahiman	1 0 8
R 139	Do.	Low, deep, dry pond	do.	0 2 11
S 139	Do.	Chena	do.	0 0 5
T 139	Do.	Paddy field	do.	0 0 8
U 139	Do.	Chena	do.	0 0 9
V 139	Do.	do.	do.	0 1 22

I hereby give public notice, as required by section 7, that the Government proposes to take possession of the lands.

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Anuradhapura Kachcheri on May 1, 1902, at 1 o'clock P.M., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

Anuradhapura Kachcheri,
March 19, 1902.

T. B. RUSSELL,
for Government Agent.

1876 ஆண்டு சித்திரைமாதம் 29 ந்தேதியன்று 1 மணிக்கு அநுராஜபுரம் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படும் தந்தமக்கு அக்காணிகளிலுள்ள உட்கரைகளை தனபையையும் அவ்வடங்கைகளுக்கெய்த் தாமசாங்குளம் உரித்துகளைத் தொகையையும் விவரங்கொளும் சொல்லு உட்படி இதனால் அவர்களிடத்திற்கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

பி. பி. ரசல

குணம்.	குடிசை பெயர்.	அளவு.	அபிவிருத்தி நிலைமை.	அளவு. ஏ. ரூ. ப.
6574	வெச்சகிரியா	உயர்நிலை	அநுராஜபுரம் கச்சேரி மெய்யாட்சி	0 0 7
M 139	உயர்நிலை	உயர்நிலை	செனா காவண்ணம், அநுராஜபுரம் கச்சேரி மெய்யாட்சி	0 0 14
N 139	உயர்நிலை	உயர்நிலை	உயர்நிலை	0 0 14
O 139	உயர்நிலை	உயர்நிலை	உயர்நிலை	2 2 32
P 139	வெச்சகிரியா கும்புரா	பருத்தி	அச்சி அச்சி	0 1 34
Q 139	திம்பிரிகடூவெலா	செனா	காவண்ணம் அபிவிருத்தி நிலைமை	1 0 8
R 139	உயர்நிலை	உயர்நிலை	உயர்நிலை	0 2 11

කො.	ඉඩමේ නම.	අයදුම.	අයිතිකම් කීයේ නා.	මග. ආ. ප.
S 139	තිබිරිකඩුවෙල	භේන	කාවන්තා අභිදුල්ලර්නිම	0 0 5
T 139	එම	කුඹුර	එම	0 0 8
U 139	එම	භේන	එම	0 0 9
V 139	එම	එම	එම	0 1 22

එවැනි ඉඩම් අයිතිකර ගැනීමට ආණ්ඩුවේ කල්පනාව තිබෙන බව පොදුජනතාව දැනුවත්ම සඳහා තත්වෙහි වගන්තියේ ඕනෑකර තීරණය කැරීමට මෙයින් දැනුම් දෙමි.

ඉහත කී ඉඩම්වලට අයිතිවාසිකම් පැවැත්වූ සැමදෙනම තමන් නොලොග් තමන් වෙනුවට ක්‍රියාකාරණ අතර වර්ෂ 1902 ක්වු අංශු 29 වෙනි දින සවස 1 තනිකමට අනුරාධපුරේ කවිචේරියේදී මා ඉදිරිපිටට පැමිණ එ කොමිෂන්වලට අයිතිවාසිකම්ද කියා කියාසිටින්නට ඕනෑවා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලාසිටින මුදල් ගණනක් ඊට ඇත්නම් තමන්ගේ අයිතිකමේ තොරතුරුත් කියාසිටින්නට ඕනෑ බව මෙයින් දැනගත යුතුයි.

වර්ෂ 1902 ක්වු මාර්තු මස 19 වෙනි දින අනුරාධපුරේ කවිචේරියේදී. පී. ඩී. රසල්,
උතුරුමැදදිසාමේ ආණ්ඩුවේ ඒජන්තාධිපතියාණයේ වෙනුවට.

1876 ම් (බ්‍රහ්)-ක්‍රි. 3 ම් ඉලසසුස් සඳැස්සිනු 7 ම් පිරිවින පිරකාරම වෙසුකිරිය ඉලසසුකුලායුම පාපුක ඉලායුම පෙණුතල ආණ්ඩු පතිරකවෙලෙක්කු තේවෙයුගාන පිනනර්ස් සොලවට්ටුම කාණිකුලා, අං. 1902 තාවතුරු:—

ප්‍රා. 1876 ම් පිරිවින පිරකාරම වෙසුකිරිය ඉලසසුකුලායුම පාපුක ඉලායුම පෙණුතල ආණ්ඩු පතිරකවෙලෙක්කු තේවෙයුගාන පිනනර්ස් සොලවට්ටුම කාණිකුලා, අං. 1902 තාවතුරු:—

කාණ්ඩු.	කාණ්ඩු නම.	විවරණය.	ඉදිකරුගේ නම.	මග. ආ. ප.
6574	වෙසුකිරිය	මෙඳුම් නිලම	මුදියුම මස්තාන මෙය්ප්පින පිස්සෙයුම	0 0 7
M 139	එම	එම	සෙ. කා. මස්තාන මෙය්ප්පින පිස්සෙ	0 0 14
N 139	එම	එම	එම	0 0 14
O 139	එම	එම	එම	2 2 32
P 139	වෙසුකිරියකුමපහ	බෙලවෙයු නිලම	ඉසුමතා ඉස්සි	0 1 34
Q 139	කුමපිටිකුලායුම	සේන	කා. අපතුලායුම	1 0 8
R 139	එම	පල්ලාම මෙඳුම්	එම	0 2 11
S 139	එම	සේන	එම	0 0 5
T 139	එම	බෙලවෙයු නිලම	එම	0 0 8
U 139	එම	සේන	එම	0 0 9
V 139	එම	එම	එම	0 1 22

ඉදිකරුගේ නම මෙයින් දැනගත යුතුයි. 1876 ම් (බ්‍රහ්)-ක්‍රි. 3 ම් ඉලසසුස් සඳැස්සිනු 7 ම් පිරිවින පිරකාරම වෙසුකිරිය ඉලසසුකුලායුම පාපුක ඉලායුම පෙණුතල ආණ්ඩු පතිරකවෙලෙක්කු තේවෙයුගාන පිනනර්ස් සොලවට්ටුම කාණිකුලා, අං. 1902 තාවතුරු:—

මෙහිදී මෙහිදී කාණිකුලායුම ඉදිකරුගේ නම මෙයින් දැනගත යුතුයි. 1876 ම් (බ්‍රහ්)-ක්‍රි. 3 ම් ඉලසසුස් සඳැස්සිනු 7 ම් පිරිවින පිරකාරම වෙසුකිරිය ඉලසසුකුලායුම පාපුක ඉලායුම පෙණුතල ආණ්ඩු පතිරකවෙලෙක්කු තේවෙයුගාන පිනනර්ස් සොලවට්ටුම කාණිකුලා, අං. 1902 තාවතුරු:—

ආණ්ඩු පතිරකවෙලෙක්කු තේවෙයුගාන පිනනර්ස් සොලවට්ටුම කාණිකුලා, අං. 1902 තාවතුරු:—

HAVING been duly directed by the Governor, with the advice of the Executive Council, acting under the provisions of "The Land Acquisition Ordinance of 1876," section 6, to take order for the acquisition of the following allotments of lands, required for a public purpose, namely, for the Northern Railway, to wit:—

Preliminary plan 2,105.—Ihala Talawa in Nuwaragam korale. Description—Chena.

Lot.	P.P.	Name of Land.	Name of Claimant.	Extent. A. R. P.
O 133	—	Talawa Pansalabima	Trustee of Talawa Pansala	0 0 2
P 133	—	Akkarabima	Mr. D. Godage, late Kachcheri Mudaliyar, of Anuradhapura	0 0 18.75
Q 133	—	Ambagahawatta	Description—Garden. Kuna Kawanna Kader Saibu of Ihala Talawa	0 0 11

Preliminary plans 1,968 and 2,109.—Payindikuluma in Nuwaragam korale. Description—Paddy field.

Lot.	P.P.	Name of Land.	Name of Claimant.	Extent. A. R. P.
A 132	1968	Payindikulumawela	M. Nanhami of Payindikuluma	0 0 2.50
B 132	1968	Do.	D. D. Wijesinghe, Schoolmaster of Payindikuluma	0 0 8.50
C 132	1968	Do.	Banda, Vel-vidane and M. Ranhami of Payindikuluma	0 0 14
R 133	2109	Do.	Eriyagama Banda Vidane of Payindikuluma	0 0 0.67

Lot.	P. P.	Name of Land.	Name of Claimant.	Extent.		
				A.	R.	P.
D 132	1968	Paindikulumawela	D. D. Wijesinghe and Appuralage Badderala of Payindikuluma	0	0	14.25
S 133	2109	Do.	do.	0	0	1.60
E 132	1968	Do.	D. D. Wijesinha of Payindikuluma	0	0	7.25
T 133	2109	Do.	Kaluhami of Migassegama	0	0	0.80
F 132	1968	Do.	Appuralage Menikrala of Payinaikuluma	0	0	8.25
U 133	2109	Do.	Wijesinghe, Schoolmaster of Payinaikuluma	0	0	0.80
G 132	1968	Do.	Kapurala Vel-vidane and A. Badderala of Migassegama	0	0	13
V 133	2109	Do.	Kapurala, Vidane of Migassegama	0	0	1.50
H 132	1968	Do.	A. Menikrala, P. Wannihami, and S. Appurala of Migassegama	0	0	7
W 133	2109	Do.	M. I. Vidanege Kaluhami of Migassegama	0	0	0.80
I 132	1968	Do.	J. Jayaturala, Vel-vidane of Migassegama	0	0	6.50
X 133	2109	Do.	Siralage Appurala of Payindikuluma	0	0	0.80
J 132	1968	Do.	A. N. Kapuruhami of Migassegama	0	0	7.25
Y 133	2109	Do.	Kapuruhami of Ihalatalawa	0	0	0.80
K 132	1968	Do.	Wannihami Vel-vidane and V. Banda of Payindikulam	0	0	6.75
Z 133	2109	Do.	K. Wannihamige Banda of Payindikulam	0	0	0.80
L 132	1968	Do.	Appuralage Mudiyanse of Payindikulam	0	0	7
A 134	2109	Do.	Ukkuralage Mudiyanse of Migassegama	0	0	0.80
M 132	1968	Do.	Bairalage Menikrala of Payindikuluma	0	0	6
B 134	2109	Do.	Payindikuluma Bairalage Menikrala	0	0	0.72
N 132	1968	Do.	Siriwardane of Anuradhapura	0	0	13
C 134	2109	Do.	Siriwardane, overseer under Mr. H. C. P. Bell, Anuradhapura	0	0	1.50
O 132	1968	Do.	V. G. Banda Serala Vel-vidane and Tikirihami of Payindikulam	0	0	6
D 134	2109	Do.	Talakolawewa Menikrala, Vidane	0	0	0.64
P 132	1968	Do.	P. Tikiri Ethani and Menikrala, Vel-vidane of Payindikulam	0	0	7
E 134	2109	Do.	Tikirala, Vel-vidane of Kiralogama	0	0	0.75
Q 132	1968	Do.	A. N. Kapuruhami of Paindikuluma and Palugaswewa, late Katemahatmeya	0	0	11.25
F 134	2109	Do.	Palugaswewa, late Katemahatmaya of Palugaswewa	0	0	1.25
R 132	1968	Do.	Naidurala Gamera of Tammennewa	0	0	12.75
G 134	2109	Do.	Tammennewa Naidurala Gamera	0	0	1.45
S 132	1968	Do.	K. Udayare and Wannihamividanege Suddahami of Paindikuluma	0	0	12.25
H 134	2109	Do.	Paindikuluma Suddahami	0	0	1.36
T 132	1968	Do.	Punchirala Gamera and others of Paindikuluma	0	0	11
I 134	2109	Do.	Paindikuluma Wannihami and Punchirala Gamera	0	0	1.20
U 132	1968	Do.	Wannihamige Menikrala, Wannihami Vel-vidane, and K. Menikrala of Paindikuluma	0	0	11.50
J 134	2109	Do.	Wannakuralage Menikrala of Paindikuluma	0	0	1.28
V 132	1968	Do.	P. A. Menikrala, P. Wannihami, and S. Appurala of Paindikuluma	0	0	11
K 134	2109	Do.	Paindikuluma Wannihami Wevulekama and A. Menikrala	0	0	1.25
W 132	1968	Do.	V. Suddahami and Wannihami, Vel-vidane of Paindikuluma	0	0	11.50
L 134	2109	Do.	Paindikuluma Suddahami of Paindikuluma	0	0	1.28
X 132	1968	Do.	Wannihami, Vel-vidane of Paindikuluma	0	0	10.25
M 134	2109	Do.	Paindikuluma Kawuralage Kuda Etani	0	0	1.20
Y 132	1968	Do.	Pinhami, late Vel-vidane of Paindikuluma	0	0	13
N 134	2109	Do.	Appuhamige Pinhami, Vidane of Paindikuluma	0	0	1.45
Z 132	1968	Do.	A. Badderala and P. Kirihami of Paindikuluma	0	0	5.25
O 134	2109	Do.	Appuralage Badderala Vidane of Migassegama	0	0	0.60
A 133	1968	Do.	Kirihami Gamera of Talakolawewa	0	0	0.75
P 134	2109	Do.	do.	0	0	0.75

Preliminary plans 1,970 and 2,113.—Talakolawewa in Nuwaragam korale.
Description—Paddy field.

B 133	1970	Talakolawewakumbura	M. Vel-vidane, Punchiralage Baddi Etani and Sinni Etani of Talakolawewa	0	0	2.50
C 133	1970	Do.	Punchiralage Tikiri Etani of Tammennewa	0	1	14
D 133	1970	Do.	Kapuruhamige Kapurula of Migassegama	0	1	37
Q 134	2113	Kadurugahakumbura	Kapuruhamige Kapurula of Talakolawewa	0	0	6
E 133	1970	Talakolawewakumbura	Menikrala Vel-vidane of Talakolawewa	0	0	20.50
R 134	2113	Helambagahakumbura	do.	0	0	9.50
S 134	2113	Do.	Menikrala, Vel-vidane and Laperala Gamera of Talakolawewa	0	0	3.50
F 133	1970	Talakolawewakumbura	Laperala Gamera of Talakolawewa	0	0	4.75

Preliminary plan 1,972.—Kudabellankadawala in Nuwaragam korale.
Description—Paddy field.

G 133	—	Kudabellankadawalakumbura	Alutgalvihare Kondanjana Unnanse	0	0	39.25
-------	---	---------------------------	----------------------------------	---	---	-------

Lot.	Name of Land.	Name of Claimant.	Extent. A. R. P.
Preliminary plan 2,114.—Kudabellankadawala in Nuwaragam korale. Description—Paddy field.			
T 134	Bellankadawala Pansala-kumbura	Punchigalvihare Kondanjana Unnanse	0 0 5-50
Preliminary plan 2,115.—Nallachchiya in Eppawala korale. Description—Forest.			
U 134	Elagawamkalana	Punchirala Wederala of Nallachchiya	0 0 0-45
V 134	Do.	Punchirala Wederalage Kalumenika of Nallachchiya	0 0 0-75
Description—Paddy field.			
W 134	Pahalawela	Pina Upasakarala of Tamuttegama	0 0 1
X 134	Do.	Welatege Podihami of Nallachchiya	0 0 17
Y 134	Do.	Unguralage Ranhami of Tamuttegama	0 0 25-25
Z 134	Do.	Koralege Jayaturala of Tamuttegama	0 1 3-25
A 135	Do.	Kapurala Hitappu Arachchila of Nallachchiya	0 1 0
B 135	Do.	Punchiralage Suddahami, Vel-vidane of Nallachchiya	0 0 24
C 135	Do.	Punchiralage Menikrala of Nallachchiya	0 0 11
D 135	Do.	Velate Vidanege Ukkurala of Nallachchiya	0 0 14
E 135	Do.	Velate Vidanege Tewahami of Nallachchiya	0 0 14
F 135	Do.	Punchirala Wedaralege Menikhami of Nallachchiya	0 0 13-50
Description—Chena land.			
G 135	Pahalawela	Punchirala Wedaralage Menikhami of Nallachchiya	0 0 6-50
H 135	Do.	Ukkhami of Nallachchiya	0 0 20-50

I hereby give public notice, as required by section 7, that the Government proposes to take possession of the lands.

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Anuradhapura Kachcheri on April 29, 1902, at 1.30 o'clock P.M., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

Anuradhapura Kachcheri,
March 20, 1902.

T. B. RUSSELL,
for Government Agent.

විෂය 1876 ක්වු අවුරුද්දේ තොම්මර 3෦න් ආඥාපත්‍රයේ කවෙති වගන්තියේ ප්‍රකාරයට ආණ්ඩුවේ කටයුත්තකට, එනම් :—සාපයන්ට කපන රේල්පාරට වෙති පහත දෙනෙකුගේ ඉඩම් කැබලි ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස “විෂය 1876෦යේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ” කවෙති කාණ්ඩයේ කරනිමින් පාරාද්‍රව්‍ය පල ප්‍රකාරයට කාරක වන්ත්‍රිසභාවේ වන්ත්‍රණය ඇතුළු ලබාගත්වනසේගෙන් නිසිආකාර මට අණලැබී තිබේ, එ ඉඩම් හම් :—

සිතියම 2,105. ඉහලතලාව තුවරගම්කෝරලේ. අත්දම—හේත.

නො.	සිතියම.	ඉඩමේ හම.	අයිතිකම් කියන්නා.	මහත. අ. ර. ප.
O 133	—	කලාවපත්තලබ්ව	කලාවේ පත්තලේ බාරකාරයා	0 0 2
P 133	—	අක්කරබ්ව	ඩී. ගොඩගේ හිටපු කවේරියේ මුදියන්සේ රුකාමි	0 0 18-75
අත්දම—වත්ත.				
Q 133	—	අභිගහවත්ත	ඉහලතලාවේ කුසා කාවත්තා කාදර්සයිමු	0 0 11
සිතියම 1,968 සහ 2,109. පයිඩිකුලව තුවරගම්කෝරලේ. අත්දම—කුඹුර.				
A 132	1968	පයිඩිකුලව	පයිඩිකුලවේ ඇම්. නන්නාමි	0 0 2-50
B 132	1968	එම	එම හම ඩී. ඩී. එජේසිංහ ගුරුවරයා	0 0 8-50
C 132	1968	එම	එම හම බන්ධා වෙල්පිදුනේ සහ ඇම්. රත්නාමි	0 0 14
R 133	2109	එම	එම හම එරිතාගම බන්ධා පිදුනේ	0 0 0-67
D 132	1968	එම	එම හම ඩී. ඩී. එජේසිංහ සහ අප්පුරුලගේ බිද්දේරුල	0 0 14-25
S 133	2109	එම	එම	0 0 1-60
E 132	1968	එම	පයිඩිකුලවේ ඩී. ඩී. එජේසිංහ	0 0 7-25
T 133	2109	එම	මිනස්සේගම කඵකාමි	0 0 0-80
F 132	1968	එම	පයිඩිකුලවේ අප්පුරුලගේ මැනික්කරු	0 0 8-25
U 133	2109	එම	එම හම එජේසිංහ ගුරුවරයා	0 0 0-80
G 132	1968	එම	මිනස්සේගම කපුරුල වෙල්පිදුනේ සහ ඒ. බිද්දේරුල	0 0 13
V 133	2109	එම	මිනස්සේගම කපුරුලවිදුනේ	0 0 1-50
H 132	1968	එම	එම හම ඒ. මැනික්කරු, පී. වන්නිකාමි සහ ඇස්. අප්පුරුල	0 0 7
W 133	2109	එම	එම හම ඇම්. අයි. පිදුනේගේ කඵකාමි	0 0 0-80
I 132	1968	එම	එම හම ජේ. ජයතුරුල වෙල්පිදුනේ	0 0 6-50
X 133	2109	එම	පයිඩිකුලවේ සිරුලගේ අප්පුරුල	0 0 0-80
J 132	1968	එම	මිනස්සේගම ඒ. ඇස්. කපුරුලාමි	0 0 7-25
Y 133	2109	එම	ඉහලතලාවේ කපුරුලාමි	0 0 0-80
K 132	1968	එම	පයිඩිකුලවේ වන්නිකාමි වෙල්පිදුනේ සහ පී. බන්ධා	0 0 6-75

නො. (No.)	සිතියම. (District)	ඉඩමේ නම. (Name of Land)	අයිතිකම කිසිවය. (Description of Land)	මහක. (Area)	
				අ. ර. (A. R.)	ප. (P.)
Z 133	2109	පයිසිකුලමුවෙල	පයිසිකුලමේ කේ. වන්තිකාමයේ ඛන්ඩා	0	0 0.80
L 132	1968	එම	එම ගම අප්පුරුලයේ මුදියන්සේ	0	0 7
A 134	2109	එම	මිහස්සේගම උක්කුරුලයේ මුදියන්සේ	0	0 0.80
M 132	1968	එම	පයිසිකුලමේ ඛන්ඩාලයේ මැනිකරු	0	0 6
B 134	2109	එම	එම	0	0 0.72
N 132	1968	එම	අතුරුබදුපේ සිරිවර්දන	0	0 13
C 134	2109	එම	අතුරුබදුපේ එම්. සී. පී. බැල්ලන්කන්සේ ගමකේ සිව්න සිරිවර්දන ඔවර්සියර්	0	0 1.50
O 132	1968	එම	පයිසිකුලමේ ඩී. ජී. ඛන්ඩා සිරුල වෙල්ලිදයේ සහ විකිරිගාමි	0	0 6
D 134	2109	එම	කලාකොලවැවේ මැනිකරුල වීදයේ	0	0 0.64
P 132	1968	එම	පයිසිකුලමේ පිවිකිරිඑතනි සහ මැනිකරුල වීදයේ	0	0 7
E 134	2109	එම	කිරිපොතල විකිරුල වෙල්ලිදයේ	0	0 0.75
Q 132	1968	එම	පයිසිකුලමේ ජී. ඇන්. කපුරුගාමි සහ පළමුවැවේ සිව්පු රළුමකන්මකා	0	0 11.25
F 134	2109	එම	පළමුවැවේ සිව්පු රළුමකන්මකා	0	0 1.25
R 132	1968	එම	තමිංකුරුවේ නයිසුරුල ගමරුල	0	0 12.75
G 134	2109	එම	එම	0	0 1.45
S 132	1968	එම	පයිසිකුලමේ කේ. උඩසාරේ වන්තිකාමි වීදයේ මේ සුද්දකාමි	0	0 12.25
H 134	2109	එම	පයිසිකුලමේ සුද්දකාමි	0	0 1.36
T 132	1968	එම	පයිසිකුලමේ පුන්චිරුල ගමරුල සහ තවන්අඟ	0	0 11
I 134	2109	එම	එමගම වන්තිකාමි සහ පුන්චිරුල ගමරුල	0	0 1.20
U 132	1968	එම	එමගම වන්තිකාමිගම මැනිකරුල, වන්තිකාමි වෙල්ලිදයේ සහ කේ. මැනිකරුල	0	0 11.50
J 134	2109	එම	පයිසිකුලමේ වන්තිකාමිගම මැනිකරුල	0	0 1.28
V 132	1968	එම	එමගම ඩී. ජී. මැනිකරුල, පී. වන්තිකාමි සහ ඇස්. අප්පුරුල	0	0 11
K 134	2109	එම	එමගම වන්තිකාමි වැවුලේගම සහ ජී. මැනිකරුල	0	0 1.25
W 132	1968	එම	එම ගම ඩී. සුද්දකාමි සහ වන්තිකාමි වෙල්ලිදයේ	0	0 11.50
L 134	2109	එම	එම ගම පයිසිකුලමේ සුද්දකාමි	0	0 1.28
X 132	1968	එම	එම ගම වන්තිකාමි පේලිවීදයේ	0	0 10.25
M 134	2109	එම	එම ගම කවුරුලයේ කුඩාඑතනි	0	0 1.20
Y 132	1968	එම	පයිසිකුලමේ පිවිකිරි සිව්පු වෙල්ලිදයේ	0	0 13
N 134	2109	එම	එම ගම අප්පුරුලයේ පිවිකිරි වීදයේ	0	0 1.45
Z 132	1968	එම	එම ගම එ. ඩේදේරුල සහ පී. කිරිගාමි	0	0 5.25
O 134	2109	එම	මිහස්සේගම අප්පුරුලයේ ඩේදේරුල වීදයේ	0	0 0.60
A 133	1968	එම	කලාකොලවැවේ කිරිගාමි ගමරුල	0	0 0.75
P 134	2109	එම	එම	0	0 0.75
සිතියම 1,970 සහ 2,113. කලාකොලවැවේ නුවරගමකෝරලය. අන්දම—කුඹුර.					
B 133	1970	කලාකොලවැවකුඹුර	කලාකොලවැවේ ඇම්. වෙල්ලිදයේ පුන්චිරුලයේ ඛන්ඩිඑතනි සහ සිත්තිඑතනි	0	0 2.50
C 133	1970	එම	තමිංකුරුවේ පුන්චිරුලයේ විකිරි එතනි	0	1 14
D 133	1970	එම	මිහස්සේගම කපුරුගාමිගේ කපුරුල	0	1 37
Q 134	2113	කපුරුගමකුඹුර	කලාකොලවැවේ කපුරුගාමිගේ කපුරුල	0	0 6
E 133	1970	කලාකොලවැවේ කුඹුර	එම ගම මැනිකරුල වෙල්ලිදයේ	0	0 20.50
R 134	2113	කලාකොලවැවේ කුඹුර	එම	0	0 9.50
S 134	2113	එම	එම ගම මැනිකරුල වෙල්ලිදයේ සහ ලපරුල ගමරුල	0	0 3.50
F 133	1970	කලාකොලවැවකුඹුර	එම ගම ලපරුල ගමරුල	0	0 4.75
සිතියම 1,972. කුඩාබෙල්ලන්කඩවල නුවරගමකෝරලය.					
G 133	—	කුඩාබෙල්ලන්කඩ වලකුඹුර	අළුත්ගල්ලිගාරේ කොන්ඩේසුරුලයේ	0	0 39.25
සිතියම 2,114.					
T 134	—	බෙල්ලන්කඩවල පත්තලකුඹුර	අළුත්ගල්ලිගාරේ කොන්ඩේසුරුලයේ	0	0 5.50
සිතියම 2,115. කල්ලච්චි ප්‍රදේශයේ කෝරලය. අන්දම—මුකලාක.					
U 134	—	ඇලකාමා මුකලාක	කල්ලච්චියේ පුන්චිරුල වෙදරුල	0	0 0.45
V 134	—	එම	එමගම පුන්චිරුල වෙදරුලයේ කළුමැනිකා අන්දම—කුඹුර.	0	0 0.75
W 134	—	පහලවෙල	කුඹුන්ගේගම පිනා උපාසකරුල	0	0 1
X 134	—	එම	කල්ලච්චියේ වෙලාගේගේ පොසිගාමි	0	0 17
Y 134	—	එම	කුඹුන්ගේගම උතුරුගමේ රත්තමි	0	0 25.25
Z 134	—	එම	එම ගම කෝරුලයේ පඳුරුල	0	1 3.25
A 135	—	එම	කල්ලච්චියේ කපුරුල සිව්පු ආරම්භිල	0	1 0
B 135	—	එම	එම ගම පුන්චිරුලයේ සුද්දකාමි වෙ. මි.	0	0 24

பிரதமபடம்			விசாலம்.	
ஆண்டு.	இலக்கம்.	காணியின் பெயர்.	உரித்தாளியின் பெயர்.	ஏ. அ. பெ.
R	132	1968	பயிண்டிக்குளம் தம்மனாவு வரையுல கமரூல ஷை.	0 0 12:75
G	134	2109	மேற்படி	0 0 1:45
S	132	1968	மேற்படி	
H	134	2109	மேற்படி	0 0 12:25
T	132	1968	மேற்படி	0 0 1:36
I	134	2109	மேற்படி	0 0 11
U	132	1968	மேற்படி	0 0 1:20
J	134	2109	மேற்படி	0 0 11:50
V	132	1968	மேற்படி	0 0 1:28
K	134	2109	மேற்படி	0 0 11
W	132	1968	மேற்படி	0 0 1:25
L	134	2109	மேற்படி	0 0 11:50
X	132	1968	மேற்படி	0 0 1:28
M	134	2109	மேற்படி	0 0 10:25
Y	132	1968	மேற்படி	0 0 1:20
N	134	2109	மேற்படி	0 0 1:3
Z	132	1968	மேற்படி	0 0 1:45
O	134	2109	மேற்படி	0 0 5:25
A	133	1968	மேற்படி	0 0 0:60
P	134	2109	மேற்படி	0 0 0:75

பிரதமபடம் இலக்கம் 1,970-யும் 2,113-யும்: துவரகங்கோறனை தலக்கொலவெவ.

			வீவரம்—வயற்காணி.	
B	133	1970	தலக்கொலவெவகுமபுற	0 0 2:50
G	133	1970	மேற்படி	0 1 14
D	133	1970	மேற்படி	0 1 37
Q	134	2113	கடுறுகாசுமபுற	0 0 6
E	133	1970	தலக்கொலவெவகுமபுற	0 0 20:50
R	134	2113	கெலம்பகாசுமபுற	0 0 9:50
S	134	2113	மேற்படி	0 0 3:50
F	133	1970	தலக்கொலவெவ	0 0 4:75

பிரதமபடம் இலக்கம் 1,972. துவரகங்கோறனை, குடபெல்லங்கடவளை. வீவரம்—வயற்காணி.

G	133	—	குடபெல்லங்கடவளை குமபுற	0 0 39:25
---	-----	---	------------------------	-----------

பிரதமபடம் இலக்கம் 2,114. துவரகங்கோறனை குடபெல்லங்கடவளை. வீவரம்—வயற்காணி.

T	134	—	பெல்லங்கடவளை பன சாலகுமபுற	0 0 5:50
---	-----	---	---------------------------	----------

பிரதமபடம் இலக்கம் 2,115. ஏப்பாவலகோறனை, நல்லாச்சியா. வீவரம்—காடு.

U	134	—	ஏலகாவழகலான	0 0 0:45
V	134	—	ஏலகாவழகலான	0 0 0:75
W	134	—	பகலவெல	0 0 1
X	134	—	பகலவெல	0 0 17
Y	134	—	பகலவெல	0 0 25:25
Z	134	—	பகலவெல	0 1 3:25
A	135	—	பகலவெல	0 1 0
B	135	—	பகலவெல	0 0 24
C	135	—	பகலவெல	0 0 11
D	135	—	பகலவெல	0 0 14
E	135	—	பகலவெல	0 0 14
F	135	—	பகலவெல	0 0 13:50
G	135	—	பகலவெல	0 0 6:50
H	135	—	பகலவெல	0 0 20:50

எடுத்துக்கொள்வதற்கான எத்தனாட்செய்யும்படி 1876 ம் ஆண்டு-த்துக் காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 6 ம் பிரிவில் ஏற்பாடுகளின் பிரகாரம் மந்திராலோசனைச் சபையினது ஆலோசனையுடன் தேசாதிபதிபவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதினால் அக்காணிகளை ஆட்சிஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 7 ம் பிரிவில் படி. வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசுரித்தமாய் விளம்பரஞ்செய்கின்றேன்.

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பெசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரர்மூலமாய் 1902 ம் ஆண்டு சித்திரைமீ 29 ந்த தேதியிலன்று 1 1/2 மணிக்கு அதுராஜபுரக் கச்சேரியில் என்னுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளின் உடந்தைகளினது தன்மையையும் அவ்வுடந்தைகளுக்காய் தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அதுராஜபுரம் கச்சேரி,
1902 ம் ஆண்டு பங்குனிமீ 20 ந்த உ.

மீ. பி. நஸல்,
அரசாட்சி ஏசென் துக்காக.

HAVING been duly directed by the Governor, with the advice of the Executive Council, acting under the provisions of "The Land Acquisition Ordinance of 1876," section 6, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, metal quarries, to wit:—

Preliminary plan 1,014. Village—Moratota in the Udapattu of Nawadun korale.

Lot.	Name of Land.	Description.	Name of Claimant.	Extent. A. R. P.
M 119	Katukitulamandiya	Garden	D. Rattranhamy and others	0 3 20
N 119	Udahatennewatta	do.	H. Pamanisa	0 2 12
O 119	Dummalamandiya	do.	H. Andirisa	0 1 20
P 119	Rukkattanahena	Chena	H. Ukkupina and others	0 0 2
Q 119	Peelagawahanawatta	Garden	H. Pemanisa and others	0 1 25
R 119	Peelagawahena	Chena	do.	3 0 24
S 119	Katugahahena	do.	D. Rattranhamy and others	0 3 38

I hereby give public notice, as required by section 7, that the Government proposes to take possession of the lands.

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Ratnapura Kachcheri on April 23, 1902, at 12 o'clock noon, and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

Ratnapura Kachcheri,
March 27, 1902.

G. SAXTON,
Government Agent.

විෂි 1876 ක්ව අවුරුද්දේ කොමිෂර් විසින් ආඥාපත්‍රයක් හත්වෙනි වගන්තියේ ප්‍රකාරයට ආණ්ඩුවේ සවසුක්ක කට, ඒ නම:—නල්කැහිම පිණිස වෙති පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස "විෂි 1876"යේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ" හත්වෙනි කොටසේ කරකිවෙන පොදුරටු ප්‍රකාරයට කාරක මන්ත්‍රිසභාවේ මන්ත්‍රණය ඇතුළු ලලාභානන්වනස්ථයෙන් කිසිපකාර වට අණලාපි කිසි, ඒ ඉඩම් නම:—

කො.	ඉඩමේ නම.	අත්දම.	අයිතිකම් කියවතා.	මහත. අ. රු. ප.
M 119	කවුක්කලේවත්ත	වත්ත	ඩී. රත්නාම සහ තවත් අය	0 3 20
N 119	උඩහතැන්වත්ත	එම	එම්. පෙරේරා	0 2 12
O 119	දුමමලේවත්ත	එම	එම්. අන්දර්සා	0 1 20
P 119	රැක්කැන්කේවත්ත	වත්ත	එම්. උක්කපිතා සහ තවත් අය	0 0 2
Q 119	පිල්ලොවානවත්ත	වත්ත	එම්. පෙරේරා සහ තවත් අය	0 1 25
R 119	පිල්ලොවානවත්ත	වත්ත	එම	3 0 24
S 119	කඩහතේවත්ත	එම	ඩී. රත්නාම සහ තවත් අය	0 3 38

එවැනි ඉඩම් අයිතිකර ගැනීමට ආණ්ඩුවේ කල්පනාව තිබෙනවට පොදුරටු ප්‍රකාරයට දැනගත් සඳහා හත්වෙනි වගන්තියේ ඕනෑකර තිබෙන කාර්යයට වෙසින් දැනුම් දෙමි.

ඉහත කී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සැමදෙනම තවුන්ම නොගොත් තවුන් වෙනුවට ක්‍රියාකරණ අය විෂි 1902 ක්ව අවුරුදු මස 23 වෙනි දින දෙදෙනෙක් කිසිවට රත්නපුරේ කවිචේරියේදී මාදුරුවිටට පැමිණ ඒ කොටස අත්දමේ අයිතිවාසිකම් කියා කියා පිටිවට ඕනෑවා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලාසිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාවූ තවුන්ගේ අයිතිකමේ කොරතුරුත් කියාසිටිවට ඕනෑවම වෙසින් දැනගත යුතුයි.

විෂි 1902 ක්ව මාර්තු මස 27 වෙනි දින
රත්නපුරේ කවිචේරියේදී.

ඒ. සැන්ස්වන්,
ආණ්ඩුවේ ඒජන්ත වරයා.

1876 ම වර්ෂ-කි 3 - ඉලකෙස්සදාස කිසිතු 7 ම පිරිවින පිරිකාරය කල්ලුකෙස්ස ආණ්ඩු පතිරාජක ජනනුම පතිරාජක ජනනුම පතිරාජක පින්නාස්සොලාපයටම කාණිකව, අන්තොවත්:—

ආර්ථමපදත්තු ඉලකෙස්ස 1,014. මුහුණින්—මොහොතොදා, තවුන්ගේ කොරණි දැඩපත්තුකෙස්ස.

කො.	කාණිකව පොත.	විවරය.	දැනිතොගියින් පොත.	විශාලය. අ. රු. ප.
M 119	සැලකිලිමත්කෙස්ස	තොදා	ආ. තෙකාමියුම මහත්තොදා	0 3 20
N 119	දැඩපත්තුකෙස්ස	එම	ආ. පෙරේරා	0 2 12
O 119	තමකෙස්ස	එම	ආ. අන්දර්සා	0 1 20
P 119	තමකෙස්ස	එම	ආ. දැඩපත්තුකෙස්ස	0 0 2
Q 119	පිල්ලොවානවත්ත	තොදා	ආ. පෙරේරා සහ තවත් අය	0 1 25
R 119	පිල්ලොවානවත්ත	එම	එම	3 0 24
S 119	කඩහතේවත්ත	එම	ආ. තෙකාමියුම මහත්තොදා	0 3 38

ඉහත කී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සැමදෙනම තවුන්ම නොගොත් තවුන් වෙනුවට ක්‍රියාකරණ අය විෂි 1902 ක්ව අවුරුදු මස 23 වෙනි දින දෙදෙනෙක් කිසිවට රත්නපුරේ කවිචේරියේදී මාදුරුවිටට පැමිණ ඒ කොටස අත්දමේ අයිතිවාසිකම් කියා කියා පිටිවට ඕනෑවා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලාසිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාවූ තවුන්ගේ අයිතිකමේ කොරතුරුත් කියාසිටිවට ඕනෑවම වෙසින් දැනගත යුතුයි.

මෙහි මුහුණින් කාණිකව පොත දැනිතොගියින් පොත අවුරුදු 1902 ම වර්ෂ 23 ක්ව මාර්තු මස 27 වෙනි දින දෙදෙනෙක් කිසිවට රත්නපුරේ කවිචේරියේදී මාදුරුවිටට පැමිණ ඒ කොටස අත්දමේ අයිතිවාසිකම් කියා කියා පිටිවට ඕනෑවා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලාසිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාවූ තවුන්ගේ අයිතිකමේ කොරතුරුත් කියාසිටිවට ඕනෑවම වෙසින් දැනගත යුතුයි.

ඒ. සැන්ස්වන්,
ආණ්ඩුවේ ඒජන්ත වරයා.

ආණ්ඩුවේ ආණ්ඩුකරු,
1902 ම වර්ෂ 27 ක්ව.

Order under Section 4, Sub-section (1), of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900,"
declaring the Lands to be Crown Property.

In the matter of the lands commonly called or known as Sudukosgahamulahena, Kendagollehena, and Jamanarangahahena, situate in the village of Puwakdeniya in the Kinigoda korale of the Kegalla District, in the Province of Sabaragamuwa, and of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."

WHEREAS in pursuance of section 1 of the said Ordinances it was duly notified on the 9th day of February, One thousand Nine hundred and One, that if no claim to the lands commonly called or known as Sudukosgahamulahena, Kendagollehena, Jamanarangahahena, situate in the village of Puwakdeniya in the Kegalla District, in the Province of Sabaragamuwa, containing in extent 13 acres 0 roods and 19 perches, and shown as lots 1,155 and 1,156 in preliminary plan 446, lot 7,345 in preliminary plan 5,841, lot 614 on preliminary plan 294, as described in the annexed certified tracing therefrom, was made to the Assistant Government Agent of the District of Kegalla within the period of three months from the date specified in such notice, such lands would be deemed the property of the Crown and dealt with on account of the Crown :

And whereas Senanayakarallage Rammenika and Senanayakarallage Appuhani, both of Puwakdeniya, made claim thereto ; and whereas the said claimants have withdrawn their claim to Sudukosgahamulahena (P. P. $\frac{446}{1,155, 1,156}$), Kendagollehena (P. P. $\frac{5,841}{7,345}$), and Jamanarangahahena (P. P. $\frac{294}{614}$), road reservation I, Edward Thomas Noyes, the said Assistant Government Agent for the Kegalla District, in the Province of Sabaragamuwa, under and by virtue of the powers vested in me in that behalf by section 4 of the said Ordinances, do hereby on this 4th day of January, 1902, order and declare, under section 4, sub-section (1), of the said Ordinances, that the said lands, as more fully described herein, below, are the property of the Crown.

E. T. NOYES,
Assistant Government Agent.

Description of Lands referred to.

1. Sudukosgahamulahena (P. P. $\frac{446}{1,155, 1,156}$), bounded on the north by land described on title plan 166,237 called Panawattehena claimed by Dompege Dingirihami and another, Oladenitennehena claimed by Muttage Punchirala and land described on title plan 163,238 called Oladeniyakumbura claimed by W. M. Mudiyanse ; on the east by the road leading from Karandupone to Rambukkana ; on the south by Ambagahamulawatta claimed by A. Punchirala and others and Tennapitahena claimed by A. Mudiyanse ; on the west by Dampigewatta claimed D. Dingirihami.

2. Lot 7,345 on preliminary plan 5,841 called Kendagollehena, and bounded on the north by Ikkawe elagawahena claimed by Punchirala ; on the east by Inguruwattahena claimed by Puchi Menika, Kirindeniya-hena (forest) claimed by the Crown, Kirindeniya-hena P. P. $\frac{4,398}{9,893}$ claimed by the Crown, and Kirindeniya-hena claimed by Dingiri Menika and others ; on the south by Kirindeniya-hena claimed by U ngurula and others Kirindeniya-hena claimed by Punchirala ; on the west by Kuda-oya.

3. Lot 614 on preliminary plan 294 called Jamanarangahahena, road reservation, and bounded on the north by a portion of Oladeniyahena claimed by A. Mudiyanse, on the east and south by the road leading from Karandupone to Rambukkana, on the west by Jamanarangahahena P. P. $\frac{294}{613}$ claimed by S. Rammenika and another.

Kegalla Kachcheri,
January 4, 1902.

E. T. NOYES,
Assistant Government Agent.

[For Tracing see page 981.]

**Order under Section 4, Sub-section (1), of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900,"
declaring the Lands to be Crown Property.**

In the matter of the land commonly called or known as Migahatennemukalana, situate in the village of Puwakdeniya in the Kinigoda korale of the Kegalla District, in the Province of Sabaragamuwa, and of "The Waste Lands Ordinances, 1897, 1899 and 1900."

WHEREAS in pursuance of section 1 of the said Ordinances it was duly notified on the 9th day of February, One thousand Nine hundred and One, that if no claim to the land commonly called or known as Migahatennemukalana, situate in the village of Puwakdeniya in the Kegalla District, in the Province of Sabaragamuwa, containing in extent 3 acres 3 roods and 10 perches, and shown as lot 3,800 in preliminary plan No. 7,676, as described in the annexed certified tracing therefrom, was made to the Assistant Government Agent of the District of Kegalla within the period of three months from the date specified in such notice, such land would be deemed the property of the Crown and dealt with on account of the Crown :

And whereas Damparallage Mudaliami of Puwakdeniya made claim thereto ; and whereas the said claimant has withdrawn his claim to the said lot 3,800 in preliminary plan 7,676 called Migahatennemukalana, I, Edward Thomas Noyes, the said Assistant Government Agent for the Kegalla District, in the Province of Sabaragamuwa, under and by virtue of the powers vested in me in that behalf by section 4 of the said Ordinances, do hereby on this 4th day of January, 1902, order and declare, under section 4, sub-section (1), of the said Ordinances, that the said land, as more fully described herein below, is the property of the Crown.

E. T. NOYES,
Assistant Government Agent.


Description of the Land referred to.

Migahatennemukalana (P. P. $\frac{7,676}{3,800}$), bounded on the north by Migahamulla claimed by Kapukotuge Mudiyanse and Radage Kalu Menika, on the east by Kuda-oya, on the south by Migahamullatennshena claimed by Potenedenige Punchi Menika, on the west by Gonaghamullahena claimed by Madapaluge Mudaliami, Migahamullateenna claimed by A Punchirala.

Kegalla Kachcheri,
January 4, 1902.

E. T. NOYES,
Assistant Government Agent.

[For Tracing see page 983]



Situation : Puwakdeniya village in Deyaladahamuna pattu of Kinigoda korale.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
1155	Sudukosgahamulahena	0 3 12
1156	Do.	0 0 2
613	Jamanarangahahena	3 2 11
614	Do.	1 2 32
3800	Migahatennamukalana	3 3 10
9893	Kirindeniya	0 2 19
7345	Kandagollehena	10 2 3

Surveyor-General's Office,
Colombo, September 25, 1900.

S. J. C. MORE,
for Surveyor-General.